

310

HARISCHANDRA PURANAM

# MAYANAKANDAM

ஆசு கவிராஜர் இயற்றிய  
அரிச்சந்திர புராணம்

## மயான காண்டம்

உரையுடன்

கன்னகம்:

வட - இலங்கைத் தமிழ்நாற் பதிப்பகம்

Copyright Reserved ] 1951 ( Price Re. 1-00 )



310

10

அக்கவிராஜர் இயற்றிய  
அரிச்சந்திர புராணம்  
**மயான காண்டம்**

உரையுடன்



சன்னகம் :

வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்

Copyright Registered] 1951 [Price Re. 1-00

சன்னுகம் :  
திருமகள் அழுத்தகம்

## கதைச் சுருக்கம்

---

**கோசல** நாடு சுகல வளங்களும் பொருந்தியது. அந்தாட்டின் தலைகர் அபோத்தியாபுரி. அந்தாட்டைத் திரிசுக்குவிள் புதல்வனுகிய அரிச்சங்கிரன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவன் சுகல நற்குணங்களுக்கும் இருப்பிடமானவன். வாய்மையைத் தனது சிறந்த விரதமாகக்கொண்டு ஒழுகியவன். இவன் கண்ணேகினாட்டரசனது ஏக புத்திரியாகிய சந்திரவதியை விவாக்ஞு செய்தவன். சந்திரவதி பிறக்கும்போதே கழுத்தில் மங்கலயத்துடன் பிறந்தாள். அவள் மாங்கலயம் யாருடைய கண்ணுக்குப் புலனுகிறதோ, அவனே சந்திரவதியின் கணவனுவன் என்னும் வரத்திற்கிணங்கச் சுயம்வரத்தின்போது சந்திரவதி அரிச்சங்கிரனுக்கு மாலை சூட்டி அவனை மணமுடித்தாள். அவர்களுக்குத் தேவதாசன் என்னும் ஒரு புதல்வன் பிறந்தான்.

அரிச்சங்கிரன் இவ்வாறு அரசுபுரித்துவருங் காலத்தில் ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரன் இந்திராணியுடனே, வேத சாஸ்திரம் தெரிந்த பெரியோர்கள் பொருந்திய சபாமண்டபத்தே கொலை விற்றிருந்தான். அம் மண்டபத்தே பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன் முதலிய முனிவர்களும், வருணன், வாயு, அக்கினி முதலிய தேவர்களும் நிறைந்திருந்தனர். அப்பொழுது இந்திரன் அவர்களை நோக்கிப் “பூமியில் பாவம், துன்பம் என்பவற்றிற்கு இடங்கொடாமல் மெய்ம்மைக்கும் நன்மைக்கும் இருப்பிடமான உத்தமன் யார்? அவன் பெயரைக் கூறுங்கள்” என்று சொன்னான்.

அப்பொழுது வசிட்ட முனிவர் பூவுலகத்தில் அத்தகைய இயல்புடையவன் அயோத்தி அரசனுகிய அரிச்சங்கிரன் ஒருவனே என்று கூறினார். அதனைப் பொறுத் திசுவாமித்திர முனி “அவ்வரிச்சங்கிரன் பாதகன்; பரதார இச்சையுடையவன்; பொய்யன்; வஞ்சகன். அங்கனமிருக்க நீர் இங்ஙனஞ்சு சொன்னது யாது பயன் கருதியோ?” என்று கூறினார். அதனைக்கேட்ட வசிட்டன் “கெளசை முனிவரே! இவ்வாறு பொய்க்கறும் உமது வாய் இன்னும் வேவாதிருக்கின்றதே! தெய்வம்கூட இவ் விஷயத்தில்

உமக்குச் சாதகமாயிருக்கின்றதே ! நீர் அவ் வரிச்சங்கிரணிடம் தவறுண்ணமையக் காட்டினால் நான் எனது தவபலமிழுஞ்சு புலைச் சேரிக்குப் போய்த் தலையோட்டிற் பிச்சை எடுக்கும் இழிக்கவ வேலெனுக ” என்றார்.

நாரதர் அச் சமயத்துக் கொசிக்கை கோக்கி, வசிட்டர் இவ்வாறு கூறிவிட்டார். நீரும் உமது சபதத்தை கண்கு ஆலோசனை செய்து கூறும் என, கொசிக்கை “ வசிட்டர் வெல்வாரேயானால் எனது தவவிளைமயிற் பாதியை அவருக்குக் கொடுப்பேன் ” என்று கூறினார். அங்குனமாயின் “ நீர் இப்பொழுதே அதனை நிருபிக்க எழுங்கருஞும் ” என்று நாரதர் கூற, அவர் பூவுலகில் மகாமேரு மலையின் சாரலிலுள்ள ஒரு சோலையை அடைந்தார்.

அரிச்சங்கிரணைத் துன்புறுத்திப் பொய் கூறுகிக்க நினைந்த கொசிக்கூனி, முதலில் அரிச்சங்கிரணை அடைந்து யாகம் செய்வதற்கு ஆணையின்மேல் ஏற்கின்று கவனால் ஏறியப்படும் கல் கெல்லும் அளவினதாய் பொருளைப்பெற்று, அவனிடமே அடைக்கலமாக வைத்துச் சென்றார். பின் இரு நீச்சுப் பெண்களை அரிச்சங்கிரணிடம் அனுப்பி அவர்களை மணமுடிக்குங்படி கேட்பித்தார். அவன் மறுக்க, தாமே சென்று அதனைக் கேட்டு, ‘எனது நாடு, நகரை இழப்பினும் இச் செயலுக்கு ஒருப்படேன்’ என்று அரசன் தெரிவித்தான். அதனையே சாட்டாக்கக்கொண்டு நாடு, நகர், செல் வம் அனைத்தையும் பெற்ற விசுவாமி தந்திரமுனி, பின்னர், தான் முன் அடைக்கலமாக வைத்த பொருளையும் தருமாறு கேட்டார்.

உங்களிடம் தந்த பொருள்களுள் அப் பொருளும் அடங்கிறது. ஆயினும் ஒரு தனினை தந்து ஒரு ஆளையும் அனுப்பினால் அதனைத் தருவேன் என்று அரசன் கூற, கொசிக்கர் நாற்பத் தெட்டுநாள் தவணை கொடுத்து வெள்ளி என்பவளையும் உடன் அனுப்பிவைத்தார். அவர்கள் வழியில் பல துன்பங்களை அது பணித்தனர். கொசிக்கை ஏதுதலினால் அக்கினி அவர்களைச் சட்ட வந்தது. ஈற்றில் சங்கிரவத்தியின் கற்புக் கணவின்முன் நிற்கமாட்டாது அது அவிந்தது.

அரிச்சங்கிரனும், சங்கிரவத்தியும், தேவதாசனும், மங்கிரி சத்தியகீர்த்தியும், வெள்ளி என்பவனுடன் ஆயோத்தி நகரைக்

கடந்து காகி நகரை அடைந்தனர். அவ்விடத்தில் அரிச்சங்கிரண் ‘எவ்வாறு முனிவருக்குப் பொருளீனாக கொடுப்பது’ என்ற யோசிக் கச் சங்கிரவதி தண்ணீயும் மகனீயும் விற்று அப் பணத்தைப் பெற மாறு கூறினார்கள். அதை வெள்ளி என்பானும் அதுவதிக்க வேறு வழியின்றிச் சங்கிரவதினையும் மகனீயும் விற்க அரிச்சங்கிரண் ஒருப்பட்டான். அவர்களைப் பிராமணன் ஒருவனுக்கு விற்று அப் பொருளீனாக கொடுத்தான். அப்பொழுது வெள்ளியும் (கக்கிரண்) தனது வழிநடந்த கூலியைக் கேட்க, அதன்பொருட்டு அரிச்சங்கிரண் தண்ணீ விற்குமாறு சத்தியகீர்த்தியிடம் கூற, அவன் மிகுஞ்ச துன்பத்துடன் அதற்குடன்பட்டு விலை கூற, வீரவர்கு என்னும் புலையன் பதினுயிரம் பொன் கொடுத்து அரிச்சங்கிரணை அடிமை கொண்டான்.

அரிச்சங்கிரணுக்குச் சுடலை காக்கும் தொழில் கொடுக்கப்பட்டது. பின்மக்கடவருவோரிடம் முழுத்துண்டும் காற்பணமும்பெற்று அதனை எஜமானனுகிய வீரவாகுவுக்குக் கொடுத்து விட்டு வாய்க் கரிசியை மாத்திரம் அரிச்சங்கிரண் பெற்று வந்தான். அவ் வரிசியைச் சத்தியகீர்த்தி பசுவுக்கு உண்ணவைத்து அதன் மலத்தினாலுக் கழியும் அரிசியைக் கழுவிச் சுமைத்து அரசனுக்குக் கொடுத்து வந்தான். [இங்கணம் வருங்காலத்தில், சங்கிரவதி முதலியோர் பட்ட கஷ்டங்களையும் முடிவையும் மேற்கொண்டார்கள்.]



# அரிச்சந்திர புராணம்

## மயான காண்டம்

---

மயானம் - சடலை (இடுகாடு, சுடுகாடு). காண்டம் - பகுதி. மயானத்தே நடந்த சம்பவங்களைத் தெரிவிக்கும் பகுதி என்பது பொருள்.

சந்திரவதியும் தேவதாசனும் பட்ட கல்டங்கள்

1. வல்லிய மகனு மந்த மறையவன் மனையிற் சேர்க்கு சொல்லிய பணிக் கூல்லாஞ் சோர்வறச் செய்து பின்னு மெல்லியோர் சாம மென்ன வெழுங்கிருக் கேவன் முற்றி யல்லிரு சாமங்க சென்று லனித்தக முன்னு நங்கி.
- பத்வரை:** வல்லியும் மகனும் - கொடிபோன்ற உருவத்தினையுடையவளாகிய சந்திரவதியும் அவன் புத்திரனுகிய தேவதாசனும்; அந்த மறையவன் மனையிற் சேர்க்கு - தம்மை வீலைக்குக் கொண்ட அப் பிரா மென்னது வீட்டை அடைந்து; சொல்லிய பணிகள் எல்லாம் சோர்வு அறச் செய்து - அவ் வீட்டிலுள்ளாரால் சொல்லப்பட்ட ஏவுக்கள் எல்லா வற்றையும் சோர்வின்றிச் செய்து; பின்னும் - (அத்துடன் அமையாது) பின்னரும்; எவ்விழர் சாமம் என்ன எழுங்கிருக்குது - சூரியனுதிக்க ஒரு ஜாமப்பொழுது இருக்கும் அளவினதாக ஸ்த்திரைவிட்டெட்டழுக்குது; ஏவு முற்றி - அன்றைய ஏவுக்கள் அணைத்தையும் முடித்து; அல் இரு சாமம் சென்றால் - இரவு இரண்டு ஜாமம் கழிந்த பின்பு; அளித்த - அவர்களுக் கென (சந்திரவதி, தேவதாசனுக்கென) வைக்கப்பட்ட; முங் - உணவை; உண்டு உறங்கி - உண்டபின்னர் சித்திரைக்குக் கெண்று [இவ்வாறு மிக அம் துண்பத்தை அநுபவித்தனர் என இயைக்க].

**வி - கா:** நான்கு ஜாமப் பொழுது கொண்ட ஓர் இரவில் அவர் சித்திரைசெய்வது ஒரு ஜாமப் பொழுது நேரமேயாகும்; அவர்கள் வேலை செய்யும் கஷ்டத்தை முற்கூறி ஓர் இரவில் சித்திரை விழித்திருக்க வேண்டிய கஷ்டத்தைப் ‘பின்னும்’ என்னும் சொல்லால் பின்னர்க்கூறினார்.

அப் பிராமணன் வீட்டில் உள்ளார், சந்திரவதியும் தேவதாசனும் இரவு மூன்று ஜாமங்களுக்கும் செய்யவேண்டிய வேலையை முன்னரே

தெரிவித்துத் துயில்கொள்வர் என்றவாறு. இப்பாடலுக்கு ஒரு முற்றுச்சொல் வருவித்து முடித்தல் வேண்டும். [பதவுரை பார்க்க].

வல்லியும் மக்னும் (வல்லி+உம் ; மகன்+உம்) என்பற்றிலுள்ள உம்மை இடைச்சொற்கள் எச்சப்பொருளில் வந்தன. ‘மனையில்’ என்பதிலுள்ள ‘இல்’ என்னும் ஏழர்ம் உருபு இரண்டாம் வேற்றுமைப் பொருளி ஆம் வந்தது ; வேற்றுமை மயக்கம். சேர்க்கு, செய்து, முற்றி, உறக்கி [இருந்தனர், என்க]. இவை ‘செய்து’ என்னும் வாய்பாட்டெச்சங்கள்.

சொல்லிய=இறந்தகாலப் பெயரெச்சம் ; சொல்+இ+அ ; இறந்தகால இடைநிலை ; ‘இன்’ இல் ‘ன்’ கெட்டது ; எவல்+முற்றி=எவன் முற்றி. எல்லாம், இருதினை மூலிடப் பொதுப்பெயர்.

சந்திரவதியின் துள்பத்தைக்கண்டு நேவமாதி வந்துதல்

3. கையினி ஹல்கை பற்றிக் காந்தனி னுதிரம் பாய மெய்யினில் வியர்ச்சீர் சிந்த விழியினி லருவி பரய கெய்யினின் முடித்த கூந்த வெந்துக்குத்துங் கொடுமை கானு மையினிற் திகழ்வேற் கண்ணு ராம்பையர் மறுகிச் சோர்க்கார்.

ப - ரை: கெய்யினில் முடித்த கூந்தல் - நெய்யைப்பூசி அதனுதவியால் சீலி முடித்த கூந்தலை யுடையவளாகிய சந்திரவதி ; கையினில் உலக்கை பற்றி - தன் கைகளினால் உலக்கையைப் பிடித்து : காந்தனின் உதிரம் பாய - காந்தன் பூவினின்ற இரத்தம் சொரிவதுபோல அவன் கைகளினின்ற இரத்தம் பாயவும் ; மெய்யினில் வியர்ச்சீர் சிந்த - உடம்பில் இருந்து வெயர்வைகிர் ஒழுகவும் ; விழியினில் அருவிபாய - விழியிலிருந்து கண்ணீரானது அருவிபோலப் பாயவும் ; கென் குத்தும் கொடுமை - அப் பிராமணன் வீட்டில் நெல்லைக் குத்தும் கோரமான செயலை ; மையினில் திகழ் வேல்கண்ணுர் அரம்பையர் - மை தீட்டுதலினால் அழகு அதிகரித்து விளங்குகின்ற வேல்போன்ற கண்களை உடையவராகிய தேவப் பெண்கள் ; கானு - கண்டு ; மறுகிச் சோர்க்கார் - (இவருக்கு இங்கிலை வக்கதே என்று) மயங்கிச் சோர்க்கார்கள் ; ஏ - ரை.

வி - ரை: பற்றிக் குத்தும் ; உதிரம்பாயக் குத்துமி ; நீர் சிந்தக் குத்தும் ; அருவிபாயக் குத்தும் எனவும் ; குத்தும் கொடுமை எனவும் இயைக்க ; பாய, சிந்த என்பன ‘செய’ என்னும் வாய்பாட்டெச்சங்கள். ‘குத்தும்’ என்பது ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். கானு - கண்டு ; செய்யா என்னும் வாய்பாட்டு வினை எச்சம். கூந்தல் - அன்மொழித்தொகை. கண்ணுர் அரம்பையர் - குறிப்புமுற்றுப் பெயரெச்சம். கொடுமை - பண்புப்பெயர். வேல் கண்ணுர் - உவமத்தொகை.

விலைகொண்ட பிராமணனதும் அவன் மனைவியதும்  
இயல்பு

3. புன்கனுற் றரம்பை மாதர் வருந்தவும் புஞ்சி செய்யா  
வன்கண னிரக்க மில்லான் மடித்தவரய் வெடித்த சொல்லான்  
தன்கணன் பில்லான் பொல்லான் தறுகணன் விலைகொண்டாள்வோ  
னின்கணில் ஸதாள் பாரி பிவனிலுங் கொடிய பாவி.

ப - ரை: விலைகொண்டு ஆள்வோன் - சந்திரவதியையும் புதல்  
வனையும் விலையாகக்கொண்டு அவர்களை அடிமைகளைப்போல வருத்தும்  
அப் பிராமணன்; அரம்பை மாதர் - தேவப்பெண்கள்; புன்கண உற்று  
வருந்தவும் - (சந்திரவதியின் நிலையைக்கண்டு) தன்பம் உற்று வருந்தவும்;  
புஞ்சிசெய்யா வன்கணன்-(தான் சந்திரவதிக்கு ஏவிய வேலைகள் கொடுமை  
யானவை என்பதைச் சிறிதும்) தன் புத்தியில் எண்ணாலுத வன்கண்மை  
யுடையவன்; இரக்கம் இல்லான் - இரக்கம் இல்லாதவன்; மடித்த  
வாய் வெடித்த சொல்லான் - கோபத்தினால் மடித்த வாயினையும் கடும்  
சொற்களையுழுடையான்; தன்கண் அன்பில்லான் - தன்னிடத்து அன்  
பென்னாம் குணம் சுற்றும் இல்லாதவன்; பொல்லான் - பொல்லாதவன்;  
தறுகணன் - அஞ்சாமையை யுடையவன்; பாரி - (இவன் இங்ஙனமாக)  
இவன் மனை வியோவெனின்; இன்கண் இல்லாதாள் - இனிய முகதாட்  
கணிய பில்லாதவன்; இவனிலும் கொடிய பாவி - இப் பிராமணனிலும்  
கொடுமையான மனமுடைய பாவி ஆவாள். ஏ - ரை.

வி - ரை: ஒவ்வொருவரும் தாம் தாம் செய்துகொண்ட புண்ணிய  
பாவங்களுக்குத் தகவே பலனை அறுபவிப்பர் என்னும் விதியை உணர்க்க  
தேவமாதர்க்கட வருந்தும் அளவினதாகிய கடிய கேலைகளைச் சந்திரவதி  
யைக்கொண்டு செய்வித்தலே அப் பிராமணன் சிறிதும் யோசித்தானல்லன்  
என்பது ‘வருந்தவும் புஞ்சி செய்யான்’ என்பதன் பொருளாகும்.

வருந்தவும் என்பது வினாக்களம். அது ‘செய்யா’ என்னும் ஈறு  
குறைந்த எதிர்மறைப் பெயரெச்சத்துடன் முடித்தது. வன்கணன், இல்லான்,  
செல்லான், பொல்லான், தறுகணன் என்பன குறிப்பு முற்றுக்கள்.  
‘இல்லான்’ எதிர்மறைப் பொருளில் வந்தது.

இன்கண் - கண்ணேட்டம்; ‘பாவி’ குறிப்புமுற்று. இதனுடன்  
குறிப்பு முற்றுக்குச் சேர்த்தாய் ஆக்கவினை (ஆலாள்) கொடுத்து  
முடிக்கப்பட்டது. ‘இவனிலும்’ என்பதிலுள்ள ர - ம் வேற்றுமை இல்  
ஆருபு எல்லைப்பொருளில் வந்தது. கொடிய : குறிப்புப் பெயரெச்சம்.

தேவதாசன் பிராமணனாகு வீட்டில் வேலை கேட்க  
இயல்பு

4. அடியினு லஞ்சு மைந்த னனந்தலைப் பயமு னார்த்த  
விடியுமுன் ஜெழுங்கி ருந்து விளைபுலங் களைப் பித்துக்  
கடிவனத் தடகு கொய்து காட்டமும் சமிகை யும்பொன்  
முடிபுனை தலையில் வைத்து முறைமுறை வருமங் நாளில்.

ப - ரை: அடியினுல் - (தனக்கு அப் பிராமணன்) அடிக்கும் அடி  
காரணமாக; அஞ்சம் மைந்தன் - பயப்படுகின்ற சங்கிரவதியின் புதல்வ  
னுகிய தேவதாசனாகு; அனக்தலை - சித்திரையை; பயம் - (அந்த அடியினுல் ஏற்பட்ட) பயமானாகு; உணர்த்த - சீக்கிலிடுதலினுல்; விடியுமுன் ஏழுங்கிதருந்து - குரியனுதிப்பதற்கு ஒரு ஜாமப்பொழுதின் முன்னரோ நித்  
திரைவிட்டெடுந்து; விளைபுலம் களைபரித்து - வயலிலுள்ள களைகளைப்  
பிடுகியும்; கடி வனத்து அடகு கொய்து - அச்சம் மிகுந்த காடுகளிலுள்ள  
இலைக்கறிகளைக் கொய்தும்; காட்டமும் சமிகையும் (கொய்து) - விற்குக  
ளையும் சமித்துகளையும் [சேகரித்தும்]; பொன்முடிபுனை தலையில் வைத்து -  
[இவற்றை யெல்லாம்] பொன்னூலாகிய மணிமுடியைத் தரிக்கவேண்டிய  
தலையில் வைத்துச் சுமந்து; முறைமுறை வரும் அங்காளில் - இவ்வாறே  
தினங்தோறும் செய்துகொண்டுவரும் நாளில் (ஒருஞாள்); எ - று.

வி - ரை: இப்பாடல் அடித்த பாவுடன் முடியும்; இங்னனம் முடியின் அது குளகம் எனப் பெயர்பெறும். உணர்த்த, எழுங்கிருந்து,  
பறித்து, கொய்து, வைத்துவரும் நாளில் என்க.

அடியினுல் 'ஆல்' முன்றும் வெற்றுமை உருபு. அஞ்சம் - செய்யுமென் எச்சம். உணர்த்த - செயவென் எச்சம். விளைபுலம், புனைதலை - வினைத்தொகைகள். கடி - அச்சம், உரிச்சொல்.

### தேவதாசன் தநுப்பை ஹோய்தல்

5. மைந்தனுஞ் சிருரோ டேகி வனக்தனில் விறகு கட்டித்  
தங்கிடு வழியி நேர்பாற் றருப்பைகண் டிதுவிட் டேகி  
லங்தணன் முனிவா ஜென்னு வஞ்சியோர் வடத்தி னீழு  
விந்தன மிறக்க யப்பு விருங்கிடு புதர்க்கட் சென்றுன்.

ப - ரை: மைந்தனும் - தேவதாசனும்; சிருரோடு (அவ்ஜூரி  
லுள்ள மற்றைய) சிறவர்களுடன்; வனக்தனில் ஏகி - காட்டித்திருக்க்  
சென்று; விறகு கட்டி - விறகுகளைத் தறித்துக் கட்டி; தங்கிடு வழியில்  
ஊர்பால் - கொண்டுவருகிற வழியின் ஒரு பக்கத்தே (உள்ள); தருப்பை

கண்டு - தருப்பைப்படிலைக் கண்டு; இதுவிட்டு ஏகில் - இதனைப்பறியாது யான் கெல்வேஞ்சில்; அந்தனன் மூளியான் - (என்னை அடிமை கொண்ட) பிராமணன் கோபிப்பான்; என்ன அஞ்சி - என்று (சினங்து) பயந்து; ஓர் வடத்தின் நீழல் - ஓர் ஆலமர நீழலில்; இந்தனம் இறக்கி - (தான் கொண்டுவரத்) வீறகை இநக்கிவைத்து; அப்புல் இருங்கிடு புதர்க்கன் சென்றுன் - (அத்தருப்பைப்) புல் முனைத்திருக்க பற்றையினிடமாகச் சென்றுன்; எ - ற.

வி - ரா : வருமங்காளில் (குருநாள்) ஏகி, கட்டி, கண்டு, அஞ்சி, இறக்கி, சென்றுன் என முடிவுசெய்க. ‘புதர்க்கன்’ என்பதில் ‘கண்’ 7 - ம் உருபு. ‘பால்’ என்பது 7 - ம் வேற்றுமைச் சொல்லுருபு. ‘என்னு’ இசெய்யா என்னும் வாய்பாட்டு வினை எச்சம்.

### தேவதாசனைப் பாம்பு கடித்தலீ

6. பறித்தனன் குசையைப் பற்றிப் பறித்தலும் முனிவ னேவக் குறித்துவங் ததனுட் டங்கும் கோளாச் சீறி யோங்கித் தெறித்தமுல் விழியாற் சிந்தத் தீண்டித்துத் தீண்ட லேடும் வெறித்தெழுங் தலறி யோடி வெருவிதீய தரையில் வீழ்ந்தான்.

ப - ரா : குசையைப் பற்றிப் பறித்தனன் - (அவ்வாறு சென்று) தருப்பையைப் பிடித்துக் கொய்தான்; பறித்தலும் - கொய்தவளவில்; முனிவன் ஏவ - விசுவாமித்திர மூளிவனது ஏவுதவினால்; குறித்து வந்து அதனுள் தங்கும் - (தேவதாசனைக் கடித்தலையே) கருதி வந்து அந்தத் தருப்பைக்குன் தங்கியிருந்த; கோள் அரா - உயிரைக்கொள்ளும் இயல்பு வாய்ந்த ஒரு நாகமானது; ஒங்கிச் சீறி - உயர்ந்து எழுங்கு கோபத் துடன்; அழல் விழியால் தெறித்துச் சிந்த - கோபாக்கிளியானது கண் களினின்றும் தெறித்துப் பறக்குமாறு; தீண்டித்து - (தேவதாசனைக்) கடித்தது; தீண்டலேடும் - அவ்வாறு தீண்டிய அளவிலே; வெறித்து எழுந்து - (அவன்) வெறிபிடித்தாற்போன்று எழுந்து; அலறி ஓடி - அழுது கொண்டு அவ்விடம் எல்லாம் ஓடி; வெருவி - பயந்து; தரையில் வீழ்ந்தான் - (கடைசியாக நடக்கமுடியாமையால்) சிலத்தில் வீழ்ந்தான்; எ-று.

வி - ரா : ஏவ, தங்கும், அரா, ஒங்கி, சிந்த, தீண்டித்து என்ற வாறு. ‘வெருவியே’ என்பதில் ஏகாரவிடைச்சொல் இசைநிறை. தரையில் 7 - ம் வேற்றுமை இடப்பெருள் உருபு; அதனுள்தங்கும் = அதனுட் பங்கும்; அரவு - அரா; சிலவு - சிலா என்பதுபோல தீண்டுதினு + ரு = தீண்டித்து. ‘இன்’ இந்தால் இடைவிலை. ‘தீண்டலேடும்’ என்பதில் ‘நடு’ மூன்றும் உருபு. தீண்டியவுடன் வீழ்ந்தான் என்றவாறு.

தேவதாசன் தனக்கு நோந்ததைத் தோழநுக்துக் கூறி  
உயிர் நித்தல்

7. வடத்தின்கீழ் மிகுந்த தோழர் மறுகிப்போய் வள்ளல் வீழ்ந்த  
இடத்தினை யனுகி யையோ வென்னுற்ற துரையா யென்னப்  
படத்தினுற் பெரிய நாகன் கடித்தது பாரு மென்று  
விடத்தினு லறிவு சோர்க்தான் விட்டுயிர் ரடங்கிற் ரண்டே.

ப - ரை: வடத்தின் கீழ் இருந்த தோழர் - ஆலமரத்தின் கீழ்  
இனைப்பாறியிருந்த தோழர்கள் ; மறுகிப்போய் - யங்கு ஒடிப்போய் ; வள்  
ளல் வீழ்ந்த இடத்தினை அனுகி - தேவதாசன் விழுஞ்சுகிடந்த இடத்தை  
அடைந்து ; ஜயோ - ; என் உற்றது உரையாய் என்ன - (உனக்கு)  
என்ன சிகழ்ந்தது சொல்லாய் என்று கேட்க ; படத்தினால் பெரிய நாகம்  
கடித்தது - பெரிய படத்தினையுடையதாகிய நாகபாம்பு ஒன்று என்னைக்  
கடித்தது ; பாரும் என்று - அதனை கீங்கள் பாருங்கள் என்று சொல்லிக்  
கொண்டே ; விடத்தினால் அறிவு சோர்க்தான் - விஷம் தலைக்கேறி  
அதிகரித்தமையால் அறிவு மயங்கினான் ; உயிர் விட்டு அடங்கிற - அப்  
பொழுது உயிர் உடம்பைவிட்டு கீங்கி அடங்கியது. ஏ - று.

வி - ரை: அன்ற, ஏ, அசை இடைச்சொற்கள் ; இறங்கவர்களை  
அடங்கினார் என்ற கூறும் வழக்குண்மையின் அடங்கிற ரென்றூர். உரை  
யாய்ச்சுரை : முன்னிலை விணைமுற்று. உரை+ஆய் : (உடன்பாடு).  
ஜயோ - அசைக் குறிப்பிடக்கூல் ; என்ன என்பது சொல்லெச்சம் ;  
(ஒரு சொல் வருவித்துரைக்கப்படும்) என்ன - என்று கேட்க ; தன்  
தங்கத தாயரின் விமோசனத்தின்பொருட்டு தன் உயிரை ஈந்தானதுவின்  
'வள்ளல்' என்றூர். உறுது+து=உற்றது ; பகுதி இரட்டித்து இறக்த  
காலம் காட்டிந்து.

### தோழர் காசி நகரை அடைதல்

8. ஆவிபோ யகன்ற பின்ன ரனைவரும் புரட்டிப் பார்த்துப்  
பாவியு மூன்னே பிந்தப் பாலக னிறங்தா னென்னு  
மேனியவ் வடத்தின் கீழ்வங் தவரவர் னிறகு கொண்டு  
காவியங் கழனி சூழுங் காசியம் பதியிற் புக்கார்.

ப - ரை: ஆவிபோய் அகன்ற பின்னர் - அவனது உயிர் கீங்கிய  
பிறகு ; அனைவரும் புரட்டிப் பார்த்து - தோழர்கள் அனைவரும் தேவதாச்  
ஏது உடலைப் புரட்டிப் பார்த்து ; பாலகன் இறந்தான் - இந்தப் பின்னை  
இறங்குவிட்டான் ; இந்தப் பாலி ஜழு என்னே - இந்தப் பாலியாகிய

இவனது விதி இருக்கபடி என்னே! ; என்னு - என்று ; அவ் வடத்தின் கீழ் வந்து மேலி - தாங்கள் விறகு கட்டுகளை வைத்த அந்த ஆலமரத்தின் கீழே வந்து சேர்ந்து ; அவர் அவர் விறகு கொண்டு - அவரவர்களது விறகுக் கட்டுகளை எடுத்துக்கொண்டு ; காலியம் கழனி குழும் காசியம் பழியிற் புக்கார் - நீலோற்பல மலர்கள் பொருங்திய வயல்களாற் குழிப் பட்ட காசிக்கரை அடைந்தார்கள் ; எ - ர.

வி - ரோ : புகு + ஆர் = புக்கார். பகுதி இரட்டித்து இறந்தகாலம் காட்டிற்று. 'என்னே' இரக்கக்குறிப்பிடைச்சொல். புரட்டிப்பார்த்து, இறந்தான் என்னு, வடத்தின்கீழ் வந்து, விறகு கொண்டு காசிபுக்கார் என்க.

தேவதாசன் பிராமணர் வீட்டில் படும் கஷ்டங்களைத் தோழர்கள் அறிவார்களாதவின் அக் கஷ்டங்களும், அக் கஷ்டங்களின் தொடர்ச்சி யாய்ப் பாம்புதீண்டி இறந்ததும் அவர்கள் மனதில் மிகுஞ்ச இரக்கத்தை ஏற்படுத்த, அவன்து விதியின் கொடுமையை நினைந்து "பாவிழும் என்னே!" என்றார்.

தன் மகனும் பிள்ளைகளும் காசிக்கரை எப்போது அடைவார்கள் என சந்திரவதி அடிக்கடி தலைவாயில் வந்து பார்த்து நின்றாளாதவின் அவ ஞாடைய கண்ணேடு உவமையான காலி மலர்களுடன் இயைத்து காசிக்கரை வர்ணித்தார். அடுத்த பாலை நோக்குத.

**சந்திரவதி தன் மகன் வரவை எதிர்பார்த்தல்**

9. பாலர்வங் தூரிற் புக்கார் பானுவும் கடவிற் புக்கான் மாலைவங் திறுத்த பின்னர் வழியினை நோக்கி யன்னை பாலன்வங் திலெனை நேங்கிப் பரதவித் திருக்கண் டாகை காலநோக் துருகி வாயிற் கடைத்தலை வந்து பார்த்தாள்.

ப - ரோ : பாலர் வந்து ஜூரிற் புக்கார் - பாலர்கள் வந்து காசிக்கரின் எல்லையை அடைந்தனர் ; பானுவும் கடவிற் புக்கான் - சூரியனும் மேல்கடலை அடைந்தான் (அஸ்தமித்தான்) ; மாலைவங்து இறுத்த பின்னர் - மாலைப்பொழுது வந்து தங்கியபின்னர் ; அன்னை - தேவதாசனின் தாயாகிய சந்திரவதி ; பாலன் வந்திலன் என்று ஏங்கி - தன் மகன் இன்னும் வந்திலேனே என்று எக்கமடைந்து ; வழியினை நோக்கி - அவன் வரவேண்டிய வழியைப் பார்த்து ; பரதவித்து - (அவனைக் காலைமையால்) துடிதுடித்து ; இருக்கன் தாகை கால - இருக்கண்களும் கண்ணீரைச் சிந்த ; நொந்து உருகி - மனம் நொந்து உருகி ; வாயில் - வாசல்களுள் ; கடைத் தலை - (முதலாவதாகிய) தலைவாசலில் ; வந்து பார்த்தாள் - ; எ - ரு.

வி - ரை : இறுத்தல் - தங்குதல்; மாலைவங்கு சிறிது கேரமாயிற்று என்றவாறு. வந்திலன் - எதிர்மறைவினூற்று; வா+ந்+த்+இல்+அன்; 'இல்' எதிர்மறை இடைஞிலை. 'த்' இறந்தகால இடைஞிலை. கன்+தாரை=கண்டாரை; ன, ல முன் ற ன வும்; ன, ள முன் ட ன வும் ஆகும். த, க்கள் ஆகும்காலை என்பது விதி; கால - செய்வெனச்சம். கடைத்தலை - வாயிலின் தலையிடம் (தலைவாயில்); இது தலைக்கடை என வும் வழங்கும். அங்கனம் வழங்கில் இலக்கணப்போலி என்பபடும். பின் முன் ஞாகத் தொக்க ஆரூம்வேற்றுமையுமாம். (முன்றில், இல்லுன் என்பனபோல).

சந்திரவதி பிள்ளைகளை வீரவழும்  
தன் மகன் இறந்தமையை அறிதலும்

10. வணங்கிய கரத்தாள் சால வாடிய முகத்தாண் மக்கர் லினங்கியும் முடனே வந்த வென்மக எங்கே யென்றாள் மணங்கமழ் குழலா யுன்றன் மைந்தனை யரவு தீண்டி யுணங்கியே யிறந்தா னென்று ருயிர்த்திலள் மறுகி வீழ்ந்தாள்.

ப - ரை : வணங்கிய கரத்தாள் - சோர்ந்த கைகளை யடையவளா யும்; சால வாடிய முகத்தாள் - பிகவும் வாட்டமடைந்த முகத்தினையடைய வளாயும் நின்ற சந்திரவதி; [அப் பாலர்களை கோக்கி]; மக்காள் - பாலர்களே! இணங்கி உம்முடனே வந்த என்மகன் எங்கே என்றாள் - வருதற்கு உடன்பட்டு உம்முடனே கடிக்கொண்டு (விறகும் தருப்பை யும் பெற) வந்த என் மகன் எங்கே என்று வீரவினாள்; [அதற்கு அப் பிள்ளைகள்] மனம் கமழ் குழலாய் - வாசனை வீசுகின்ற கூந்தலை யடைய பெண்ணே! உந்தன் மைந்தனை அரவு தீண்டி - உன் புதல் வளைப் பாம்பு கடித்ததனால்; உணங்கி இறந்தான் என்றார் - வருந்தி இறந்துவிட்டான் என்று சொன்னார்கள்; மறுகி வீழ்ந்தாள் - (அதனைக் கேட்ட சந்திரவதி) மயங்கிக் கீழே வீழ்ந்தாள்; உயிர்த்திலள் - உயிர் அற்றவன்போலக் காணப்பட்டாள்; ஏ - று.

வி - ரை : வீழ்ந்த சந்திரவதி மயக்க மிகுதியால் யாதோர் அஸைவு மின்றிக் காணப்பட்டாளாதவின் 'உயிர்த்திலள்' என்றார். இறந்தான் என்னும் சொல்கேட்டலும் மயங்கி வீழ்தலும் ஒரே கேரத்து நிகழ்ந்தன என்றவாறு. 'தீண்ட' என்னும் செய்வெனச்சம் தீண்டி எனத் திரிந்தது; காரணப்பொருள் உடையதாய் வந்தமையின். கரத்தாள், முகத்தாள் என்பன குறிப்பு முற்றகள். குழலாய் - அன்மொழித்தொகை. மக்காள் - வினிப்பெயர். உயிர்த்திலள் - எதிர்மறைவினூற்று.

சுந்திரவதி தன் மகன் இந்துகிடக்கும் இடம் கேட்டலும்  
அவர்கள் விடை கூறலும்

11. மடத்தகை வல்லி பின்னு மைந்தரை நோக்கி யெங்க  
விடத்திலே பிறந்தா னெண்ண யாம்வரும் வழியினிற்கும்  
வடத்திதுக் கயலே சற்றே வடக்கினிற் குசைப டர்ந்த  
தடத்தினிற் தெற்கே யென்று சாற்றியே யவர்கள் போனார்.

ப - ரை: மடத்தகை வல்லி - (பின் ஒருவாறு உணர்ச்சி வரப்  
பெற்ற) இளமைத் தன்மையையுடைய கொடிபோன்ற சுந்திரவதி;  
பின்னும் - மறுபடியும்; மைந்தரை நோக்கி - அப் பின்னோக்ளைப்  
பார்த்து; எந்த இடத்திலே இந்தான் என்ன - (என் மகன்) எவ்விடத்  
திலே இந்து கிடக்கின்றான் என்று கேட்க; [அவர்கள்] யாம் வரும்  
வழியில் நிற்கும் வடத்தினுக்குச் சற்று அயலே - நாங்கள் வரும் வழியில்  
நிற்கும் ஆலமரத்துக்குச் சிறிது ஊரத்தே; வடக்கினில் குசைபடர்ந்த -  
வடக்குப் பக்கமாகத் தருப்பைப் புல் படர்க்கிருக்கின்ற; தடத்தினின் -  
விசாலமான இடத்தின்; தெற்கே என்று - தென்புறமாக (உன் மகன்)  
இந்துகிடக்கிறான் என்று; சாற்றி - சொல்லி; அவர்கள் போனார் -  
அவர்கள் போனார்கள்; ஏ - ற.

வி - ரை: ஆலமரத்தின் வடக்கே, தருப்பை முளைத்திருக்கும் இடத்  
தின் தென்பாகத்தில் இந்திரிருக்கிறான் என்பதாம். தடத்தினின் தெற்கு -  
தடத்தினாது தெற்கு எனக் கொள்ளல் (ஏ - ம வேற்றுமைப்பொருளை  
உள்ளடக்கிக்கொள்ளல்) சிறப்பு. நிற்கும் - செய்யுமென் எச்சம்.

சுந்திரவதி துண்புத்தை அடக்கி அகம் புதுல்

12. அஹதியீ தென்று சால வறிவழிந் தருகி வீழ்க்கு  
மறுகினு ஞூடையோற் கஞ்சி வாய்திறந் தரம்றூண் மாழ்க்கீ  
சிறுதொழின் முழுதுஞ் செய்து தீர்ந்துமின் ஹேடிச் சேற  
உறுதியென் றுளத்தி னுள்ளே யொடுக்கவங் தகத்திற் புக்காள்.

ப - ரை: அஹதி ஈது என்று - (தன் புதல்வனின்) முடிவு இங்கு  
னம் ஆய்விட்டதே என்று; சாலஅறிவு அழிந்து - மிகவும் அறிவு அழிந்து;  
உருகி - (மனம்) உருகி; வீழ்க்கு மறுகினுள் - வீழ்க்கு மயங்கினுள்;  
உடையோற்கு அஞ்சி - தன்னை அடிமை கொண்ட பிராமணனுக்குப்  
யங்கு; வாய்திறந்து அரற்றான் - வாய்விட்டு (சத்தமிட்டு) அழாளாய்;  
மாழ்கி - வருங்கி; சிறு தொழில் முழுதும் செய்து தீர்ந்தபின் - குற்  
றேவல்களெல்லாம் செய்துமுடிந்தபின்; தேடிச் சேறல் உறுதி என்று -  
தன் புதல்வனைத் தேடிச்செல்லுதல் தகுதியாம் என்று; உளத்தின் உள்ளே  
ஒழுக்கி - (தன்பத்தை) மனத்துள் அடக்கி; வந்து அகத்தில் புக்காள் -  
(திரும்பி) வந்து வீட்டை அடைந்தாள். ஏ - ற.

வி - ரை: சால - உரிச்சொல்; தொழில்+முழுதம் = தொழின் முழுதம்; அரற்றுள்+மாழ்கி = அரற்றுண் மாழ்கி; “ல,ளவேற்றுமையிற் ந,டவும் அல்வழி அவற்றேற்றம்வும் வலவரினும்” என்ற குத்திரத்தில் “மெவிமேவின் ன,னங்கும்” என்பது விதி. செல்+தல் = சேறல்; உடையோன்+து = 4. ந் உருபு; பின்+தேடி = பின்நேடி.

சந்திரவதி பிராமணீபம் உத்தரவு கேட்டல்

13. முறைமுறை பணிக் கூல்லாஞ் செய்தற முடித்துப் பின்னர் மறையவன் தன்னை யேத்தி வாய்புதைத் தமுது விம்மி பிறைவகே. னரவந் தீண்டி யெண்மக னிறக்தான் யரங்க சிறையிலே கேறற் குன்றன் திருவள் மறியே னென்றான்.

ப - ரை: பணிகள் எல்லாம் முறை முறை செய்து - (செய்யவேன் டிய) குற்றேவல்களை எல்லாம் முறைப்படி செய்து; அற முடித்து - முழு வேலைகளையும் முடித்து; பின்னர் - பின்பு; மறையவன் தன்னை - அப் பிராமணை; ஏத்தி - வணங்கி; வாய்புதைத்து - (பேசும்போது) வாயின் ஏச்சில் தெறிக்காதபடி கையால் மூடி; விம்மி - விம்மி (அழுது) கொண்டு; இறைவ கேள் - சுவாரிகளே! கேட்டிராக; அரவம் தீண்டி என் மகன் இறக்தான் - பாம்பு கடித்து என் புதல்வன் இறக்துவிட்டான்; யான் அச் சிறையில் கேறற்கு - நான் அவன் இறக்துகிடக்கும் இடத்துக்குப் போவதற்கு; உன் திருவளம் அறியேன் என்றான் - உமது அபிப்பிராயம் எது வென அறிகிலேன் என்று கூறினான். ஏ - று.

வி - ரை: யான் அவ்விடம் போக விரும்புகிறேன்; அதற்குத் தங்கள் திருவுளம் யாதோ என வினாவினான் என்றவாறு. பெரியவர்களுடன் உரையாடுவோர் ஏச்சில் தெறிக்காமல் வாய்புதைத்தும், தானை ஒடுக்கியும் நின்ற உரையாடும் மரபுக்கிணங்கச் சந்திரவதியும் வாய்புதைத்தான் என்ற வாறு. அரவம் என்பதில் ‘அம்’ சாரியை. உன்தன் என்பதில் ‘தன்’ என்பதும் சாரியை.

பிராமணன் சந்திரவதியைப் போகவேண்டாமேனத் தடுத்தல்

14. சினக்கடுஞ் சொல்லாற் சிறித் திடுக்கீட வரப்பு வீணி லெணக்குற குறையே யன்றி யென்பொருட் கழிவு வந்தா ஹுணக்குறு குறைதா ஹுண்டோ அதுவிலைப் பட்ட பையல் தனக்கொரு தாயு முண்டோ தவிர்க்கி போவ தென்றான்.

ப - ரை: சினக்கடும் சொல்லாற் சிறி - கோபம் மிகுங்க கொடுஞ் சொற்களைச் சொல்லிக் கோபித்து; திடுக்கீட உரப்பி - (சந்திரவதி) திடுக்கிடும்படி அதட்டி; வீணீல் ஏன் பொருட்கு அழிவு வக்தால் - எனது

பொருள் யாதோரு பயனுமின்றி வீணே அழிந்துவிடுமாயின்; எனக்கு உறு குறையேயன்றி உணக்குறு குறை உண்டோ - அது எனக்கு வந்த நஷ்டமே அன்றி அதனால் உணக்கு வந்த நஷ்டம் ஏதும் உள்ளதோ; உறு விலைப்பட்ட பையல் தனக்கு ஒரு தாயும் உண்டோ - மிக்க விலைக்கு விற்கப்பட்ட சிறுவனுக்கு மறுபடியும் தாய் என்னும் தொடர்பும் உண்டோ?; நீ போவது தவிர்க் கண்ணான் - ஆதலால் நீ போவதை ஒழிவாயாக என்றான். ஏ - று.

வி - ரை: ஒகாரங்கள் எதிர்மறை. தவிர்க் - வியக்கோள்முற்று. எனக்குறு என்பதில் 'உறு' முதனிலைத் தொழிற் பெயர். 'உறுவிலை' என்பதில் 'உறு' ஹரிச்சால்: பயல் - பையல்: போலி; போவது - காலங் காட்டிய தொழிற் பெயர்.

### கந்திரவதி கேஸ்வத்து விடைவேண்டல்

15. அடிமையே யெனிலு மையா வந்தரத் திறந்தா னென்றாற் கொடியனேன் றனக்குப் பெற்ற வயிறுதான் கொதித்திடாதோ படியின்மேலிறந்தான் றன்னைப் பார்த்தெடுத் தடக்கிக் கங்குல் விடியுமுன் வருவே னல்கு விடையெனத் தொழுது வீழ்ந்தாள்.

ப - ரை: ஜூயா - எம்மை அடிமைகொண்டவரே!; அடிமையே எனிலும் - (அவன்) உமது அடிமைதானுமினும்; அந்தரத்து இந்தான் என்றால் - யாருமற்ற அந்தரவெளியில் இந்தக்கிடக்கின்றன் என்று கேள்விப்பட்டால்; கொடியனேன் தனக்கு - கொடியவளாகிய எனக்கு; பெற்ற வயிறுதான் கொதித்திடாதோ - பெற்ற வயிறு கொதித்து வருங் தாதோ?; படியின்மேல் இந்தான் தன்னை - (காட்டில்) சிலத்திலே இந்துகிடப்பவனுகிய அவனை; பார்த்து எடுத்து அடக்கி - தேடிப் பார்த்து எடுத்து அடக்கம் செய்து; கங்குல் விடியுமுன் வருவேன் - இவ் விரவு விடிதற்குமுன் (இவ்விடம்) வந்து சேருவேன்; விடை கல்கு எனத் தொழுது வீழ்ந்தாள் - விடை தந்தருளுமென்று அவனைத் தொழுது கொண்டே சிலத்தில் வீழ்ந்தாள். ஏ - று.

வி - ரை: வணக்கிக்கொண்டே சிலத்தில் வீழ்ந்தாள் என்றவாறு.

பிராமணன் விடை நல்கல்

16. மாலையங் குழலாள் கூற மறையவன் மனம்பொ ருந்தி வேலைகள் மிகவு முண்டு விடியுமுன் வருவா யாகில் நீ லவேல் விழியா யேகு நீயென வொருகால் சொன்ன காலையே யெழுங்கி ருந்து கடிக்கார் கடந்து போனாள்.

ப - ரை: மாலைஅம் குழலாள் கூற-பூமாலைஅனிச்த அழிகிய கந்தலை டுடையவளாகிய கந்திரவதி இவ்வாறு வேண்ட; மறையவன் மனம்

பொருந்தி - பிராமணன் மனம் இயைந்து; லீவேல் விழியாய் - லீலிறத்தை யடைய வேல் போன்ற விழியையுடைய பெண்ணே! ; வேலைகள் மிகவும் உண்டு - வீட்டில் வேலைகள் அதிகமாக இருக்கின்றன; விடியுமூன் வருவாய் ஆகில் - இவ்விராப்பொழுது விடிவதன்மூன் திரும்பி வருவாயாயின்; நீரகு - நீ போவாயாக, என ஒரு கால் சொன்ன காலையே - என ஒரு முறை சொன்ன உடனேயே; எழுந்திருந்து - எழுந்து; கடிகள் கடங்கு சென்றுள் - காலவையுடைய (அக்காசி) நகரைக் கடங்கு போனால். ஏ - ரு.

வி - ரை: எப்பொழுது செல்வேன் என்னும் ஆவலோடிருந்தா ளாகவின் மறையவன் ஒருகால் சொன்ன உடனேயே புறப்பட்டாள் என்ற வாறு. எழுந்திருத்தல் - ஒரு சொல் (எழுதல்). கடி - உரிச்சொல்; 'வரு வாயாகில்' என்னும் வினை எச்சம், ஏகு என்னும் வினையுடன் முடிந்தது.

### போதும்போது சந்திரவதியின் நிலை

17. பாவியேன்மகனேனன்பள்பதைப்பண்மென் முகத்தின்மோதித் தாவியே விழுவ னின்று தயங்கியே மயங்கி வீழ்வள் காவியங் கண்ணீர் பாயக் கதறுவள் பதறி யேங்கி யாவியைத் தேடித் தேடி அலமரு முடல மொத்தாள்.

ப - ரை: பாவியேன் மகனே என்பள் - பாவியாகிய என் மகனே! என்ற காவுவாள்; பதைப்பள் - துடிப்பாள்; மெல் முகத்தில் மோதி - (தனது) மென்மையான முகத்தின்கண் மோதி; தாவிலிழுவள் - பாய்ந்து விழுவாள்; தயங்கி நின்று - (பின் எழுந்து) தயங்கி நின்று; மயங்கி வீழ்வள் - மறுபடியும் மயங்கி நிலத்தில் வீழ்வாள்; காவி அம் கண் நீர் பாய பதறி ஏங்கி கதறுவள் - நீலோற்பலமலர் போன்ற அழியைகண் களினின்று கண்ணீர் பாடுமாற பதறி ஏங்கிக் கதறி அழுவாள்; [இவ் வாறு சந்திரவதி] ஆவியைத் தேடித் தேடி அலமரும் உடலம் ஒத்தாள் - (தன்) உயிரைத் தேடித்தேடிச் சுழலுகின்ற ஒரு உடம்பை ஒத்தாள். ஏ - ரு.

வி - ரை: தேவதாளன் உயிருக்கும், சந்திரவதி உடலுக்கும் உவமை; சென்ற சென்ற இடங்களிலும் திரும்பத் திரும்பத் தேடினால் ஆதவின் 'தேடித்தேடி' என்றார்.

### சந்திரவதி தேடிய விதம்

18. ஆறெலா மடிகள் வைத்த வடியெலாம் விழிதீர் நின்ற தூறெலா மரிவை சென்ற சுவடெலாங் குருதி தொட்ட மாறெலாங் கூந்த றுன்று வனமெலாங் துணிகள் யார்க்குங் தேறெலாங் தனகமைத் தன்றிச் செடியெலாங் தேடிச் சென்றுள்,

ப - ரை : ஆறு எலாம் அரிவை அடிகள் - அந்த வழிகள் முழுவதும் சந்திரவதியின் அடிகளாகவே இருக்கன ; வைத்த அடிஎலாம் விழிகீர் - (சந்திரவதி லிலத்தில்) வைத்த அடிச்சுவடிகள் யாவும் அவனது கண்ணீர்ப் பெருக்கு சிறைக்கு நின்றன ; நின்ற ஆறு எலாம் - அவ்வனத்துள் நின்ற பற்றைகள் யாவும் ; சென்ற கூவடுஎலாம் - (அவனது மேளியைக் கீறி) உட்சென்ற இடங்களிலுள்ள அடையாளங்கள் எல்லாம் ; குருதி தொட்ட - இரத்தம் தோன்றிக் காணப்பட்டன ; மாறு எலாம் கூந்தல் - மாறி மாறிக் கிளைத்திருக்கும் பற்றைகளில் கூந்தல் (சிக்குண்டிருக்கன); துன்று வனம் எலாம் துணிகள் - கெருங்கிய காடுகள் எல்லாம் அவனது துணிகள் (கிழியுண்ணலால் பரங்கிருக்கன); [இவ்வாறு] யார்க்கும் தேற்றாம் தகைமைக்கு அன்றி - கண்டாரவர்கும் மனம் ஆறுதலைடையும் தன்மையில்லா தொழியும் வண்ணம் ; செடி எலாம் தேடிச் சென்றுள் - செடிகள் ஒவ்வொன்றி ஞாடேயும் (தன் குழங்கத்தையைத்) தேடிச் சென்றுள், எ - று.

வி - ரை : பின்னோகள் தேவதாசன் இறங்கு கிடைக்க இடத்தை அறி வித்திருக்கனர் ஆயினும், முன் பயிலாத இடமாதலா னும், இரவு சேரமாதலா னும் அவ்வனம் முழுவதும் அலைக்கு இவ்வாறு கஷ்டப்பட்டனள் என்ற வாறு. அலைக்கு அலைக்கு விரைங்கு சென்றாதவின் கூந்தலும் துணியும் இவ்வாரூபின. தொடு+அ=தொட்ட ; பகுதி இரட்டித்து இறங்க காலம் காட்டிற்று. அடிகள், விழிகீர், கூந்தல் என்னும் முடிவுகள் அவற்றின் மிகுநியைக் காட்டி நின்றன.

### சந்திரவதி தேவதாரைக் காணல்

19. ஓடினு ரூள்ள மெல்லர முருகினால் கருகி மேணி வராடினுள் விறகு வைத்த வடத்தினுக் கருகே வந்தாள் நாடினுள் கழுகும் பேயும் நிரிகளுங் குறஞுக் துண்றிக் கூடிய குழுவி னுப்பன் குமரானைச் சென்று கண்டாள்.

ப - ரை : ஓடினுள் - (அவ்வனமைனத்தும்) ஓடியோடித் தேடினுள்; உள்ளம் எல்லாம் உருகினுள் - (மக்னைக் காணுமையால்) மனம் வருக்கி னாள் ; மேணி கருகி வாடினுள் - உடல் எல்லாம் கருநிறமடையுமாறு வாடினுள் ; விறகு வைத்த வடத்தினுக்கு அருகே வந்தாள் - (கடைசியாக) அப்பின்னோகள் விறகுக் கட்டைடக் கீழே வைத்து (இளப்பாறி) யிருக்க இடமாகிய ஆலமரத்தின் பக்கவில் வந்தாள் ; சென்று காடினுள் - (அவ்விடத்தில் நின்றும்) சென்று (பலப்பல இடங்களில்) தேடினுள் ; [அவ்வாறு தேடி] கழுகும் பேயும் நிரிகளும் குறஞுக் துண்றி கூடிய குழுவின் - கழுகனும் பேய்களும் நிரிகளும் பூதங்களும் கெருங்கிக் கூடிய கூட்டத்தின்; நாப்பனாடுவே ; குழானைக் கண்டாள் - தன் மக்னைக் கண்டாள். எ - று.

வி - ரை : கழுகு, பேய் முதலியன, தேவதாசனது உடலை உண்ணும் பொருட்டுக் கூடின என்றவாறு. விறகு வைத்த வடம் என்பதற்குத் தேவதாசன் விறகு வைத்த ஆலமரம் எனப் பொருள் கொண்டு அவ் விறகு கட்டு அப்பொழுதும் அங்கேயே கிடங்ததாதலின் அக்குறிப்பினுதலியால் தேடி அறிந்தான் எனினும் ஆம். ‘துன்றி’ செய்தென் எச்சம்; கூடிய - செய்த என்னும் வாய்ப்பாட்டு இறங்காலப் பெயரெச்சம். கூடுதில் அ = கூடிய; ‘இன்’னில் ‘ன்’ கெட்டது.

### சந்திரவதி புலம்பல்

20. கண்டனள் கதறி வீழ்ந்தாள் கழுகெலா மிரியல் போகக் கொண்டதோர் மகனி ஞாச யாவியைக் கொள்ளோ கொள்ள முண்டகக் கரத்தா லேந்தி முருகனை மடிமேல் வைத்தே யண்டரு மறுகி யேங்க வாய்திறங் தரற்ற லுற்றாள்.

ப - ரை : கண்டனள் கதறி வீழ்ந்தாள் - மகனைக் கண்டவுடன் அழுதுகொண்டு மகன்மேல் வீழ்ந்தாள்; கழுகெலாம் இரியல்போக - (தேவதாசனைச் சுற்றியிருந்த) கழுகுகள் எல்லாம் பயங்தோடவும்; கொண்டதோர் மகனின் ஆசை ஆவியைக் கொள்ளோகொள்ள - மனத் துட்கொண்டிருந்த புத்திரவாஞ்சையானது அவனுயிரைக் கொள்ளோ கொள்ளவும்; முருகனை முண்டகக் கரத்தால் ஏந்தி - முருகனை ஒத்த (அழுகுவாய்ந்த) தேவதாசனைத் தாமரைப் பூப்போன்ற தனது கையால் துக்கி; மடிமேல் வைத்து - தனது மடியின்மீது வைத்து; அண்டரும் மறுகி எங்க - தேவர்களும் துன்பமுற்ற இரங்குமாறு; வாய்திறந்து அரற்றல் உற்றான் - வாயைத் திறந்து அழுவாளாயினான். எ - று.

வி - ரை : தேவதாசனை அழுகு, தோற்றம் முதலிய கருதி முருக ஞேடு ஒப்பிட்டார். மேற்பாடலிலும் ‘குமரன்’ எனக் கறினார். சந்திரவதியின் அழுகையைக் கேட்டு ‘கழுகெலாம் இரியல்போயினே’, என்றவாறு. இதுகாறும் மனத்துள் புலம்பிய சந்திரவதி மகனைக் கண்டதும் புலம்பி வாய்திறந்து அழுத்தொடங்கினான் என்றவாறு.

21. பனியால் நீணந்து வெயிலா மூலர்ந்து பசியா லிலைந்து மூலவா வனியாய வெங்க னரவா ஸிறந்த வதிபாவ மென்கொ லறியேன் தனியே கிடங்து விடநோய் செறிந்து தரைமீ துருண்ட மகனே யினியாரை நம்பியுமிர்வாழ்வுகே மன்றனிறையோ னும்யா னுமவுமே.

ப - ரை : பனியால் நீணந்தும் - பனியினால் நீணந்தும்; வெயிலால் உலர்ந்தும் - வெயிலால் வாடியும்; பசியால் அலைந்தும் - பசியால் அருங்கியும்; உலவா - இறவாமல்; அனியாய வெங்கன் அரவால் -

அநியாயமாக கொடிய கண்களையுடைய பாம்பினால் ; இந்த அதிபாவம் - நீ இந்துபோவதற்குக் காரணமாய கொடிய யாவும் ; என் கொல் - எதுவோ? ; அறியேன் - நான் அறியமாட்டேன் ; தனியே கிடங்கு - [உதவிசெய்வார் (கோயானரைப் பாதுகாப்போர்) யாருமின்றித்] தனியே கிடங்கு ; விடநோய் செறித்து - விஷமாகிய நோய்மிக்கு ; தரைமீது உருண்ட மகனே - (விஷவேகத்தால்) தரையின்மீது உருண்ட (என்) மகனே! ; இனி - இனிமேல் ; யாரை எம்பி உயிர் வாழ்வும் - எவ்வரைத் துணையெனக் கருதி உயிர்வாழ்வோம் ; என்னன் இறையோனும் யானும் அவமே - எனது தலைவனும் நானும் பயனற்ற வீணர்களானாலும். [பின்னால் போலானாலும்]. எ - ற.

வி - ரா : சிலாள் வியாதியால் வருக்கி இறவாமல், திட்டரன் இறப்பு ஏற்பட்டமையால் ‘அநியாய இறப்பு’ என்றார்கள். அங்கானம் சொல்லும் உலக வழக்கமு முனர்க. பனி, வெயில், பசி இவற்குல் ஏற்பட்ட வியாதியால் இறப்பின் ஒருவேளை மனம் ஆறும். அல்லது மின்றி இங்களும் இந்தமையால் என் மனம் ஆருது ; இதற்குக் காரணமாய அதிபாவம் யாதோ என்றார்கள் என்க. வாழ்வும் - உள்பபாட்டுத் தன்மைப் பண்மை முற்று. ‘உலவா இந்த’ என முடிக்க ; உலவா - எதிர்மறை விணைஞ்சம். கொல் - இடைச்சொல்.

22. நிறையோசைபெற்ற பறையோசையற்ற நிரையாய்விறைந்தகழுகின் சிறையோகாச்சுற்ற செடியூ டிறக்க விதியா ரிமூத்த செயலேரா மறையோ ஸிரக்க வளாங்காட்டினத்தும் வழுவா தளித்த வழிவே விறையோ னளித்த மகனே யுனக்கு மிதுவோ விதித்த விதியே.

ப - ரா : நிறை ஓசை பெற்ற பறைதூசை - நிறைந்த ஒவிபொருந்திய பறை முதலிய வாத்தியங்களின் ஓசை ; அற்று - இல்லையாக ; நிரையாய் நிறைந்த - நிரையாக நிறைந்திருக்கின்ற ; கழுகின் சிறை ஓசை உற்ற செடியூ - கழுகுகளினது சிறுகுள் அசைவதால் உண்டாகும் ஓசைபொருந்திய செடிகடுவே ; இறக்க - (நீ) இந்துகிடப்பதற்கு ஏதுவாய ; இது - இங் நிலைமை ; யார் இமூத்த செயலேலா - யார் செய்த செயலாகுமோ? ; மறையோன் இரக்க - விகவாமித்திர முனி யாகிக்க ; வளாங்க அனைத்தும் - வளப்பம் பொருந்திய நாடு முழுமையையும் ; அளித்த - கொடுத்த ; வடிவேல் இறையோன் அளித்த மகனே - கூரிய வேற்படையையுடைய அரசன் பெற்ற புதல்வனே! உனக்கும் விதித்த விதி இதுவோ - உனக்கும் விதித்த விதி இதுவாயிற்றே! எ - ற.

வி - ரா : இந்த+இது+யார் எனவும், இந்த+விதியார் எனவும் பிரிக்கலாம். விதியார் எனப் பிரிப்பின் விதி=பிரமதேவர் எனப் பொருள் கூறலாம். விகவாமித்திர் அரசரிவியாயினும் தவேரவலிமை

யாற் பிரமரிவியாபினராதவின் ‘மறையோன் இரக்க’ என்குர். இரக்க - செயவென் எச்சம்; ‘அற்’ என்னும் எச்சம் ‘அற்று’ என்குரித்து. பெரிய செல்வங்களை எல்லாம் பிறர்க்குத் தானமாக வழங்கிய அரசனது புதல்வன் இவ்வாறிதந்தான் என்றவாறு. ‘உனக்கும்’ என்பதில் ‘உம்’ உயர்வு சிறப்பு.

**23. நாளின் நிழல்ந்து சொரிகின்ற தாரை மழைபோல வீழவிடிதி ரூளின்றி மேனி புதிரங்கள் சிந்த வுயிரின்றி வெம்பு தழவின் மேனின் ருவெங்கத்தனிர்போலும்யங்கினிதியாரை கொஞ்சத்தனியேயாளின் றிரங்க வேண்டப் பில்லை பிதுவோவு ஸ்தி மகனே!**

ப - ரை : மகனே — ; வான் சின்று இழிந்து சொரிகின்ற - ஆகாயத்தினின்றும் இழிந்து சொரிகின்ற ; மழைத்தாரைபோல - மழை ஒழுக்குப்போல ; விழிர்வீழு - கண்ணீரானது வீழவும் ; ஊன் இன்றி மேனி உதிரங்கள் சிந்த - தசைப்பற்று இல்லையாமாறு உடவிலிருந்து இரத்தம் பாயவும் ; வெம்பு தழவின்மேல் - (பொருள்களை) வெதும்பச் செய்கின்ற அக்கிளியின்மேல் ; சின்று வெங்கதனிர் போல - சின்று வெதும்பிய தளிரப்போல ; உயிர் இன்றி - உயிரினது பலம்இல்லையாக ; உயங்கி - வாடி ; விதியாரை கொஞ்சு - பிரமதேவரர் கொஞ்சு கொண்டு ; தனியேயான் சின்று இரங்க - தனிமையாக யான் இப்பாறு சின்று அழவும் ; என் என்பது இல்லை - என் (அழுகின்றாய்) என்ற கேட்கின்றாய் இல்லை ; இது உன் தீதியோ - இது உனக்கு தீதி யாகுமோ? எ - து.

வி - ரை : வீழு, சிந்த, உயங்கி, கொஞ்சு, இரங்க, என் என்ப தில்லை என்க ; யாளின் றிரங்க என்பதனை யான் + இன்று + இரங்க எனவும் பிரிக்கலாம். தழவின்மேல் என்புழி ‘இன்’ சாரியை, இதுவோ என்பதிலுள்ள ‘இ’ காரம் பிரிக்கப்பட்டு, சீதி என்பதனுடன் இயைக்கப்பட்டது. உதிரம் சிந்துதலால் ஊனும் உயிரும் இல்லையாயின. இன்றி - குறிப்பு வினை எச்சம். மகனே! விளிப்பெயர்.

**24. செங்கோலறத்தின்முறையேசெலுத்துதிறவோ ஜவர்க்குமுரவோன் வெங்கோப யானை விறல்மன்ன நம்மை விடுவிக்க வெண்ணி வகுகாள் பங்கே குத்து மலர்போல் விளக்கு வதனு! யிகுஞ்ச பரிவா வெங்கேயெனுசை மகனென்றுரைக்கி வெளிரைது சொல்வன்மகனே!**

ப - ரை : பங்கேகுத்து மலர்போல் விளக்குவதனு - செங்கா மரையினது மலர்போல அதுகாக விளக்குகின்ற முகத்தைப்படையவனே! ; மகனே - (என் அருமை) மகனே! ; அறத்தின் முறையே செங்கோல் செலுத்தும் உரவோன் - தருமகெந்தி தவறுது செங்கோலாட்சியை

நடாத்துகின்ற வலிமையினை யுடையவரும் ; எவர்க்கும் உரவோன் - எவரி னும் மேலான அறிவு படைத்தவரும் ; வெங்கோப யானை - கொடிய கோபத்தினையுடைய யானைப்படையினை யுடையவரும் ; வீறல் - வெற்றி யடைக்கதவருமாகிய ; மன்னர் - நமது அரசர் ; நம்மை விடுவிக்க என்னை வருநாள் - நம்மை அடிமைத் தன்மையிலின் றும் மீட்க நீணாக்கு வரும் காலத்து ; மகிழ்ச்சு பரிவால் - மனமகிழ்ச்சி மிகுஞ்சு அன்பினால் ; என் ஆசை மகன் எங்கே - என் அன்பு மிகுஞ்சு புதல்வன் எங்கே ; என்று உரைக்கில் - என்று வினாவாராயின் ; எதிர் ஏது சொல்வன் - அதற்கு விடையாக யான் எதனைக் கூறுவேன். எ - று.

வி - ரை : எவர்க்கும் உரவோன் என்பது ஒருபு மயக்கம். எவரி னும் உரவோன் என கீ-ம் வேற்றுமைப் பொருளில் வந்தது. செலுத்து திறலோன் வினைத்தொகை. ‘விளக்குவதனு’ என்பதுமது. விறல் + மன்னன் = விறன் மன்னன் ; ‘எனுசை’ என்பது செய்யுள் விகாரம். ‘சொல்வன்’ தன்மை ஒருமை எதிர்காலமுற்று.

25. நீராழ வாசி செறிநாட்னைத்து சிறைமா தவற்கு தவினும் பாரா ஞாகிர்மை தொடர்பற்ற தன்று படியாளுமெங்கைதமுடிவிற் காராள ரேர்கள் கடவோசையோய்வில் கண்ணேகிநாட்டனைமே வராளாள வல்ல ரவமே வனத்தி ஸரவா விறந்த மகனே !

ப - ரை : அவமே வனத்தில் அரவால் இறந்த மகனே - அசியாய மாக வனத்திலே பாம்பினால் கடியுண்டிறந்த என் மகனே ! ஆழகிர் வாவி செறி காடு அனைத்தும் - ஆழமாகிய சீரீனையுடைய வாவிகள் சிரம்பிய (கோசல) காடு முழுவதையும் ; சிறைமா தவற்கு - சிரம்பிய பெரிய தவத் தினையுடைய (விசுவாயித்திர) முனிவருக்கு ; - உதவினும் (உன்பிதா) கொடுத்துவிட்டாராயினும் ; பார் ஆளும் நீர்மை தொடர்சு அற்றது அன்று - நீ பூயியை ஆளுதற்கு அமைக்க உரிமை நீங்கியதாகாது ; [ஏனெனில்]. படி ஆளும் எங்கை முடிவில் - (கண்ணேகி) காட்டை ஆட்சிபுரிந்துவரும் எனது தங்கை முதுமையால் இறந்துபடும்பொழுது ; காராளர் - வேளாளர் ; ஏர்கள் கடவு ஒசை ஓப்பில் கண்ணேகி காடு அதனை - கடாக்களை உரப்பிச் (செலுத்துகின்ற) ஒசை நீங்காத கண்ணேகி காட்டை ; ஆள ஆர் வல்லர் - ஆள்வதற்கு உள்ளைத்தவிர வேறு யார் உரிமையும் வன்மையு முடையார். எ - று.

வி - ரை : என் பிதாவுக்குப் புத்திரின்மையால் என் வழிவந்த நீயே உரிமையுடையாய். அதனை வலிமையால் வேறு யாரும் கவர முடியாது. ஏனெனில் வன்மையும் சிரம்பினும் என்றவாறு. நீராள என்பது பாடமாயின் நீராலாளப்படும் தன்மையையுடைய எனப் பொருள் கூறக் கிரம்பிய நீருடையதென்பதாம். மாதவற்குத் தவினும் : மாதவற்குதவி

நும்; உயிர்வரின் 'உ' குறள் மெய்விட்டோடும் என்பது விதி. ஓய்வு+இல்=ஓய்வில்; ஒடு விளிமில் 'முற்றுமற்று' என்பதனால் அமையும்; செறிநாடு - விளைத்தொகை; ஸீர்க்கை - பண்புப்பெயர்; அன்று - குறிப்பு முற்று. = அல்+று; வல்லர் - குறிப்புமற்று; ஏர் - உழவுகடா; “செங்கோலை எட்டதும் கோல் ஏர் அடிக்கும் சிறு கோலே” என்பது ஏரெழுபது.

**26.** நல்லோர் வகுத்தமுறையா மறங்க ஞாலெட்டி லொன்ற குறையோ மில்லோரை யற்ப மிகழோ மிறுக்கு மிறையன்றி யேற வகவேஞ்சு , சொல்லோ மறுத்து முரையோ முரைத்த துறவோர்கள் புத்திகடவே மெல்லோர் தமக்கு மினிதே விளைப்ப மேதாக வந்த திதுவே.

**ப - ண :** கல்லோர் வகுத்த முறையாம் அறங்கள் காலெட்டில் ஒன்று குறையோம் - நல்லோர்களால் வகுக்கப்பட்ட சிறந்தனவாகிய அறங்கள் முப்பத்திரண்டினுள் ஒன்றேனும் குறைவுபடச் செய்தோமல் லோம்; -(யாவும் சிரம்பச் செய்தோம்); இல்லோரை - வறியவர்களை ; அற்பம் இகழோம் - சிறிதும் இகழ்க்கிலோம் ; இறுக்கும் இறையன்றி ஏற உகவோம் - (சனங்கள்) கொடுக்கவேண்டியவரிப்பணமேயன்றி அஞ்சினும் கூட விரும்பினேயல்லோம் ; துறவோர்கள் உரைத்த சொல்லோ மறத்தும் உரையோம் - துறவிகள் சொன்ன வார்த்தைகள் எதனையும் மறுத்து உரைத்திலோம் ; புத்திகடவோம் - (அவர்கள்குறிய) புத்திகள்(எதனையும்) கடக்கிலோம் ; எல்லோர் தமக்கும் இனிதே விளைப்பம் - எல்லாருக்கும் அவர்களுக்கு இனிமையானவற்றையே செய்தோம் ; [இங்கனமாக] இது-எது ஆக வந்தது-இத்துண்பம் மெக்கு எக்காரணத்தால் நிகழ்ந்தது. எ-று.

**வ - ர :** அறங்களை ஆண்டூர் 32 ஆக வகுத்துள்ளனர். இறைப்பணம் - ஆறிலொன்று. பகைவர்க்கும் அருளுதலின் எல்லோர்க்கும் இதம் விளைப்பம் என்றான். கண்மை புரிக்கொர்க்குத் தினம் சிகழுக் காரண மில்லை என்றவாறு.

**27.** மறைக்கி யுற்ற புறா டழித்து வருசேனை யான்வ தறியே மறைக்கி முற்று முனரா வரைச்சை யணிவாயில் வைத்து மறியேக் குறையே யிழத்து விளையே விளைத்த குடிஷைத் திருக்கு மறியே மிறையே தவத்தின் விளைவே யெமக்கு மிதுவோ விதித்த விதியே.

**ப - ரை :** மறைக்கி உற்ற - வேதத்துள் கூறப்பட்டபடி நீதியாய் அரசுபுரிகின்ற ; புறாடு அழித்து வருசேனை ஆன்வதறியோம் - அயல் நாட்டு அரசை அழித்து அதனால் வருகின்ற சேனைகளையும் அங்காட்டு மக்களையும் ஆளும்செயலை ஒருங்களும் அறியேம் ; மறைக்கி முற்றும் உணரா அமைச்சை - வேதக்கி முழுவதனையும் அறியாத மந்திரிமாரை ; அனி வாயில் வைத்தும் அறியேம் - கீம் அரசசபையில் ஆட்சியின்பொருட்டு

வைத்திருக்கும் அறியேம் ; குறை இழைத்து விளைவினாத்த கடி - தீங்கு களைச் செய்து தீவினைகளை வளர்க்கின்ற குடிகளை ; வைத்திருக்கும் அறியேம் - எங்கள் நாட்டில் வைத்திருக்கும் அறியேம் ; இறையே - எம் மேலாண புதல்வனே! ; தவத்தின் விளைவே - நாங்கள் செய்த தவத்தின் பயனாக ஏந்துதித்தவனே! ; இதுவோ எமக்கு விதித்த விதி - இதானே எங்களுக்கு விதித்த விதி . எ - று.

வி - ரா : ஆன்வது - தொழிற்பெயர் ; அறியே மறைத்தி என்பதனை அறியேம் + அறைத்தி எனப் பிரித்து, அறைத்தி ~ நூல்களுட் கூறப் படுகின்ற நிதிகள் எனப் பொருள் கொள்ளினுமாம் . “கொலையில் கொடியாரை வேந்து ஒதுத்தல் பைங்கூழ் களைகட்டதலெடுநேர்” ஆகையால் “குறையே விளைத்து.....குடிவைத்திருக்கும்நியேம் ” என்றார்.

28. கனமுங் தருக்கள் குலமும் தரித்த கரமும் பெருத்த வரமும் தினமுஞ் சிறங்கு முகமுங் தரித்த சிகையுங் கிடக்கு முறைகண் டினமுங் தரித்த துயிரான பாவி பிறவாம வென்றன மகனே மனமுங் தரிப்ப திலைகொந்து பெற்ற வயிறுங் தரிப்ப திலையே.

ப - ரா : என்தன் மகனே - என் மகனே! ; கனமும் தருக்கள் குலமும் தரித்த கரமும் - மேகத்தின் கொடையையும் கற்பக முதலிய பஞ்ச தருக்களின் வண்மையையும் தனக்கு உரிமையாக்கிக்கொண்ட கை களையும் ; பெருத்த உரமும் - விசாலித்த மார்பினையும் ; தினமும் சிறங்கும் முகமும் - தினே தினே சிறங்கு விளங்குகின்ற முகத்தினையும் ; தரித்த சிகையும் - (திலையில்) பொருக்கிய குடுமியினையும் ; கிடக்கும் முறை - நீ இந்து கிடக்கின்ற முறையினையும் ; கண்டு - கண்டும் ; உயிரான பாவி இனமுங் தரித்தது-(உடலை விட்டுப் பிரியாமல்) எனது உயிரென்று சொல் ஸப்படுகின்ற பாவி இன்னமும் (உடலில்) தங்கி விற்கின்றது ; இறவாமல் - செத்தொழியாது ; மனமும் தரிப்பது இலை - என் மனமும் அமைதியை அடைதல் இல்லை (ஆறுங்கில்லை); கொந்து பெற்ற வயிறும் தரிப்பது இலையே - பத்து மாசம் கொந்து உன்னைப் பெற்ற வயிறும் பொறுத்தலைச் செய்யாது=(பொருது). எ - று.

வி - ரா : கிடக்குமுறையும் கண்டும் என்பவற்றில் ‘உம்’ செய்து விகாரத்தால் தொக்கன. தேவதாசனது கொடைக்கு மேகத்தின் கொடை யும் கற்பகதருவின் கொடையும் ஈடாகுமன்றி ஒன்றன கொடைமாத்திரம் ஈடா தற்கடையாது என்றவாறு. இந்தான் எனக் கேள்விப்பட்டஞானரே பிரியவேண்டிய கூயிர், உன் சிலையைக் கண்டும் பிரிக்கிலதே என்றார். அது அதனை ‘பாவி’ என வைதான். தரிப்பது - காலங்காட்டிய தொழிற் பெயர். இறவாமல் தரிப்பது என முடியும். இல்ஜீ=இலை ; ‘ஜீ’ சாரியை.

29. பரவர திகட்கு மிகவே விளைத்த படிபோ அளத்தி லற்றே விரவாததுட்டமுனிகெளசிகற்கு விளையேமினா த்தகுறைபோற கரவே பிடித்து வறியே னளிந்த களிருவி செற்ற கடுவா யரவே யுனக்கு மூலதோ பகைக்க வளியேனிழைத்தவினையே.

ப - ரை: பரவாதிகட்கு - புறச்சமயத்தினருக்கு; மிகவேவிளைத்த படிபோல் - (உண்மைச் சமயத்தினர்) தீங்கு விளைப்பதாகப் புறச்சமயத் தினர் கருதுவதுபோலவும்; உளத்தில் அறமே விரவாத துட்டமுனி கெளசிகற்கு - மனதில் தருமமே பொருந்தாத துட்டமுனிவராகிய கெளசிகனுக்கு; வினையேம் - தீவினையுடைய நாம்; இனைத்த குறைபோல் - செய்த குற்றத்தைப்போலவும் : வறியேன் அளித்த களிற ஆவி - எளியே ஞகிய நான் பெற்ற யானைக்கன்ற யொத்த (புதல்)வனது உயிரை; கரவு பிடித்துச்செற்ற - வஞ்சகம் பொருங்தின்ற கொன்ற; கடுவாய் அராவே - வித்வரயையுடைய பாம்பே; பகைக்க - நீ எங்களுடன் பகைக்க; உனக்கும் —; அளியேன் இனைத்த வினை உளதோ - இரங்கப்படத்தக்க வளாகிய நான் செய்த தீவினை ஏதேனும் உண்டோ? எ - று.

வி - ரை: உண்மைச் சமயம், புறச் சமயத்துக்குத் தீங்குசெய்ய வேண்டுமென்னும் கருத்தின்றித் தன் இயல்பிலேயே சிகமு, அது புறச் சமயத்தினருக்குத் தீங்குபோலத் தெரிய. அதனால் புறச் சமயத்தினர் உண்மைச் சமயத்தைத் தமக்குப் பகையாகக் கருதுவதுபோலவும்; நாம் வாய்மையே விரதமாகக் கொள அதனைக் கெளசிகமுனி தமக்கு நாம்செய்த குறையாகக் கருதியது போலவுமுன் தீவினைகளை, பாம்பே! உனக்கும் செய்தோமா என்று வினாவினால். இதனால் தாம் யார்க்கும் எவ்வித தீங்கும் செய்யானிருக்கத் தமக்குத் தீங்கு ஒன்றன்பின் ஒன்றாய் வருகின்றதே என வருக்கின்றேன் என்றவாறு. பாம்பு மறைந்து நின்று தீண்டிய மையின் ‘கரவேபிடித்த’ எனப்பட்டது. ‘உளதோ’ எனபதில் ‘ஓ’ எனிர்மறை. ‘உனக்கும்’ எனபதில் ‘உம்’ இழிவு சிநப்பு. ‘களிருவி’ ஆரும் வேற்றுமைத்தொகை: செறு+அ=செற்ற பகுதி இரட்டித்து இறந்தாலும் காட்டிற்று. ‘அரவே’ விளிப்பெயர். தன் துண்பளில் கோக்கி ‘அளியேன்’ என்றான்.

30. என்னுய கன்றன் மனிமார்பி லேறி விளையாடு கின்ற வெழிலோய்! முன்னுய் வினாக்கனன்மூழ்க வெம்மின் முதலே நடந்த மதலாய்! செங்காய் திரண்டு செறிகா னிருந்து தெளியா திரங்கு மெனைய் யன்னுய! வருங்க லையெனுத துன்ற னறிவுக் கடாது மகனே!

ப - ரை: என் காயக்கன்தன் மனிமார்பில் ஏறி - என்னுடைய கண வனின் அழிய மார்பில் ஏறி; விளையாடுகின்ற எழிலோய் - விளையாடு

கின்ற அழகினை யுடையவனே!; முன்னும் வினைந்த - (கர்க்கிள்கிச் செல் ஹம்போது) நமக்கு முன்னே தோன்றிய; கனல் மூழ்க - காட்டு அக் கிளியில் எழுகுமாறு; எம்மின் முதலே நடந்த மதலாய் - எங்களினும் முற்பட நடந்த புதல்வனே!; செங்காய் திரண்டு செறிகான் இருந்து - செங்காய்கள்கூடி கெருங்கின காட்டில் இருந்து; தெளியாது இரங்கும் எனை - மனங்தேரூது அழுதுகொண்டிருக்கிற என்னை; சீ - ; அன்னும் வருந்தலே - தாயே! வருந்தாதே; எனது - என்ற கூருதது; மகனே உந்தன் அறிவுக்கு அடாது - மகனே! உனது உயர்ந்த அறிவுடைமைக் குப்பொருந்தாது; எ - ற.

வி - ரா: அரிசுசுக்கிரான், சுதிரவதி முதலியோர் கர் கிள்கிச் செல்லும் சமயத்தில் காட்டு மார்க்கத்தில் கெளகிர் குழ்ச்சியினுல் அக்கினி தோன்றி இவர்களைச் சமீபிக்க, அரசன் இக் காட்டனல் தோன்றிய காரணம் யாதென வினை, அவர்களுடன் சென்ற சுக்கிரன் அக்கினி அரசுகுலத்தி லொருவனை உண்ண விரும்பி வந்தனன் எனலும், தேவ தாசன் தண்ணை உண்பதாக என்ற கூறி யாவர்க்கும் முற்படச் சென்றனன். அவனைத் தடுத்துச் சுந்திரவதி முந்செல்ல அவள் கற்பின் வெம்மைக் காற்றுது காட்டனல் நீங்கிற ஏன்பது கதை. வருந்தலே - முன்னிலை எதிர்மறைமுற்று. 'ஐ' சாரியை: வருந்து+அல்+ஐ= 'அல்' எதிர்மறை விகுதி.

31. மறவா ளோயிற்று மணியா சுணந்தின் வலியா விறந்து எவ்வேலே திறவா திருக்கு மதிபாவி தன்னே உறவேதெ னக்க ருதியோ திறவாப் சிறந்த கனிவா யுரைத்தல் செய்கிலாய் முகத்து விழியாய் திறவா தநித்த னடியே வழுத்து பெருமா னளித்த மகனே!

ப - ரை: பிறவாத சித்தன் - (யோனிவாய்ப்பட்டுப்) பிறத்தலில் ஸாத சித்திய வஸ்துவாகிய கடவுளது; அடியே வழுத்து பெருமான் அளித்த மகனே - அடிகளை மாத்திரமே வணக்குகின்ற மெது தலைவன் பெற்ற குமரா!; மறவாள் எயிற்று - கொலைத் தொழிலையும் வாள் போன்ற பற்களையும்; மனி - சிரோரத்தினாத்தையும் உடைய; மாசு னைத்தின் வலியால் - பாம்பினாது விட வலியால்; இறந்துள - இறந் திருக்கின்ற; எனேஒ இறவாதிருக்கும் - என்னுடன் ஒருங்கே மடியா திருக்கும்; அதிபாவி தன்னேஒ - மிகப் பாவியான தாடுடன்; எது உறவு எனக் கருதியோ - எனக்கென்ன உறவு என எண்ணியோ; சிவந்த கனிவாய் திறங்காய் - (சீ) சிவந்த கொல்லவக் கனிபோன்ற வாயைத் திறக்கின்றிலை; உரைத்தல் செப்கிலாய் - பேசுவதும் செய்கின் ரூயில்லை; முகத்து விழியாய் - என் முகத்தை விழித்துப் பார்த்தலும் செய்கின்றிலை; எ - ற.

வி - ஈ: பிறவாத வித்தன் - பிறப்பிறப்பில்லாத முழுமுதற் கடவுள்; 'அடியே' ஏ - தேற்றம். 'வழுத்து பெருமான்' வினைத் தொகை; இறவாது - எதிர்மறை வினைச்சம்; அதிபாலிதன், என் பதில் 'தன்' சாரியை. திறவாய் - செய்கிலாய் - விழியாய் முன்னிலை எதிர்மறை முற்றுக்கள்; திற+ஆ+ஆய்; செய்+கு+இல்+ஆய்; விழி+ஆ+ஆய்; ஆ எதிர்மறை இடையிலை கெட்டது. 'ஆய்' முன்னிலை விகுதி; 'கு' சாரியை. 'இல்' எதிர்மறை இடையிலை.

32. வடியேறுவெற்றி கெடுவேண் மலர்க்கை மகனே டிறக்குமதியாக கொடியேன் முகத்தில் விழியார் முளிக்கு வளா டளித்த கொடையா ரிடியே நடர்த்த மரமாகி மண்ணின் இடையே யுத்த லழகோ வடியேனை யொக்க முடியா திருத்த ஸ்தியாய மிக்க யமனே.

ப - ஈ: முளிக்கு வளாடு அளித்த கொடையார் - கொள்கிக முளிவருக்கு வளப்பம் மிக்க காட்டைக் கொடுத்த வள்ளலா(இய நமது அரசர்); வடி ஏற வெற்றி கெடுவேல் - கூர்மை மிகுந்த வெற்றியினை யுடைய நீண்ட வேலைப்பிடிக்கின்ற; மலர்க்கை மகனே ஒடு - மலர்போலும் கைகளையுடைய என் மகனுடன் கூட; இறந்து மடியாத கொடியேன் முகத்தில் - இறந்தொழியாத கொடியனாகிய எனது முகத்தில்; விழியார்- விழிக்கமாட்டார்; [ஆகவே கான்] இடியேறு அடர்த்த மரமாகி - இடி யேறு தாக்கிய மரம்போன்ற; மண்ணின் இடையே உழுத்தல் அழகோ - யா தொரு பயனுயின்றிப் பூமியில் இன்னும் (தங்கி) வருந்துதல் சிறந்த மூறையாகுமோ?; யமனே -; அடியேனை - அடியாளாகிய என்னையும்; ஒக்க முடியாதிருத்தல் - என் மகனுடன் சேர்த்துக் கொல்லா துவிடல்; மிக்க அளியாயம் - மிகுந்த அளியாயமாம். எ - று.

வி - ஈ: இடியேறு தாக்கிய மரம் யாதொன்றுக்கும் பயன் படாது. மலர்க்கை - உவமத்தொகை. 'இறந்து மடியா' ஒரு பொருளில் வந்தன. விழி+ஆ+ஆர்=விழியார் எதிர்மறை முற்ற. 'ஆ' இடையிலை கெட்டது. 'அழகோ' ஓ - எதிர்மறைப்பொருட்டு. யமன் செயல் திமையுடையது என்பது தொனிக்க அளியாய மிக்க யமன் எனக்கறினால். அ+ஸ்தியாயம்=அஸ்தியாயம். ஸ்தியாயமற்றது.

மகனை அடக்கங்கேய்ய முயலுதல்

33. எனமறுகி பிவனுடனு மிறந்தோ மாகி  
விவலையெடுத் தெரித்தடக்க வரியா சில்லை  
மனமுருங் னம்மைவிலை கொண்டோன் சால  
வன்கண்ணன மனைவியவன் றனீன்மா பாவி

சினமுடையார் விடியுழுதற் செல்லே னுகிற  
செறுவரிவன் தனைக்கருக்கிச் செல்வ னென்று  
தனதுதிரு மகனையெடுத் தனிதோள் வைத்துத்  
தள்ளாடி மதிதயனுர் தநயை மீண்டாள்.

ப - ரா: எனமறஙி - என்றிவ்வாறு வருக்கி ; இவனுடன் நாம் இறக்கேம் ஆகில் - இவனுடன் நாமும் இறந்துவிட்டால் ; இவனை எடுத்து எரித்து அடக்க உரியார் இல்லை - இவனை எடுத்துச் சுட்டுத் தகனஞ் செய்தற்குரியார் யாருமிலர் ; [ஆதலாஹும்] ; நம்மை விலைகொண் டோன் மனம் உருகான் - ஏங்களை அடிமைகொண்ட பிராமணங்கே மனம் இரங்கான் ; சால வன் கண்ணன் - மிகவும் கொடுமைவாய்ந்தவன் ; மனைவி - அவன் மனைவியோவெனின் ; அவன்தனின் மாபாவி - அப் பிராமணனிலும் கொடிய பாவியாவாள் ; சினமுடையேர் - சினமுடையோ ராகிய அவர்கள் ; விடியுழுதல் செல்லேன் ஆகில் - விடிவதற்குமுன் (பிராமணன்து) வீட்டுக்குச் செல்லா தொழிலேனுமின் ; செறுவர் - என்னைத் தண்டிப்பர் ; [ஆதலாஹும்] இவன்தனைக் கருக்கிச் செல்வன் என்று - 'இவனை மயானத்தில் சுட்டுச் செல்வேன்' என்று மனத்துள் எண்ணி ; மதிதயனுர் தநயை - மதிதயராகன் மகனாகிய ஈந்திரவதி ; தனது திரு மகனை எடுத்து அணிதோள் வைத்து - தனது செல்வப் புதல்வனைத் துக்கித் தனது அழிய தோன்மீது வைத்து ; தள்ளாடி - தள்ளாடிக் கொண்டு ; மீண்டாள் - மயானம் நோக்கிச் செல்வாளாயினால். ஏ - ரு.

வி - ரா: சரியான உணர்வின்மையாலும் மகனது உடற்பலத்தாலும் துக்கமேலீட்டினாலும் சங்கிரவதி தள்ளாடித் தள்ளாடிக் கென்றான் என்றவாறு. தநயன் - புத்திரன் ; வடமொழி. எடுத்தெரிப்பா ரின்மையாலும் காலங்தாழ்த்தின் செறுவாராதலானும் கருக்கிச் செல்லத் துணிந்தாள். ஏதோ ஒருவகையால் சுட எண்ணினுளாதவின் 'கருக்கி' என்றான்.

கந்திரவதி கடுகாடு சேன்ற விதம்

34. காடுமே உஞ்செறிந்த செங்காய் முன்னே  
கேள்வியிழுத் திடப்பறந்து கழுது மோதப்  
போடுபோ டெனப்பலபேய் தொடரக் கொண்டு  
போகேனீ யெனக்கொடிய பூதஞ் சூழ  
மாடுதோ றும்பறிக்க நரிக டாவ  
வார்த்தமுளுஞ் சோங்குகிறும் வனக்கொட்ட ஹர்க்க  
விடுபோ டத்தனையும் பட்டு ஸீண்முள்  
விடுகாடு நீந்திகெடுஞ் கடுகா இந்றாள்.

ப - ரை: காடும் மேழின் செறிக்த செங்காய் - காட்டிலும் மேட்டு விலங்களிலும் கெருங்கி வதிகின்ற செங்காய்கள்; முன்னே கொலி இழுத்திட - அவன் முன்னே சென்று பின்ததைக் கொலி இழுக்கவும்; கழுது பறக்கும் மோத - கழுதுகள் பறக்கு அடிக்கவும்; பல பேய் போடு போடு எனத் தொடர - பல பேய்கள் டடிப் பின்ததைப் போடு போடு என்ற குறிக்கொண்டு தொடர்க்கு செல்லவும்; நீ கொண்டு போகேல் என கொடிய பூதம் சூழ - (பின்ததை) 'நீ கொண்டு போகாதே' என்ற குறிக்கொண்டு கொடிய பூதங்களானவை (சக்திரவுதியைச்) சூழ்க்கு செல்லவும்; கரிகள் மாடுதோறும் - கரிகள் பக்கங்கள் தோறும்; பறிக்க தாவ - (அவனிடமிருங்கு அப் பின்ததைப்) மறிப்பதற்காகத் தாவிப்பாயவும்; வார்குழுலும் சோர்துகிலும் வணம் தொட்டு ஸர்க்க - நீண்டு குலைந்த கூந்தலையும் அவிழ்க்கு தொங்கும் வஸ்திரத்தையும் காட்டு மரமும் செடிகளும் பற்றி இழுக்கவுமாக; [இவ்வாறு] ஈடுபாடு அத்தனையும் பட்டு - பெரும் துண்பமென்ததையும் பட்டு; நீன் முன் இடுகாடு நீந்தி - நீண்ட முட்கள் பொருங்கிய இடுகாட்டைக் கடந்து; கெடும் சுடுகாடு உற்றுன் - பரந்த சுடுகாட்டைச் சமீபித்தாள்; எ - ரூ.

வி - ரை: இடுகாடு - பினம் புதைக்கும் இடம்; சுடுகாடு - பின்ததை ஏரிக்கும் காடு. எச்சங்கள் செய்வென் எச்சங்கள் கடத்தற கருமைபற்றி 'இடுகாடு நீந்தி' என்றார். கரிகள் + தாவ = கரிகடாவ; சோர்துகில் - வினைத்தொகை.

### குடுகாட்டைச் சுந்திரவதி அடைந்தமை

35. பினங்கள்சுடுங் சுடும்புலைய ராவத் தாலும்

பினங்குதலை வெடித்துகிடுபே ரமலை யாலும்  
பினங்கருகிச் சுறுநாறு முடையி னுஹும்

கெடுங்களவின் கொழுங்கெழுங்க நிவப்பி னுஹுங்  
கணங்கள்மிகக் களித்தாடுங் துழனி யாலும்

கணற்பொறியின் மலிவாலும் புகையி னுஹுங்  
சணங்குபல பினங்குபெருங் குரைப்பி னுஹுங்

தோகையறிந் துணர்க்குதொடும் சுடலை சார்ந்தாள்.

ப - ரை: பினங்கள் சுடும் கடும்புலையர் அரவத்தாலும் - பினங்களைச் சுடுகின்ற கொடிய புலையருடைய சத்தத்தினுலும்; தலை பின்து வெடித்திடு பேர் அமலையாலும் - பினங்களின் தலைகள் பினவுபட்டு வெடிப்பதனால் உண்டாகும் பேரோகையினுலும்; பினம் கருகி சுற்சாலும் முடையினுலும் - பின்ததின் கொழுப்புகள் கருகிகாறுகின்றமுடைநாற்றத்தினுலும்; கெடுவ கணவின் கொழுங்குது - நீண்ட அக்கினியின்

சுவஸலையானது ; எழுந்த நிலப்பினுலும் - (உயர்ந்து) எழுந்த எழுச்சியினுலும் ; கணங்கள் - பேய்க் கூட்டங்கள் ; மிகக் களித்து ஆடும் தழுனியாலும் - மிகக் சக்தோஷத்துடன் சுத்தாகின்ற சத்தத்தாலும் ; கணல் பொறியின் மலிவாலும் - அக்கினிப் பொறிகளின் மிகுதியினுலும் ; புகையினுலும் - ; பல சணங்கு பிணங்கு பெருங் குரைப்பினுலும் - பல நாய்கள் ஒன்றே போன்ற மாறுபட்டுக் குரைக்கும் பெருங் குரைப்பினுலும் ; தோகை - மயில்போன்ற சாயலையுடைய சுக்திரவுதி ; அறிஞருணர்ந்து - (சுடுகாடு இதுவென) ஊகித்து அறிந்து ; கொடும் சுடலை சார்த்தாள் - அப் பயங்கரமான சுடலையை அடைந்தாள் ; எ - ற.

வி - ரோ : ஒவியைக் கருதப் பல சொல் வந்தமை இச் செய்யுளில் ஓரழுகு. சணங்கன் - நாய் ; ஸண்டுச் சணங்கு என் கின்றது. தோகை - உவமவாகுபெயர். நாய்கள் உணவின் பொருட்டுச் சண்டையிட்டுக் குரைத்தன. காரணமின்றியும் அவை ஒன்றே போன்ற பிணங்கும். வேதியர், வைத்தியர் முதலியோரும் காரணமின்றியே தம்முள் தாம் பிணங்குவர்.

### சந்திரவதி மகனுடலுக்குத் தீழ்டல்

36. குண்டனளி தீமமெனக் கருத்தி அன்னிக் கடவுளர்தங் காவலிற்றன் மகனை வைத்துப் பண்டுவெந்து கரிந்தகுறைக் கட்டை யெல்லாம் பலதிசையும் விரைங்தோடிப் பார்த்தெ டுத்துக் கொண்டுவந்து பிணங்கள்கடும் சுடலை நண்ணிக் கொள்ளியெடுத் தோடியனல் கூட்டி மூட்டி மண்டுதமுற் கட்டையின்மேல் மகனை வைத்தாள் வளர்ந்ததியுங் கண்ணிலாக்கம் மன்னன் கண்டான்.

ப - ரோ : கண்டனளி - சுடலையைக் கண்டு ; இது ஈமமெனக் கருத்தில் உன்னி - இதுவே சுடுகாடனா மனத்தில்நினைந்து ; கடவுளர்தம் காவலில் தன்மகனைவைத்து - தெய்வங்களின் காவலில் தன்மகனுடலைவைத்து ; பண்டு - முன்னே ; வெந்து கரிந்த குறைக் கட்டை யெல்லாம் - (பிணங்கள் சுடுங்காலத்து அப் பிணங்களுடன்) வெந்து (ஒருபகுதி எரிந்தும் மற்றோர்பகுதி எரியாதும் இருக்தவின் ஒருபுறம்) கரிந்துள்ள குறைக்கொள்ளி களை ஏல்லாம் ; பல திசையும் விரைங்தோடிப் பார்த்தெதடுத்துக்கொண்டு வந்து - திசைகள் தோறும் விரைங்து ஒடிச் சென்று பார்த்து எடுத்துக் கொண்டுவந்து ; பிணங்கள் சுடும் சுடலை நண்ணி - பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்ற இடத்தை அடைந்து ; கொள்ளி எடுத்து ஒடி - ஏரி கிற ஒரு கொள்ளியை எடுத்துக்கொண்டு ஒடி வந்து ; அனால் ஒடி

மூட்டி - நெருப்பைபத் (தானாக்கிய ஈமப்படுக்கையில்) மூட்டி ; தழுவ் மன்ற கட்டையின் மேல் - அக்கிளி மூண்டு எரிகின்ற கட்டைகளின் மேல் ; மகளை வைத்தான் - தனது புதல்வன் உடலை இட்டான் ; வளர்ந்து ஏரியும் கணல்விளாக்கம் மன்னன் கண்டான் - அப்பொழுது சுவாலித்து எரிகின்ற ஈமாக்கினி வெளிச்சத்தைச் சுடலை காவலனுகிய அரிச்சங்கிரன் கண்டான். எ - று.

வி - ளா : யாரும் இல்லாத இடத்தில் தன் மகளைக் கிடத்திச் சென்றாதவின் 'கடவுளர்தம் காவலில் வைத்து' என்றார். அவன் மகளை ஈமத்தில் வைத்தையும், மன்னன் கண்டையும் உடன் சிகமுந்த மையில் 'வைத்தான் மன்னன் கண்டான்' என்றார். கண்டனன் = கண்டு - முற்றிரசம். 'கடவுளர் தம்' என்பதில் 'தம்' காரியை.

அரிச்சங்கிரன் தேவதாகனுடலைக் காலால் உதைத்தல்

37. அரவுகழித் தரசிளங்கோ விறந்தா என்ப

தறியாமல் கெருண்டினைறவ ஞரே பிந்த  
விரவுதனிற் பிணஞ்சுடுவா ரஹிவோ மென்னு

வெழுந்திருந்து விரைந்தோடி யேடி மூடி  
தரவுரிய பொருளொனக்குத் தாரா தேசீ

தனியேயிப் பனியிருளிற் சவக்கோ ணர்க்கு  
கரவினமுற் சுடுவதுனக் கடைவோ வென்னுக்  
கால்வீசிக் காண்முளையை யெடுத்தெ நிக்தான்.

ப - ளா : அரச இனக்கோ - இன அரசனுகிய தேவதாசன் ; அரவு கழித்து இறந்தான் என்பது அறியாமல் - பாம்பு தீண்டி இறந்து விட்டான் என்பதை அறியாது ; இறைவன் வெகுண்டு - அரிச்சங்கிரன் கோபித்து ; இந்த இருவதனில் பிணஞ்சுடுவார் ஆர் - இவ்விரவில் (நம்மை அறியாமல்) பினம் சுடுவார் யார் ? ; அறிவோம் என்னு எழுந்திருந்து - (நாம் அவரை) அறிவோங் என்று எழுந்து ; விரைந்து ஒடி - விரைவாக ஓடிசென்று ; ஏடமூடி - அட ! புதியில்லாதவளே ! தரவுரிய பொருள் எனக்கு நீ தாராதே - (கனக்குத்) தரவேண்டிய பொருளை நீ எனக்குத் தராது ; தனியே இப் பனி இருளில் சவம் கொணர்ந்து - தனியாக (அஞ்சி) கடுங்குதற்குரிய இவ்விருளில் பிணத்தைக் கொண்டு வந்து ; கரவின் அறல் சுடுவது உணக்கு அடைவோ - கள்ளத்தனமாகத் திழுட்டிச் சுடுவது உணக்குப் பொருந்துவதா ; என்னு - என்று கூறி ; காண்முளையை கால்வீசி எடுத்து எறிந்தான் - தன்வழித் தோன்றலாகிய புதல்வளைக் காவினால் ஏற்றி எறிந்தான். எ - று.

வி - ரை: அறியாமல் ஏறிந்தான் என்க. அறியாமல் - எதிர்மறை வினா ஏச்சம்; தராது என்பது 'தாராது' என நீண்டது. பனி - குளிர் கடுக்கம்; கான்முளை - வழித்தோன்றல் = (பிள்ளை).

38. எறிந்திடலு முயிரேங்க வேங்கி வேணி  
விடிவிழுங்காற் படிமிகையே யடிசாய்ந் தாடி  
முறிந்துவிழு மரம்போற்கென் நடிமேல் வீழ்ந்து  
மொழி குழறி விறியருளி சொரிய வஸ்லி  
யறிந்துமில னிவ்லூரில் வழங்கு நீதி  
யருவினையே ஞருமிலி யறவும் பாவி  
மறிந்தமகன் தணைச்சுடநான் வந்தே னோயா  
வறியேற்குப் பொருள்உளவோ வழங்க வென்றான்.

ப - ரை: எறிந்திடலும் - இவ்வாறு எறிந்திடலும்; வல்லி - கொடிபோன்றவாகிய சந்திரவதி; உயிர் எங்க எங்கி - உயிர் சோரு மாற கடுக்கம் அடைந்து; வேணில் இடிவிழுங்கால் - கோடைகாலத்து இடிவிழுங்க காரணத்தால்; அடிசாய்ந்து ஆடி - அடிமரமானது சாய்ந்து ஆட்டங்கொண்டு; முறிந்து படிமிகையே விழும் மரம்போல் - முறிந்து னிலக்தின்மீது விழும் மரம்போல்; சென்று அடிமேல் வீழ்ந்து (அவன்) பக்கலை அடைந்து அவன் காலில் வீழ்ந்து; மொழி குழறி - சொற்றநிமிமாறி; விழி அருவி சொரிய - கண்கள் அருவிபோலக் கண்ணீர் சொரிய; அருவினையேன் - கொடுவினையுடையேனுகிய நான்; இவ்வூரில் வழங்கும் கீழி அறிந்தும் இலன் - இவ்வூரில் வழங்கும் முறைகளை அறிந்தேனுமல்லேன்; ஆகும்திலை - ஆகுமற்றவள்; அறவும் பாவி - மிகவும் கொடியபாவி; ஜூயா! மறிந்த மகன்தணைச்சுட யான் வந்தேன்ஜூயா! இந்துபோன மகனைத் தகனம் செய்வதற்காக யான் வந்தேன்; வறியேற்கு வழங்கப் பொருள் உளவோ என்றான் - வறியவளாகிய என்னிடம் (உமக்குத்) தருதற்குப் பொருள் உளதோ என்றான். எ - று.

வி - ரை: இடி விழுங்கால் படிமிகையே முறிந்துவிழும் மரம்போல் அடிமேல் வீழ்ந்தாள் என்க. இல்+இ=இலி; இல்லாதவன். [இல்லாதவன்; இல்லாதது] 'இ' வினாமுதல் விகுதி. 'வறியேற்கு' என்பது உருபு மயக்கம். வறியேணிடம் என 7-ம் உருபு வரவேண்டிய இடத்தில் 4-ம் உருபு வந்தது. சந்திரவதி எதிர் பாராமலே அரிச்சுங்கிரன் இவ்வாறு செய்த செயலுக்கு, எதிர்பாராது நிகழும் கோடையிழியை உவமமைக்கினார். "நான் கள்ளி அல்லேன்; இவ்வாறு செய்தமைக்குக் காரணம் இவ்வூரில் வழங்கும் கீதியை அறியாமையேயாகும்" என்று கறினான்.

39. பொருளுடையேன் றமருடையே னால் விக்தப்  
புத்திரனைத் தோண்மீது வைத்துப் போந்தில்  
விருளிடையிற் சுடலையில்வங் தெய்து வேனே  
வெரிக்தகுறைக் கட்டையினி லேற்று வேனே  
தெருளுடையா யறமுடையாய் வினையே னீண்ற  
சிறுவனையான் சுடக்கருணை செய்யாய் தேயா  
வருளுடையா யாதார மற்றேற் குன்ற  
ஏழுயினையே தஞ்சமேன வஸ்ரி வீழ்ந்தாள்.

ப - ரை : பொருளுடையேன் தமர்உடையேன் ஆனால் - (நான்)  
பொருளும் சுற்றமும் உடையவள் ஆனால் ; இந்தப் புத்திரனை தோள்  
மீது வைத்துப் போந்து - இந்தப் புதல்வனை (தனியே) எனது தோள்மீது  
வைத்து (க்கொண்டு இல்லிடம்) வந்து ; இவ் இருளிடையில் சுடலையில்வங்து  
எய்துவேனே - இந்த நள்ளிருளிலே சுடலையை வந்து சேருவேனே ? ;  
எரிக்த குறைக் கட்டையினில் ஏற்றுவேனே - (எனது புதல்வனது சட<sup>1</sup>  
லத்தை) எரிக்த குறைக் கொள்ளியில் ஏற்றி எரிப்பேனே ? ; தெருள்  
உடையாய் - அறிவுடையவரே ! ; அறமுடையாய் - தரும மிக்கவரே ! ;  
தேயா அருள் உடையாய் - குறைதலற்ற அருளை உடையவரே ! ; வினை  
யேன் சன்ற சிறுவனை யான் சுடக் கருணைசெய்யாய் - தீவினையுடையே  
ஞெயிய யான் பெற்ற புதல்வனைச் சுடதற்குக் கருணைசெய்வீராக ! ; ஆதா  
ரம் அந்தேற்கு - யாதொரு ஆதாரமு யில்லாத எனக்கு ; உந்தன் அடியிலை  
யே தஞ்சம்ஏன அவறி வீழ்ந்தாள் - உமது இரு பாதங்களுமே ஆதாரம்  
என்று கூறி அழுதுகொண்டு (அரசன் பாதங்களில்) வீழ்ந்தாள் ; எ - று.

வி - ரை : செய்துய் = செய்யாய் = செய். - ' ஆய் ' முன்னிலை  
வினைமுற்று விகுதி : இனை=இரண்டு : ' ஓ ' எதிர்மறைப் பொருள்.

அரிச்சந்திரன் தனக்குதித்தாய வாய்க்கீசியை மாத்திரம்  
விடமுடியும் எனல்ல

40. பொன்னனையாய் விடுவிடியான் புலைய ஜென்னிற்  
புலையனுமல் லேன்புலையந் கடினமை கண்டாய்,  
என்னடிடி தீண்டுவது தகாது நீதா  
னீப்பொருட்கியா அரியனலே ஜென்னை யாள்வோன்  
சௌன்னபணம் காலுண்டு கொள்ளி யாடைத்  
துண்டமுமொன் ருண்டுதந்து சுடுதி யண்பா  
லன்னவன்றுன் படியாக வெனக்குத் தந்த  
வாய்க்கரிசி யானளிப்பே னறிதி யென்றுன்.

ப - ரோ: பொன் அனையாய் - இலக்குமியை ஒத்த பெண்ணே! ; விடு விடு - (நீண்ட) காலை விடு விடு; யான் புலையன் என்னில் - யான் புலையனே என்றால்; புலையனும் அல்லேன் — ; புலையற்கு அடிமை கண்டாய் - புலையனுக்கு அடிமையானவன் என்பதை அறிவாயாக ; நீண்டு தீண்டுவது தகாது - நீ (என் கால்களில்லீந்து) என்கால்களைத் தீண்டுதல் (உனக்குத்) தகாது; இப் பொருட்கு யான் உரியன் அல்லேன் - இதச் சட்லையில் பெறும் பொருள்களுக்கு உரியவன் நான் அல்லேன்; என்னை ஆள்வோன் - என்னை அடிமைகொண்ட எஜமானன்; சொன்ன பணம் கால் உண்டு - (பின்ததைச் சுடும்படி வந்தவர்களிடத்தில்) வாங்கும்படி கட்டளையிட்ட கால் பணம் உண்டு; கொள்ளி ஆடைத்துண்டமும் ஒன்றுண்டு - (அதுவுமன்றி) கொள்ளி ஆடைத் துண்டும் ஒன்றுண்டு; தந்து சுடுதி - இவை பிரெண்டைன்யும் தந்து பின்ததைச் சுடுவாயாக; அன்னவன் அன்பால் படியாக எனக்குத் தந்த - அந்த எஜமானன் அன்பு காரணமாக எனக்குப் படியாகத் தந்த; வாய்க்கரிசி யான் அளிப்பேன் - வாய்க்கரிசியை மாத்திரம் யான் சின்னிடம் வாங்காதுவிடுவேன்; தீரான் அறிதி எண்றான் - நீ இவற்றை அறிக்குத்தொள்வாயாக என்று (அரிச்சங்கிரன்) கூறினான்; எ - ற.

வி - ரோ: சுடுதி, அறிதி; முன்னிலை முந்துகள்; 'இ' - விகுதி; 'த' எழுத்துப்பேறு. படி - கலி.

இவந்தை நான் எவ்வாறு தாழுடியும் எனச் சுந்திரவதி கூற  
அரிச்சங்கிரன் சுந்திரவதி யின் மங்கலநானைக் காணல்

41. துஞ்சியமைந் தனையெடுத்துச் சமந்து போக்கு  
சுடுவாரற் றிடுகாட்டிற் ரேண்மே லேற்றிப்  
பஞ்சபடும் பாடுபடும் பாவி யேற்குப்  
பணமேது கொள்ளிமுறிப் பாதி யேது  
கெஞ்சுதலளர்ந் தருவினையேன் வருந்தக் கண்டு  
சீயிரங்கா யெனவிரங்து நிற்குங் காலை  
வஞ்சிதிரு மணிமிடற்றில் வயங்கா சின்ற  
மங்கலநான் கண்டிறறவன் மறித்துஞ் சொல்வான்.

ப - ரோ: துஞ்சியமைந்தனை எடுத்து - இறங்குபோன புத்திரனை எடுத்து; சமந்து போக்கு சுடுவார் அற்ற - சமந்துகொண்டு வந்து சுடுவாரின்மையால்; தோள்மேல் ஏற்றி - எனது தோள்பீது வைத்துச் சமந்து; இடுகாட்டில் - சட்லையில்; பஞ்சபடும் பாடுபடும் பாவி யேற்கு - பஞ்சபடுகின்ற பாடெடல்லாம் பட்டுவருக்குதின்ற பாவியாகிய எனக்கு; பணம் ஏது - பணம் எவ்விதம் கிடைக்கும்; கொள்ளிமுறிப்பாதி ஏது -

கொள்ளியாடைத்துண்டு எவ்விதம் கிடைக்கும் ; அருவினேயேன் - கொடியலினையே புடையவளாகிய நான் ; நெஞ்சதளர்க்கு வருகதக் கண்டும் - மனங்தளர்க்கு வருத்தப்படுவதைக் கண்டும் ; நீ இரங்காய்கீர் இரங்காதிருக்கின்றீர் ; என இந்து நிற்குங்காலை - என்ற கூறி இரங்கும் சமயத்து ; வஞ்சி திருமணி மிடற்றில் - வஞ்சிக்கொடிபோன்ற சுதிரவதியின் அழகிய கழுத்தில் ; வயங்கா சின்ற - விளக்கிய ; மங்கல நான் கண்டு - திருமாங்கலம்யத்தை (அரசன்) கண்டு ; இறைவன் மறித தும் சொல்வான் - அரசன் பின்பும் சொல்லுவானுயினன். ஏ - று.

வி - ரா : பாதி - துண்டம் ; வயங்காசின்ற - நிகழ்காலப் பெய ரெச்சம் ; 'ஆள்ளு' இடையிலை.

மாங்கலம்யத்தைத் தநும்படி அரிச்சுந்திரன் கேட்டல்

42. நல்லைநல்லை யறச்சமர்த்தி நீயே கண்டேன்  
நன்னுதலா ரணைவரினு மிக்கு சாலம்  
வல்லைவல்லை விறகுகளும் களவே செம்பொன்  
மங்கலநா னுண்கழுத்தி விருக்க வேது  
மில்லையெனச் சொல்லுவது சற்று மேலா  
திதனையெனக் கீவாயென் நியம்ப வேடர்  
பல்லமுயிர் சிலைவாரிந் பட்ட மான்போற்  
பதைப்பதைத்துப் பைங்கெதாடியாள் பதறி வீழ்க்காள்.

ப - ரா : நல்லை நல்லை - நீ மிகவும் நல்லவன் ! ; அநச் சமர்த்தி நீயே - மிகச் சாமர்த்தியகாரி நீயே ! ; கண்டேன் - (உனது சாமர்த்தி யத்தை நான் இப்பொழுது) கண்டேன் ; நன்னுதலார் அணைவரினும் இந்தச்சாலம் வல்லை - பெண்கள் எவ்வோரினும் இந்திரசாலவித்தையில் வல்லவளாயிருக்கின்றார்கள் ; விறகுகளும் களவே - (நீ வைத்திருக்கும்) விறகு களும் களவே ; செம்பொன் மங்கலநான் உன்கழுத்தில் இருக்க ஏதும் இல்லையெனச் சொல்லுவது சற்றும் ஏலாது - செவ்விய பொன்னுற் செய்யப்பட்ட மாங்கலம்யான் உன்கழுத்திலிருக்கப் பொருள் ஏதும் இல்லையெனக் கூறுவது சிறிதும் பொருங்காது ; இதனை எனக்கு ஈவாய் என்று இயம்ப - இத்தாலியை எனக்குத் தருதி என்று சொல்ல ; வேடர் பல்லம் - வேடர்கள் எஷ்ட அம்பு ; உயிர்ச்சை வாயில்பட்ட மான் போல் - உயிர் சிலையில் பட்ட மான்போல ; பைங்கெதாடியாள் - பசிய வளையல்களை அணிக்க சுந்திரவதி ; பதைப்பதைத்துப் பதறி வீழ்க்காள் - பதைப்பதைத்துப் பதறி (சிலத்தில்) வீழ்க்காள். ஏ - று.

வி - ரா : உயிர் சிலை வாய் - சீவாதாரஸ்தானம். நல்லை நல்லை என்பது இகழ்ச்சிக் குறிப்பு. நல்லை, வல்லை என்பன முன்னிலைக் குறிப்பு

முற்றுக்கள். அடிக்கு, மிகுதி பற்றின. பசுமைதொடி=பைக்தொடி. மான் உயிர் இழப்பது போன்ற துண்பத்தைச் சுந்திரவதி அடைக்காள் என்றவாறு.

### சுந்திரவதி பட்ட துயரம்

43. வராடி. னுடளர்க் தாண்மலர் மாமுகங்  
கோடி னள்குலைங் தாளைங் தாள்கொடுங்  
கேடி நாள்வந்த தென்று கிலேசமெய்  
மூடி னேண்டி முச்செறிக் தாளரோ.

ப - ரை : வாடினூள் - உடம்பெல்லாம் வாடினூள் ; தளர்க்காள் - தளர்ச்சி அடைக்காள் ; மலர்மாமுகம் கோடினூள் - தாமகரமலர் போன்ற அழகிய முகங் கோணுதல் உற்றுள் ; குலைக்காள் - (இவற்றால் தன் உருவம்) குலைக்காள் ; அலைக்காள் - வருங்கினாள் ; கொடும் கேடு இங்காள் வந்ததென்று - கொடிதாகிய கேடு இன்று ஏற்பட்டிலிட்ட தென்று ; கிலேசம் - பயமானது ; மெய் மூடினூள் - உடல் முழுவதையும் மூடியதுபோன்று பயமே உருவாய்த் தோற்றினூள் ; முச்சு எறிக் காள் - பெருமுச்செறிக்காள். ஏ - று.

வி - ரை : வாடினூள் + தளர்க்காள் = வாடினூடளர்க்காள். ‘இங்காள்’ என்பது இ நாள் என கிண்றது. மலர்மாமுகம் என்பதற்கு மலர்க்க அழகிய முகம் எனவும் பொருள் கூறலாம். அரோ - அஸ; இடைச்சொல்; அவள் பலவகையில் துண்பமுற்றமையை ஒவ்வொர் முற்றுக் கொடுத்து முடித்தமையால் உணரலாம். அரிசங்கிருற்கு மாத்திரமே புலனுக்கேவண்டிய மாங்கவ்யம் புலையனுக்குப் புலனுண்மையின் அது கேடுவருவதற்கு அறிகுறி என கிணைக்காள்.

44. அலைவி ஸரவரிச் சுந்திரற் கல்லது  
தொலைவில் யாவர்க்குங் தோற்றரு மங்கலம்  
புலையன் காணவும் போதுவ தோவெனு  
வுலையின் மீது மெழுகொத் துருகினூள்.

ப - ரை : அலைவிலா அரிசங்கிருற்கு அல்லது - கிலைதவருத அரிசு சுந்திர மகாராசனுக்கன்றி ; தொலைவில் யாவர்க்கும் தோற்றரு மங்கலம் - இறப்பினை அற்றவராகிய தேவர்களுக்குக்கூடத் தோற்றுத எனது மாங்கல்யம் ; புலையன் காணவும் போதுவதோ எனு - ஒரு புலையன் காணத் தக்கதாகவும் ஏற்படுவதோ என்று ; உலையின்மீது மெழுகு ஒத்து உருகி னூள் - (அக்கினி) உலைவாய்ப்பட்ட மெழுதுபோவ உள்ளம் உருகினூள் ; ஏ - று.

வி - ரை : யாவற்காயினும் என்றபாலது 'யாவற்கும்' என சின்றது. இதனால் மாணிடர்க்கும் தோன்றுத மங்கலம் என்று கூறியவாறு. சந்திரவதியின் கழுத்தில் பொருஞ்சிய மாங்கல்யம் சிவபிரான் அருளால் அவனுடனேயே பிறந்து நாயகன் கண்ணுக்கன்றி ஏனையோர் கண்ணுக்குப் புலப்படா இயல்பு வாய்த்தது. விவாக சமயத்துச் சந்திரவதி அரிச்சங்கிரனுக்கு மாலையிட்டபோது அவன் கழுத்தில் மாங்கல்யம் இருப்பதைக்கண்ட அரிச்சங்கிரன் 'முன் மங்கலம் பூண்டமேதையை மறுத் திரண்டாவது மனமுடிப்பரோ?' என மதிதயராசனைக் கேட்க அவன் உண்மை வரலாறுகளை உணர்த்திய செய்தியை இங்குள் விவாக காண்டத்துட் காண்க.

45. இருள ருங்குணத் தெந்தைக்கு நல்வர  
மருஞுங் காலத் தரவணி வேணியான்  
நிருவ எஞ்செய்த திவ்விய மென்மொழிப்  
பொருளு மித்தலம் புக்கபின் பொய்த்ததோ.

ப - ரை : அரவு அனி வேணியான் - பாம்பை அனிக்த சடா பாரததை புடையவனுகிய சிவபிரான்; இருள் அறும் குணத்து எங்கைதக்கு - அஞ்ஞானம் நீங்கும் இயல்புவாய்ந்த எனது தங்கைதக்கு; நல்வரம் அருஞும் காலத்து - (மகப்பெருகிய) நல்வரம் அருளிய காலத்து; திருவுளம் செய்த திவ்விய மெல்மொழிப் பொருளும் - [இவருடன் = (சந்திரவதியுடன்) பிறப்பதாகிய மாங்கல்யத்தைக் காண்பவனே இவனுக்கு நாயகன் ஆலான், மற்றையோருக்கு இம் மாங்கல்யம் கண்ணுக்குப் புலப்படாது என்று] சொன்ன மேலான இனியமொழியின் பொருளும்; இத்தலம் புக்கபின் பொய்த்ததோ - (கான்) இந்த ஊரிற் புகுஞ்சிலின் பொய்ப்பட்டுவிட்டதோ; ஏ - று

வி - ரை : என் தங்கை - எங்கை; ஆதன் தங்கை - ஆங்கை என் பதுபேரல். திவ்யம் - உயர்வு; வடமொழி. 'காலத்து' - அத்து - சாரியை.

46. பனிம திச்சடைப் பாகவபங் காளனு  
கினிய வாசக மின்ஜூடுக் தீர்க்ததாற்  
புனித ஞரினும் பூவளங் தோனினு  
முனிவ ஞேழுமுதி யோனை வேங்கினாள்.

ப - ரை : பனிமதிச்சடை - குளிர்ந்த சந்திரனைச் சடையில் தரித்தன்னவரும்; பாகவ பங்காளனார் - உமாதேவியாரை இடப் பாகத்தே புடையவருமாகிய சிவபிரான்து; இனிய வாசகம் - இனிய வரங்களாகிய

வார்த்தைகள் இன்றெனும் தீர்த்து - இன்றுடன் அழிந்தது; புனித ஞானிமூலம் - (இயல்பாகவே) புனிதமுடையவராகிய சிவபிரானிலும்; பூ அளங்கோளினும் - பூமி முழுவதையும் அளங்க விஷ்ணுமுர்த்தியிலும்; முனிவனே முதியோன் - கெளசிக முனிவனே பெரியோன்; என - என்ற கூறி; எங்கினுள் - ஏக்கம் அடைந்தாள்; எ - ரு.

வி - ரை: மதிச்சடை - 2 - ம் வேற்றமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை, பாலை - உவம ஆகுபெயர். இனிய வாசகம் என்றது தனக்கு ஈங்க வரங்களை நினைந்து கூறியவாறு. விஷ்ணு வாமன (குறள்) உருவும்கொண்டு மாவலிச் சக்கரவர்த்தியிடத்தில் மூன்றடி மண் யாசித்துப் பின் பேருருக்க கொண்டு (திரிவிக்கிரமஞகி) பூமி முழுவதும் தன் இரண்டு அடியாலும் அளங்து, மூன்றாமடியை மாவலியின் தலையில்லவத்து அவனைக் கொன்றனரென்னும் கதையை அடக்கி ‘அளங்கிதான்’ என்றார்.

**47. அந்புக் காழிய னூனிக் சந்திரன்**  
விற்பப் போயின மேன்மை குலத்தொடும்  
பொற்புப் போம்பொறை போகிறை போமென்றன்  
கற்புப் போவதென் என்று கலங்கினாள்.

ப - ரை: அந்புக்கு ஆழி அனுன் - அந்புக் கடல் போன்றவ ஞகிய; அரிச்சக்கிரண் - ; விற்ப - விற்றமையினால்; மேன்மை குலத் தொடும் போயின - எங்கள் மேன்மைக் குணங்களும் குலச் சிறப்பும் ஒழிக்கன்; [இவ்வாறு எனது], பொற்பு போம் - அழகும் போகக் கூடும்; பொறைபோம் - பொறுமையும் போய்விடலாம்; சிறத்தோம் - நிறைவான மறு குணங்களும் ஒழிக்குவிடலாம்; என்றன் கற்பு போவது என் - எனது கற்புப் போவது என்வாறு?; என்று கலங்கினாள் - என்று கூறிக் கலக்கம் அடைந்தாள்; எ - ரு.

வி - ரை: அந்பு என்பது “மென்றெடர் மொழியுள் சிலவேற் றமையுள் தம்மின வன்றெடர்” என்பதுபற்றி ‘அந்பு’ என ஆகும். சன்றும் அவ்விதியான் ‘அந்புக்கு’ என்பதனை அமைக்க: வலித்தல் விகாரமென்பாருமூனர்.

**அரிச்சக்கிரண் தன் மனைவி என அறிதல்**  
**48. அனைய காலை யரிச்சங் திரனுக்தன்**  
மனைவி யாமிவ ளென்று மனங்கொளாத்  
தனையன் மாண்டது தன்னையுட் கொண்டுள்  
நினைவை நீக்கி மறப்பையு நீக்கினான்.

ப - ரை: அனைய காலை - அப்பொழுது; அரிச்சங்கிரனும் — ; இவள் தன் மனைவியாகுமென்று - அங்குசின்ற சங்கிரவதியைத் தன் மனைவி என்று; மனங்கொள்ளா - அறிந்து; தனையன் மாண்டது தன்னை உட்கொண்டு - தன் புதல்வன் இறந்தமையை மனத்துள் கொண்டு; உள்ளினைவை கீக்கி - தன் சுய அறிவு நிங்கப் பெற்று; மறப்பையும் கீக்கினான் - பின் அம் மயக்கமும் மாறினான்; எ - று.

வி - ரை: தங்யன் - வடமொழி; புதல்வன் மாண்டதை நினைப்பத் தன்வசம் அழிந்தான், பின் சிறிது கோத்தால் சுய உணர்வு பெற்றுள்ளன என்றவாறு.

### மகன்போந்து அரிச்சங்கிரன் தயநூல்

49. கள்ள வேகத் தரவு கடிக்கநம்  
வள்ள லோவிறங் தாணென்று மன்னவ  
ஞள்ளு லேநோங் துயிர்த்துயிர்த் துப்புறம்  
விள்ள ஸாஞ்சரை விம்மி மயங்கினான்.

ப - ரை: கள்ள வேகத்து அரவு கடிக்க - வஞ்சனையையும் விடக் கேத்தினையுறுடைய பாம்பாளது தீண்ட; நம் வள்ளலோ இறந்தான் என்று - நமது புத்திரனுன் வள்ளலோ இறந்தானென்று ஏருதி; உள் உளே கொங்கு - மனம் வருங்கி; உயிர்த்து உயிர்த்து - மிகப் பெரு முச்சலிட்டு; புறம் உரை விள்ளலான் - வெளியே வார்த்தை ஒன்றும் சொல்ல முடியாதவனும்; விம்மி மயங்கினான் - அழுது அழுது மயக்க மஸட்சான்; எ - று.

வி - ரை: பெருமூச்சின் கொடுமைப்பற்றி 'உயிர்த்து உயிர்த்து' என்றார். அவன் பேசச் சத்தியற்றவனுனை என்றபடி.

50. அன்னை யின்றி யருங்கானி வெய்திய  
வுன்னை யோடி யரவங் கடித்தலின்  
மின்னை யும்முனை யும்விற்ற வெவ்வினை  
யென்னை யெவ்வண் கொந்தலை யேங்தலே.

ப - ரை: ஏந்தலே - சிறந்த புத்திரனே!; அன்னை இன்றி - தாயின்றித் தலியே; அரும் கானில் எய்திய உன்னை - கொடிய காட்டை அடைக்க உன்னை; அசவும் ஓடிக கடித்தலில் - பாம்பு ஓடிவங்குது கடித்த சமயத்தில்; மின்னையும் உனையும் விற்ற - மின்னலை ஒத்த உன்தாயை யும் உன்னையும் விற்றவனுகிய; என்னை —; எவ்வணம் நாந்தலை - எவ்விதம் நாந்து கொண்டலை; எ - று.

வி - ரை : எந்தல் - விளி. கடித்தவில் - 'இல்' ஏழாமுருபு - காலம் இடமாயிற்று. (கடித்த கேரத்தில்). தட்டுப்புடைக்கண் வந்தான் என்பதுபோல. நீதோன்று எழுவாய். நொந்தனை முன்னிலைமுற்று.

51. நந்த நாடு நலமு மிழங்குது  
யெந்த மோடுவக் திவ்வணம் பட்டளை  
மைந்த னேயென்ற ஞற்பெற்ற வாழ்வுக்கு  
கிந்த வாழ்வள வோவென் நிரங்கினுன்.

ப - ரை : மைந்தனே - புதல்வனே! ; நி - ; மெதம் காடும் நலமும் இழங்கு - நமது நாட்டையும் இன்பங்களையும் விட்டு ; எம்தமோடு வந்து - எங்கஞாடன் வந்து ; இவ்வணம் பட்டளை - இவ்வாறு இறங்குதை ; என்தனால் உனக்குப் பெற்ற வாழ்வு - என்னால் உனக்குக் கிடைத்த வாழ்வு ; இந்த வாழ்வு அனவோ - இவ்வனாவதானே? ; என்று இரங்கினுன் - என்ற இரக்கமடைந்தான் ; எ - ற.

வி - ரை : 'நம்தம்' 'எம்தம்' என்பவற்றில் 'தம்' சாரியை. 'என்தன்' - 'தன்' - சாரியை. 'வண்ணம்' என்பது 'வணம்' என்னின்றது. இ+வண்ணம்=இவ்வண்ணம் ; எகரவின முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வங்வும் பிறவரின் அவையும்' என்பது விதி. தன்னை இகழ்க்கு கூறினுன் ; புதல்வனுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்தில்லை என்பது கருதி.

52. ஒன்றி லாத வுயிரினை யோம்பியே  
பொன்றி லாது புலையனுக் காட்பட்டான்  
வென்றி வேந்தினி மீட்கத் தகுவனே  
வென்றி றந்தனை யோவென் நியம்பினுன்.

ப - ரை : வென்றி வேந்து - வெற்றி பொருங்திய வேந்தனுகிய என்றங்கை ; ஒன்று இலாத உயிரினை ஓம்பியே - யாதொரு பயனுமற்றதாகிய உயிரினைப் பெரிதாக மதித்துப் பாதுகாத்து ; பொன்றி லாது - இந்துவிடாமல் ; புலையனுக்கு ஆட்பட்டான் - புலையனுக்கு அடிமையாயினுன் ; இனி மீட்கத் தகுவனே - (ஆதலால் தன் அடிமை மீண்டு வந்து எங்களை) இனி மீட்கத் தகுதிப்படையவனே? ; என்று இறந்தனயோ - என்றென்னணியமையால் நீ இறந்தனயோ? ; என்று இயம்பினுன் - என்ற கூறிப் புலம்பினுன் ; எ - ற.

வி - ரை : 'மயிர் நீப்பின் வாழாக் கவனிமா அன்னார் உயிர் நீப்பர் மானாம் வரின்' என்றாவாகவின் அரிச்சங்கிரிரன் தான் உயிர்விடாமை குந்ற மென்ற எண்ணினுன் என்பதாய். 'வென்றி வேந்து' என்பது இழித்துக் கூறியவாறு.

53. விற்ற நாளிலென் மேனி தழீஇயழப்  
பற்றி யந்தண ளீர்த்ததும் பார்த்திருக்  
திற்றை நாண்மட் இரங்காத வென்வயி  
ஆற்ற பாவ மொழிந்தனை யோவென்றுன்.

ப - ரை: விற்ற நாளில் - (நான் உன்னையும் உன் தாயையும் பிராமணனுக்கு) விற்ற காலத்தில்; என்மேனி தழீஇ அழ - (இ) எனது உடலை (= கழுத்தைத்) தழுவிக்கொண்டு அழ; அந்தணன் பற்றி ஈர்த்தது - (என்னை விலைகொண்ட) பிராமணன் உன்னைப்பிடித்து இழுத்துச் சென்றதை; பார்த்திருக்கும் - (நான் கேரே) பார்த்துக்கொண்டிருக்கும்; இந்றை நான்மட்டும் இரங்காத - இந்றுவரையும் அதுபற்றி இரக்கப்படாத; என்வயின் உற்ற பாவம் - என்னிடத்து (= எனக்கு) புதல்வனுக்குந்து பொருக்கியமைக்குக் காரணமான நீசெய்த பாவத்தை; ஒழிந்தனையோ - இவ் விறப்பின்மூலம் கீக்கி உன்னைத் தூய்மைசெய்து கொண்டாயோ! என்றுன் - என்ற கூறிப் புலம்பினுன்; எ - று.

வி - ரா: விலைகொண்ட பிராமணன் “கழுத்தைப் பூண்டமுங் காதலன் கைகளை அழுத்தமாம் பற்றற விழுவித்தனன்; இழுத்துப்போய் தனதில்லிடம் எய்தினுன்” என முன் இங் நூலுள் (காசிகாண்டத்துள்) வர்த்தமை காண்க. தழீஇ - உயிர் அளபெடை; ‘ஸர்த்ததும்’ என்பதி ஓரள்ள உர்மை; ‘பார்த்திருக்கு’ என்பதனுடன் கூட்டப்பட்டது. ‘வயின்’ ஏழாம் உருபு. பாவியாகிய எனக்குப் புதல்வனுக்கவர் நீயும் பாவம் செய்திருக்கவேண்டும். அப் பாவத்தை இவ் விறப்பின்மூலம் கீக்கிக்கொண்டனை என்று கூறினுன் என்றவாறு. இன்று+நாள் = இந்றைநாள். “‘மென்றெருடர் மொழியுட்ஸில வேற்றுமைபுள் தம்மின வன்றெருடர்’ என்பது விதி. ‘ஐயற்றினடக் குற்றுக்கரமுள்ளே’ என்பதனால் ‘ஐ’ சாரியையாயிற்று.

54. விலைபட் டாய்ப்பட்டும் வெவ்வர வாய்ப்புப்பட்டுத் .

தொலைபட் டாயன்னை தோளிற் கொணர்ந்திடத்  
தலைபட் டாய்தமி யேனெறி யத்தகர்ந்  
தலைபட் டாயிது வோகிதி யையனே !

ப - ரை: விலைப்பட்டாய் - சி விலையாக விறகப்பட்டாய்; பட்டும் - (அங்கனம்) விலைப்பட்டதோடமையாது; வெவ்வரவு வாய்ப்பட்டுத் தொலைப்பட்டாய் - கொடிய பாம்பின் வாயில் அகப்பட்டு இறங்காய்; அன்னை தோளிற் கொணர்ந்திடத் தலைப்பட்டாய் - உன் தாய் தனி யே தோளிற் சுமங்கு கொண்டு வருதற்கும் ஆளானும்; தமியேன் ஏறிய தசர்க்கு அலைப்பட்டாய் - தனித்தவனுகிய கான் ஆக்கிவெறியச் சிதைஞ்கு அலைப்பட்டாய்; ஐயனை - என் ஐயனே! இதுவோ விதி - இதுவோ உன் விதியாயிற்று; எ - று.

வி - ரை: 'கொணர்ந்திடத் தலைப்பட்டாய்' என்பது தலைப்பட்டாய் என சின்றது. அரவு வாய் என்பது அரவாய் எனத் தொகுத்தல் விகாரம்.

55. காத லாலுனைக் கானுத தானையு  
மீதெ லாம்விளைத் தெற்றிய வென்னையும்  
மீதெ லாமர வின்விட மேயங்கா  
வேதெ லாமுரைத் தாயுரை யேந்தலே!

ப - ரை: ஏந்தலே! - பெருமையிற் கிறந்தவனே! மீது எலாம் அரவின் விடம் மேயங்கான் - உடம்பு முழுவதும் பாம்பினது விடம் பரவிய காலத்து; காதலால் உனைக் கானுத தானையும் - அங்புடன் உன் துண்பங்களைக் கண்டு உதவிபுரிதற்குச் சக்தரப்பம் பெருத தானையும்; சது எலாம் விளைத்து ஏற்றிய என்னையும் - இத் தீவிளைகளை எல்லாம் புரிந்து உண்ணைக் காலாலெற்றிய என்னையும் குறித்து; எது எலாம் உரைத்தாய் உரை - என்னென்ன சொற்களை எல்லாம் கூறினும் அதனை எணக்கு உரைப்பாயாக; எ - று.

வி - ரை: காதலால் - காதலுடன்; 3-ம் வேற்றுமை உடனிகழுச் சிப்பொருள் உருபு வரவேண்டிய இடத்தில் 'ஆல்' உருபு வந்தது. உரை - முன்னிலை முற்று. 'ஆல்' விகுதி புனர்க்கு கெட்டது.

56. பிறப்பு ஸர்க்கார்க்கு நேரிறி தன்றிய  
விறப்பு ஸர்க்கார் மென்னிலை மெம்முகீனோர்  
சிறப்புஞ் செல்வமுஞ் சேர்தலிற் நீர்க்காவா  
றநப்பெ ரும்பிழை யென்றென் ரழுங்கினேன்.

ப - ரை: பிறப்பு உணர்க்க அன்றே - (உணது) பிறப்பை அறிக்க அன்றைக்கே; பிறிதன்றி - மாறுபாட்டன்றி; உன் இறப்பு உணர்க்கானம் என்னிலும் - உனது இறப்புண்மையையும் அறிக்கொமாயினும்; எம் முன்னோர் சிறப்பும் செல்வமும் - எங்கள் முன்னேரது சிறப்பையும் செல்வத்தையும்; சேர்தலின் தீர்க்காவாறு - அடைதலினின்றும் நீங்கியவாறு; அற பெரும் பிழை - மிகப் பெரிய துண்பமாயிருக்கத்து; என்று என்று அழுங்கினேன் - என்று பலமுறை கூறித் தன்பழுற்றான். எ - று.

வி - ரை: பிறப்புதேல் இறப்புமுன்று என்பது மாற்றரிய விதியாவது அறிக்கேன். ஆயினும், இறப்பின் முன் முன்னோர் வழிவந்த சிறப்பையும் செல்வத்தையும் நீ அடையா தொழில்தமையே என்னை மிகவும் வருத்துகிறது என்று அரிசக்கிறென் கூறினேன். 'சேர்தலின்' என்பதில் 'இன்' ஜுங்தனுருபு - சீக்கந்தப்பாருட்டு. 'என்று என்று' என்பது பலமுறையும் கூறியமை உணர்த்திற்று. 'பீழை' எண்றபாலது குறுக்கல் விகாசம் பற்றி 'பீழை' என சின்றது. பீழை - துண்பம்.

57. வாளின் மிக்க வயமன்னர் வந்துநின்  
ஞூளில் வீழ்ந்தழு விள்ளிநின் ஞயதிருத்  
தோளி லேற்றிச் சுடலையி லேவர  
வேளின் மிக்கவ வெவ்வினை யோவென்றுன்.

ப - ரை : வேளின் மிக்கவ - மன்மதனைக்காட்டிலும் அழகின் மிக்க வனே! ; வாளில் மிக்க - வாட்போரில் வஸ்லவரான ; வய மன்னர் வீங்து - வெற்றியையுடைய அரசர்கள் வங்கு ; ஸின்தாளில் வீழ்ந்து அழல் இன்றி - ஸின்து பாதங்களில் வீழ்ந்து அழுதல் இல்லாமல் ; ஸின் தாய் திருத்தோளில் ஏற்றி - உன்னு தாயார் தமது அழகியதோளில் உன்னைச் சுமங்குதொன்று ; சுடலையிலேவர - இச் சுடலையில் வருதற்குக் காரணம் ; வெவ்வினையோ என்றுன் - (யார் செய்த) தீவினையோ என்று கூறினான். எ - ற.

வி - ரை : மன்னர் புடை குழு வர்ந்பால நீ தனியே தாயின் தோளில் சுடலைக்கு வந்தனையோ என்றவாறு.

கந்திரவதி அரிச்சங்கந்திரனை அந்தல்

58. இன்ன வாறுவரத் தேங்கிட வேந்திழை  
தன்ன கத்தி லுணர்ச்சி தழைத்திட  
மன்ன னேவிவ னென்று மநித்தவன  
பொன்ன டித்துனை பூண்டமு தோதுவாள்.

ப - ரை : இன்னவாறு உரைத்து ஏங்கிட - இவ்வாறு அரிச்சங்கந்திரன் கூறி மனம் ஏங்கும் சமயத்து ; எங்கிழை தன் அகத்தில் உணர்ச்சி தழைத்திட - ஏங்கிய ஆபரணங்களையுடைய சக்திரவதியின்து மனதில் ஆராய்ச்சி நிகழ்ந்திட ; அதனால் ; இவன் மன்னனை என்று மநித்து - நஷ்ட அரசர் இவரே என்று தீர்மானித்து ; அவன் பொன் அடித்துனை பூண்டு அழுது ஒதுவாள் - அரிச்சங்கந்திரனது பொன்மயமான பாதங்கள் இரண்டினையும் தழுவியவாறு அழுதுகொண்டே கூறுவாளாயினான். , எ - ற.

வி - ரை : ஏங்கிழை அன்மொழித்தொகை ; துளை - இரண்டு.

கந்திரவதி அரிச்சங்கந்திரனைத் தேற்றல்

59. கொதித்துத முந்து படர்குடி கொண்டுளங்  
கதித்த துனவபிற் கண்டன அத்தம  
விதித்த தல்லது வீவறறு காதென  
மதித்தி குறுதல் வல்லி விளம்பினுன்.

ப - ரை : உத்தம - மேலான தலைவரே! ; படர் - துண்பமானது ; கொதித்து எழுங்கு - பொங்கியெழுங்கு ; உளம் குடிகொண்டு - மனத்

திற் குடிகொண்டு; உன்வயின் - உம்பிடத்து; கதித்தது - அதிகரித்தமையை; கண்டனன் - கண்டேன்; விதித்தது அல்லது வேறு அனுகாது என - இறைவனால் விதிக்கப்பட்டதேயன்றி வேறு ஒன்றும் வாது சிகழாது என்று; மதித்திரு தகல் வல்லி - (அட்டமிக்) சந்திரனை ஒத்த அழகிய ரெற்றினையுடைய வல்லிக்கொடியை ஒத்தவளாகிய சந்திரவதி; விளம்பினால் - கூறினால். எ - று.

வி - ரை: அனுகுதல் - சேருதல்; பெண்களது கெற்றிக்கு அட்டமிக் சந்திரன் உவமை. நதல் - சினையாகுபெயர். வல்லி - உவம வாகுபெயர். குடிகொள்ளல் - தங்குதல்.

60. தீமை செய்த துணக்குஞ் சிறுவர்கும்  
வாய்மை தான்து மண்ணுக்கும் விண்ணுக்குஞ்  
தூய்மை யோயினி யென்று துணிந்தனன்  
நீம் யங்க வறத்தை நினையென்றால்.

ப - ரை: வாய்மைதான் - சத்தியமானது: உணக்கும் சிறுவர்கும் தீமைசெய்தது - உமக்கும் உம் மகனுக்கும் துண்பத்தைச் செய்தது; (ஆயினும்) அது - அதுவே; மண்ணுக்கும் விண்ணுக்கும் தூய்மை என்று இனித் துணிந்தனன் - பூவுலகத்திலுள்ளாரையும் தேவலோகத்திலுள்ளாரையும் பனிதராக்குவது என்பதை இப்பொழுது அறிக்கேண்; நீ மயங்கல் - (இப்பொதைய துண்பத்தைக் கருதி) நீர் மயங்காதீர்; அறத்தை நினை என்றால் - (சத்தியமாகிய) தருமத்தை நினைத் தொழுகுவீராக என்று கூறினால். எ - று.

வி - ரை: 'வாய்மைதான்' என்பதில் 'தான்' சாரியை, மயங்கல் - ஏதிர்மறை வியங்கேள்ளுமற்று. மயங்குதீசுதீஅல் = 'ஆ' எதிர்மறை இடைஞிலை கெட்டது. வாய்மையே தூய்மை செய்வது என்பதை "வாய்மையாலகம் தூய்மையாம்" என மேலும் கூறுவதால் சாணக.

அரிச்சுந்திரன் குத்திரவதினை  
பிராமணரிடம் போந்து பேற்றுவர அனுப்புதல்

61. தோகை கேள்புலை யற்குத் தொழும்பனு  
ஞைக யான்மற் றவன்பணி நீத்தவ  
நீகை யானிமுந் தூற்றவ நெய்திடும்  
போகை கண்று பொருட்டு தற்கென்றான்.

ப - ரை: தோகை கேள் - மயில்போன்ற சாயலையுடைய பெண்ணே கேட்பாயாக; நான் புலையற்குத் தொழும்பன் ஆகையால் - யான் புலையனுக்கு அடிமையாதலால்; அவன் பணி நீத்து -

அவன் கட்டளையைக் கட்டு; அவன் ஈகை யான் இழந்தால் - அவனுக்குக் கொடுக்கவேண்டிய பொருளை நான் பெறுவிடில்; தவற எய் திடும் - (சத்தியத்துக்கு) பங்கம் நேர்க்கூடுவிடும்; (ஆதலால்) பொருள் தருதற்குப் போகை கன்று என்றான் - (புலையனுக்குக் கொடுக்கவேண்டிய) பொருளைத் தருதற்காக நீ (பிராமணனிடம்) போதல் கன்று என்று கூறினான்; ஏ - ரு.

வி - ரோ: தோகை - உவமவாகுபெயர்; மற்று - இடைச்சொல்; ஈகை - கொடுத்தல் - கொடுக்கப்படும் பொருளுக்கானமையின் தொழிலாகுபெயர். போகை - கையீற்றத் தொழிற்பெயர்; கன்று - குறிப்பு முற்று; பொருள் + தருதல் = பொருட்டருதல்.

62. உன்னை யாரு மறையவற் குற்றிது  
சொன்ன காலங் தரினங்தத் தூசொடு  
பொன்னை வாங்கி யளித்துநின் புத்திரன்  
தன்னை நீசுடத் தக்க துனக்கென்றான்.

ப - ரோ: உன்னை ஆளும் மறையவற்கு உற்று - உன்னை ஆடமை கொண்ட பிராமணனிடம் சென்று; இது சொன்ன காலம் - இச் செய்தியைச் சொல்லும் சமயத்து; தரின் - (கொள்ளி வஸ்திரமும் காற்பணமும்) அவர் தக்கால்; அந்த தூசொடு பொன்னை வாங்கி - அந்தக் கொள்ளி வஸ்திரத்தைபும் காற்பணத்தைபும் அவரிடம் வாங்கிவந்து; அளித்து - (என்னிடம்) தந்து; வின் புத்திரன் தன்னை - நின் புதல்வனை; நீ சூடல் உனக்குத் தக்கது என்றான் - நீ சுடுதல் உனக்குத் தகுதியானதாகும் என்று கூறினான்; ஏ - ரு.

வி - ரோ: மறையவற்கு - உருபுமயக்கம். 'மறையவனிடம்சென்று' என்றுவது 'மறையவனை அடைந்து' என்றுவது பொருள் கூறுக; தரின் - 'வெயின்' என்றும் வாய்பாட்டெட்சும். புத்திரனுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யாததோடு அவனைச் சுடத் தடையாயும் தான் சின்றமையின் தன் புத்திரன் என்று கூறுது 'இன் புத்திரன்' என அரிச்சக்திரன்க்கறினான். சின் புத்திரன் என்பதை சினக்குப் புத்திரன் என 4. ம் வேற்றுமையாய் விரிக்க. 6 - வதாய் விரித்தல் இலக்கண வழு.

சந்திரவதி போந்ஸ்பேஷ் சேல்லுதல்

63. அரக்கை னச்சிவப் புற்ற வழற்கண  
னிரக்க மற்பழு மில்லவ னிப்பொரு  
டரக்க ருத்திலன் நங்கிடிற் காண்படனவு  
றுமைத்து வல்லி மகளைவத் தோடினான்.

ப - ரா: அரக்கு எனச் சிவப்புற்ற அழல் கண்ண - (என் எஜ் மான்னே என்றால்) செவ்வரக்குப்போல் சிவப்புற்ற கோபாக்கினி வீசு கின்ற கண்களையுடையவன்; இரக்கம் அற்பழும் இல்லவன் - இரக்கம் கிறதேனு மற்றவன்; இப் பொருள்தாக் கருத்திலன் - இப் பொருள் களைத் தரும் விருப்பமற்றவனு யிருப்பான்; தங்கிடில் காண்பன் - தங்க தால் வாங்கி வருவேன்; என்று வங்வி உரைத்து - என்று கொடி போன்ற சங்கிரவதி கூறி; மகனை வைத்து ஓடினால் - தன் மகனை விலத் திலே கிடத்தி (பிராமணனிடம்) ஓடிச் சென்றால்; எ - று.

வி - ரா: கண்ணன் - கண்ண என சின்றது. சினையால்வருபெயர். கருத்திலன் - எதிர்மறைத் துறிப்பு முற்று. 'என' உவமங்குபு. உறு + அ = உற்று; பெயரெச்சம். அழல் + கண் = அழற்கண்; 'வங்வி' உவம வாகுபெயர். 'உரைத்திடு' - 'இடு' பகுதிப் பொருள்விகுதி காண்பன் - தன்மை ஒருமை முற்று (எதிர்காலம்). 'அன்' விகுதி. 'இல்லவன்' குறிப்பு முற்றாலென்பும் பெயர். 'அ' காரியை.

64. மங்கைகடி தேடிடலு மைந்தன்முக கோக்கி  
யங்கைதொட நானிமன மஞ்சியய னின்றே  
கங்கைவள நாடனிரு கண்கலுழி சிந்த  
வெங்கய நுகர்ந்தவிள வின்களியை யொத்தான்.

ப - ரா: மங்கை - சங்கிரவதி; சுடிது ஏகிடலும் - விரைவாகச் செல்லுதலும்; கங்கை வள நாடன் - கங்கா நதியால் வளம்படுத்தப் படுகின்ற கோசலை நாட்டையுடைய அரிசிசுங்கிரவன்; மைந்தன் முகம் நோக்கி - (தன்) புதல்வனுகிய தேவதாசனது முகத்தைப் பார்த்து; அகம் கைதொட நானி - தனது (உள்ளம்) கையினால் தொடுதற்கு வெட்கி; மனம் அஞ்சி - மனம் கூசி; அயல் சின்று - பக்கத்தே சின்று; இரு கண் கலுழிசிந்த - இரு கண்களினின் தூம் (கண்ணீர்) வெள்ளமானது பாய; வெங்கயம் நுகர்ந்த - கொடுமைவாய்க்கத் யானையால் உண்ணப்பட்ட; விளவின் கணியை ஒத்தான் - விளாவினது கணியை ஒத்தான்; எ - று.

வி - ரா: அகம் + கை = அங்கை : = உள்ளங்கை. அம் + கை = அங்கை; அழலைக் கை. கலுழி - கான் யாறு. யானை உண்ட விளங்கனி க்கரண உருவ முடைத்தாயிருப்பினும் அது உள்ளீடு அற்றிருப்பதுபோல, அரிசிசுங்கிரவனும் உருவடையவனுமினும் உள்ளீடாகிய உயிர் அற்றவன் போன்று காணப்பட்டனன் என்பதாம். சுடிது - சுடி என்னும் உரியடி யாகப் பிறந்த (வினை) முற்று; எச்சப் பொருளில் வந்தது; முந்தெச்சம். ஏகிடலும் என்பதில் 'இரு' பகுதிப் பொருள்விகுதி, விளவின் - 'இன்'

—சரியை; கானி அஞ்சி என்பன செய்தெனச்சங்கள். சிந்த - செய வெனச்சம். கானி, அஞ்சி, சிந்த, ஒத்தான் என்க.

சந்திரவதி சூடுகாடு கடந்து வீதியை அடைதல்

65. மன்னவன் வருந்தியுற மாமயிலை யன்னுள்  
துன்னவரி தாயசுடு காடது கடந்தே  
யென்னவினை யின்னம்வரு மென்பது கருத்தாய்  
மின்னுமனி நீள்புரிசை வீதியிடை புக்காள்.

ப - ரை: மன்னவன் வருந்தியுற - அரசன் இவ்வாறு வருந்த ; மாமயிலை அன்னுள் - பெரிய மயிலை ஒத்தவளாசிய சங்கிரவதி ; துன்ன அரிதாய சுடுகாடது கடந்தே - (எவரும்) கிட்டுத்தந்கரிய சுடுகாட்டைக் கடந்து ; ஏன்ன வினை இன்னும் வரும் என்பது கருத்தாய் - ஏன்ன தீவினை இன்னும் வரவிருக்கிறதோ என்று தன் மனத்தில் எண்ணியவ ளாய் ; மின்னுமனி நீள்புரிசை வீதியிடை - ஒளி வீசகின்ற இரத்தி னங்கள் பதித்தேண்ட யதில்கள் பொருந்திய (காசி காரின் வெளி) வீதி விடத்து ; புக்காள் - போய்ச் சேர்த்தாள். ஏ - ற.

வி - ரை: புக்காள் = புகு + ஆள் ; நீள்புரிசை - வினைத்தொழை ; 'கடந்தே' என்பதில் 'ஏ' இசைசிறை ; அரிது - குறிப்புமுற்று.

கள்ளுடு காசி அரசன் மகளைக் கொண்டாலம்

66. கிள்ளைமொழி யும்மறுகு கிட்டுவதன் முன்னே  
வள்ளையாஸி மாடங்கர காசிகர் மன்னன்  
பின்லையை யெடுத்தயல் பெயர்ந்துயிர் செகுத்தே  
கள்ளர்கிலர் கல்லனி கவர்ந்துரொடு போனார்.

ப - ரை: கிள்ளை மொழியும் - கிளியினது மொழிபோன்ற மொழி யினையுடைய சங்கிரவதியும் ; மறுகு கிட்டுவதன் முன்னே - வீதியை அடைவதற்கு முன்பு ; வள்ளை ஒலி - மங்கல வள்ளைப் பாட்டு ஒலிக்கின்ற ; மாடம் ஸிரை - மாடங்கள் ஸிரையாகப் பொருந்திய ; காசி கர்மனான் - காசி கரத்து அரசனின் ; பின்லையைக் கள்ளர் கிலர் ஏடுத்து அயல் பெயர்ந்து - பின்லையைக் கள்ளர் கிலர் தாக்கி ஏடுத்து வீதியிற் கொண்டு வந்து ; உயிர் செகுத்து - (அப் பின்லையைக்) கொன்று ; கல்லனி கவர்ந்து கொடு போனார் - (அப்பின்லை அணிக்கிருக்க) கல்ல ஆடை ஆபரணங்களை அபகரித்துக் கொண்டுபோய்விட்டார்கள். ஏ - ற.

வி - ரை: கிள்ளைமொழி - அன்மொழித்தொகை ; முன் - ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. ஒலிமாடம் - வினைத்தொகை.

அப்பிள்ளையைச் சுந்திரவதி தன் பிள்ளையோ  
என ஆராய்தல்

67. அம்மதலை யைத்தெரு வகத்தினிடை கானு  
விம்மதலை யார்மதலை பெண்ண வலமஞ்தா  
ளொம்மதலை யைக்கண மெறிந்ததுகொ வென்னுத்  
தம்மதலை மெய்க்குறி தனைத்தெரித வுற்றான்.

ப - ரை: அம்மதலையை - அந்த காசிராசனின் பிள்ளையை; தெரு  
அகத்தினிடை கானு - (சுந்திரவதி) தெருவிலே கண்டு; இம்மதலை -  
இப்பிள்ளை; யார் மதலை என்ன அலமங்தாள் - யாருடைய பிள்ளையோ  
என்ற கூறி வருக்கினான்; எம் மதலையை - என் புதல்வனை; கணம்  
எறிந்தது கொல் என்னு - பைசாச கணங்கள் (இங்கே) எறிந்து விட  
டனவோ என்று; தம் மதலை மெய்க்குறித்தன - தன் புதல்வனது உடல்  
அடையாளங்களை; தெரிதல் உற்றான் - ஆராயத் தொடக்கினான். ஏ - று.

வி - ரை: அலமரல் - துன்பத்தால் சுழலுதல்; 'கொல்' இடைச்  
சொல். குறி - அடையாளம். அகம் - 7 - ம் சொல்லுகிறுப். கானு, என்னு,  
செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினை எச்சங்கள். இத்தலை=இம்மதலை.

நகரி காவலர் சுந்திரவதியைக் கோலைகாரி என வந்ததுதல்.

68. விடிந்திடுமு னந்கரி காவலர் விரைங்கேத  
விடிந்தமதி லேறியு மிழிந்துமறு குற்று  
மடிந்தகுழு விக்கருகு கண்டமட மானதக்  
கடிந்தனர் கொணர்ந்துயிர் கவர்ந்ததிவ ளென்றே.

ப - ரை: விடிக்கிடுமுங் - (பொழுது) விடுவதன் முன்பு; அங்ககிரிகாவலர் - அந்த நகரத்தைக் காப்பவர்களான காவலர்; இடிந்த  
மதில் ஏறியும் - இடியுண்டிருந்த மதிலின்மீது ஏறியும்; இழிந்தும் -  
இறங்கியும்; விரைங்து மறுகுற்று - விரைவாக வீதியை அடைந்து;  
மடிந்த குழவிக்கு அருகு - இறந்த குழங்கதயின் பக்கத்தில்; அமட  
மாதைக்கண்டு - அந்த இளமைபொருக்கிய பெண்ணாகிய சுந்திரவதி  
யைக் கண்டு; கொணர்ந்து உயிர் கவர்ந்தது - (இப்பிள்ளையை மாளிகையினின்றும்)  
கொண்டுவந்து கொன்றது; இவனே என்று - இவனே  
என்று; கடிந்தனர் - அச்சுறுத்தினார்கள்; ஏ - று.

வி - ரை: 'இவன் என்றே' என்பதிலுள்ள 'காரம்' 'இவனே  
என்று' எனக் கூட்டப்பட்டது. தேற்றப் பொருள். அ+கரி=அங்கரி. 'ஏகரவினு முச்சுட்டின் முன்னர்' என்ற சூத்திரத்தின் 'பிறவரின்  
அவையும்' என்றது விதி. ஏறியும் 2 - ம் எச்சப் பொருள். கடிந்தனர் -  
கடி என்னும் உரியடியாகப் பிறந்த வினைமுற்று.

69. பதைத்திடு சினத்தொடு பசங்குழுவி தன்னை  
வதைத்தகிவ எாமென மலர்க்குழல் பிடித்தே  
விதைத்தலின் விழுந்தன விழிக்கன ரெறிக்க  
வுதைத்தன ரடித்தன ரோடித்தனர்க என்பை.

ப - ரை: பசங் குழவிதன்னை - பசங் குழவியை ; வதைத்தது  
இவளாம் என - கொன்றது இவளே யென்று கொல்லி ; பதைத்திடு  
சினத்தொடு - உடல் பதைபதைக்கின்ற கோபத்துடனே ; மலர்க் குழல்  
பிடித்தே - மலர் அனீஷ கூஞ்சைப் பிடித்துக்கொண்டு ; விதைத்தலின்  
விழுந்தன - விதைக்கும் காலத்து (நிலத்தில்) விழுந்தனவாகிய விதை  
களைப்போல் ; விழிக்கனங் தெறிக்க - விழிகளினின் ரூம் கோபாக்கிளி  
யானது தெறித்துச் சிந்த ; உதைத்தனர் - (சந்திரவுதியை) உதைத்தார்  
கள் ; அடித்தனர் — ; என்பை ஒடித்தனர்கள் - அவளது எலும்பை  
முறித்தார்கள் ; ஏ - ற.

வி - ரை: மலர்க்குழல் - 2 - ம் வேற்றுமை உருபும்பயனும் உடன்  
தொக்கதொகை. ‘சினத்தொடு’ என்பதில் ‘ஒடு’ 3 - ம் உருபு. உட  
னிகழ்ச்சிப்பொருள். ‘விதைத்தலின் விழுந்தது’ என்பது 7 - ம் வேற்  
றுமைத்தொகை ; விதைத்தலின்கண் விழுந்தது என விரியும் ‘இன்’  
சாரியை. ‘விழுந்து என’ என்றபாலது. ‘விழுந்தன’ எனத்தொகுத்  
தல் விகாரமாயிற்று. ‘என’ என்பது உவமங்குபு.

அவர்கள் சந்திரவதியின் வாலாறு வினூவல்

70. சென்றவர்கள் சென்றவர்கள் சேரவட ரக்கண்  
டன் றவர்க னிற்கிலர் விலக்கியக ஸப்போ  
மென்றுதல மேதுகுல மேதுசிறு சேயைக  
கொன்றபரி சேதரிவை குறென வுனரத்தார்.

ப - ரை அடரக்கண்டு - (அக் காவலர்கள் அவளை) வருத்துதலைக்  
கண்டு ; சென்றவர்கள் சென்றவர்கள் சேர - அவ் வீதியில் சென்றவர்  
கள் எல்லோரும் ஒன்றுகூட ; அவர்களிற் சிலர் - அவர்களுள்ளே சிலர் ;  
அகலப்பேரம் என்று விலக்கி - (குழ ற்றபவர்களை) அகலச் செல்லுங்கள்  
என்ற விலக்கசெய்து ; அரிவை - (சந்திரவுதியைப் பார்த்து) பெண்ணே ;  
தலம் ஏது - (உனது) ஊர் ஏது? ; குலம் ஏது - குலம் ஏது? ; சிறு  
சேயைக் கொன்றபரிச ஏது - இசுசிறு குழுந்தையை (இ) கொன்ற கார  
ணம் யாது? ; இவை கூறு என - இவற்றைச் சொல்வாயாக என்று ;  
உரைத்தார் - கேட்டார்கள் ; ஏ - ற.

வி - ரை: சிலர் உரைத்தார், என்க. சென்றவர்கள் சென்றவர்  
கள் என்பது மிகுதிபற்றி வந்தவடுக்கு ; அன்ற - இடைச் சொல் ; அப்  
பொழுது எனப் பொருள் குறியமாம். அரிவை :— பெண்களுள் ஒரு  
பருவத்தினரைக் கருதுமாயினும் ஈண்டு பெண் என்னும் பொருளில்  
வந்தது ; மேல் ‘தெரிவை’ எனவும் (81 - ம் பாடல்) வருதலின்,

கந்திரவதி இறப்பை விநும்புதல்

71. **தேவரு** நமக்கிலை செகுத்திலை என்னிற்று  
ஞவதிலை நம்மொழியை யாருறுதி கொள்வார்  
நோவதிலை நம்மகவி நேதகவி ஞவுஞ்  
சாவதினி தென்பது மனத்திடை தரித்தாள்.

**ப - ரை:** தேவரும் நமக்கு இலை - கடவுள்து அதுக்கிரகம்கூட  
எமக்கு இல்லை; செகுத்திலைன் எனின் தான் ஆவது இலை - (யான்)  
கொன்றிலேன் என்ற கூறுவதினால் யாதொரு பயறும் உண்டாகப்போவ  
தில்லை; நம்மொழியை யாருறுதி கொள்வார் - (அவ்வாறு கூறின்) எனது  
சொல்லை யார்தான் உண்மையென்ற நம்புவார்கள்; நோவதிலைம் -  
(யான் கொன்றிலேன் என்ற கூறுவதால், இவர்களால்) வருத்தப்படுவ  
திலைம்; நம் மகவின் நோதகவி ஞவும் - நம் பின்னை இறங்குபோன  
துன்பத்தை அதுபவிப்பதால் ஏற்படுகின்ற துன்பத்திலைம்; சாவது இனிது  
என்பது மனத்திடை தரித்தாள் - (தான்) இறங்குவிடுதல் இனிது என்று  
தன்மனத்திற் கொண்டாள்; ஏ - ற.

**வி - ரை:** நோவதிலைம் சாவதினிது; நோதகவிலைம் சாவதினிது,  
'இல்'; 'இன்' ஐந்தனுருபு; ஒப்பு. 'நோதகவிலைம்' என்பாலது  
நோதகவிலைம் என வந்தது. 'இனிது' குறிப்புமுற்று. 'என்பது தரித்  
தாள்' என்க. தரித்தாள் - சிறுத்தினால்.

கந்திரவதீயின் விடை

72. மெய்யுரை செயிற்பொயென மேவியது வீடை  
குமயமிதி னில்லையத ஞற்புரையி ஸாத  
பொய்யுரையு மெய்யொடு பொருங்குமென நாடித்  
கதயலவ ரோடிது தனைப்பகர அற்றாளர்.

**ப - ரை:** மெய் உரைசெயின் - (நான் கொன்றிலேன் என) மெய்யையே உரைப்பேனுயின்; பொய் என மேவி அது வீடைம் - (மந்தறையவர்கள் அதனை நம்பாமையின் மந்தறவர்களால் அது) பொய் யெனக் கருதப்பட்டு அம் மெய்யுரை (பயனின்றி) வீண்மொழியாகும்; இதின் ஐயம் இல்லை - இதில் யாதோர் சக்தேகமுமில்லை; அதனால் - ஆகையினால்; புரை இலாத பொய் உரையும் - (மந்தறவர்களுக்கு) குற்றம் அற்றதாகிய பொய்ம் மொழியும்; மெய்யொடு பொருங்கும் - மெய்ம் மொழிக்கு ஈடாகும்; என நாடி - என்று (மனத்தாள்) எண்ணி; தையல் - சங்கிரவதி; அவரோடு இதுதனைப் பகரல் உற்றாள் - தம்மை வினவி யவர்களுடன் பின்வருமாறு கூறுவற்றாள்; ஏ - ற.

**வி - ரை:** சந்திரவதி, உண்மை கூறின் அது பொய்யாகக் கருதப் படுமாதலானும், "பொய்ம்மையும் வாய்மையிடத்து புரை தீர்க்க சன்மை

பயக்குமெனில்,” “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் திமையிலாத சொல்ல்” என்பவாகலானும் பிறர்க்குத் தீங்கற்றதாய பொய்ம்மொழியைக் கூறினான் : அங்கும் கூறினும் அது பொய்யெனக் கருதப்படாது. தானே கொன்றதாக அவள் கூறின் அது பிறர்க்குத் தீங்கு தராது ஆதலின் அம்மொழி மெய்ம்மொழி எனவே கொள்ளப் படும் என்றவாறு. பொய்யென என்பது ‘பொயனே’ எனக் குறக்கல் விகாரம். வீணும் - செய்யுமென்முற்று.

73. ஒன்றினி து கேண்மினுல கத்தினி விரக்கத்  
தன்றியுயிர் கொன்றும் லரக்கியறி ஏரோ  
வின்றுயி ரிமுந்தமக வென்கையி விருக்கக்  
கொன்றதிலை யென்னவல ஞேகொடிய னெண்ருள்.

ப - ரை: ஒன்று இனிது கேன்மின் - (யான் சொல்வது) ஒன்றி ஜைக் கேட்டேராக ! ; உலகத்தினில் இரக்கத்து அன்றி - (கான்) உலகத்திலுள்ள உயிர்கள்மீது இரக்கம் இன்றி ; உயிர் கொன்று உழல் அரக்கி - உயிர்களைக் கொன்று திரிகின்ற அரக்கியாவேன் ; அறியோ - இதனை நீங்கள் அறியமாட்டார்களோ ! ; உயிர் இழுக்க மகவு - இந்தபோன குழந்தை ; இன்று என்கையில் இருக்க - இன்று எனதுகையில் இருக்கத் தக்கதாக ; கொன்றது இலை என்னவலனே - (யான்) கொன்றதில்லை என்ற குறுதற்கு வல்லேனே ? ; கொடியன் என்றான் - (கான்) மிகவும் கொடியவள் என்று கூறினான் ; எ - ற.

வி - ரை: கேண்மின் - முன்னிலைப் பன்மை ஏவன் வினைமுற்று. ‘இரக்கத்து’ - என்பதில் ‘அத்து’ சாரியை. வலனே - வல்லனே ? ‘குறுதற்கு வல்லனே’ என்றது ‘கொல்ல இல்லை’ என்பதை விருப்பனத் தடங் சொல்லும் வன்மை இல்லேன் என்றவாறு. வலன் - தன்மை ஒரு மைக் குறிப்பு முற்று. அறியீர் - முன்னிலைப்பன்மைமுற்று. ‘ஓ’ வினா.

காந்திரவதியைக் காசிராக்கிடம் கோண்டுகேல்லுதல்

74. ஆயின்விடன் மின்னென வடித்தனி கயிற்றுற்  
சாயுமிரு கைத்துவைன பினித்தவி சவுத்தை  
வேவுயும்விழை தோளின்மினை யேற்றிவிறன் மன்னன்  
வாபிறலை காடிமயி லைக்கொடு நடக்கார்.

ப - ரை: ஆயின் - அப்படியாயின் ; விடன்மின் என - (இவளை) விட்டுவிடாதீர்கள் என (சனங்கள்) சொல்ல ; அடித்து - (காவலர் அவளை) அடித்து ; சாயும் இருகைத்துவை - சோர்த்துகிடக்கின்ற இரு கைகளையும் ; அணிகியற்றால் பினித்து - அழகிய கயிற்றுல் கட்டி ; அவி சவுத்தை - இந்துபோனதாகிய சவுத்தை ; வேவும் விழை தோளின் மினை ஏற்றி - முங்கிலும் விரும்புகின்ற (சந்திரவதியின் அழகிய)

தோளின்மீது ஏற்றச்செய்து ; விறல் மன்னன் வாயில்தனை நாடி - வெற்றிபொருங்கிய (காசி) ராசனது அரண்மனை வாயிலை நாடி ; மயிலைக் கொடு நடந்தார் - சுந்திரவதியைக் கொண்டுபோனார்கள். எ - ற.

வி - ரை : விடன்மின் - முன்னிலை எதிர்மறை வினைமுற்று. தோளுக்கு மூங்கிலை உவமை கூறுதல் மரபு. சுந்திரவதியின் தோளின் சிறப்புக்கருதி மூங்கிலை விழைதோள் என்றார். வாயில் + தனை = வாயிற்னை ; மயில் - உவமைவாகுபெயர். மிகை 7 - ம் வேற்றுமை இடப்பொருள்க்கருமூருபு. இருக்கத்துனை என்பதில் இரு, துணை என்பன ஒரு பொருளில் வந்தன. வேடும் என்பதில் 'உம்' உயர்வு சிறப்பு.

நந்திராவதி சேனீற விதம்

75. கைகொடு சவத்தினிரு கால்களை யனைத்து  
மெய்கொடு கமங்கடி விதிரப்புற மிதித்துப்  
பெய்கொடு நினங்குருதி பின்னுமூனு மொய்க்க  
மொய்க்குழ வணங்கிடை முறிந்திட நடந்தாள்.

ப - ரை : மொய்குழல் அணக்கு - நெருங்கிய கங்கலையுடையவ ளாகிய சுந்திரவதி ; சவத்தின் இரு கால்களை - சவத்தினது இரண்டு கால்களையும் ; கைகொடு அணைத்து - (தனது) கையினால் அணைத்து ; மெய் கமங்குது கொடு - அவ் (யிற்க்க) வட்டைச் சுமங்குகொண்டு ; அடி - பாதங்கள் ; விதிரப்புற - கடுங்குமாறு ; விதித்து - சிலத்தில் மிதித்துக் கொண்டு ; பெய் - ஓழுகுகின்ற ; கொடு - கொடிதாக்க ; நினம் குருதி - தசையும் இரத்தமும் ; பின்னும் முனிம் மொய்க்க - பின்னும் முன்னும் வழிய ; இடை முறிந்திட நடந்தாள் - (சவத்தின் பாரத்தால்) இடையானது முறியுமாற நடந்து சென்றான் ; எ - ற.

வி - ரை : அணக்கு - தெய்வப் பெண் ; பெண்கள் இடை சிறிதாதவின் முறிந்திட என்று கூறினார். குழல் அணக்கு - 2 - ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை. பின், முன் - 7 - ம் வேற்றுமை இடப்பொருளுகுபு. மொய்குழல் - வினைத்தொகை

76. குறித்ததி சினத்தொடு கோதித்தவ ரடிக்கத்  
தெறித்தகுரு தித்துவி திசைத்திசையின் மொய்க்கப்  
பிறித்திரு கயிற்றிடை பிடித்துவர நாய்மேல்  
வெறித்தடர மாணன வெருண்டுமு ணடந்தாள்.

ப - ரை : குறித்து - தீனைத்து ; அதி சினத்தொடு - அதிக கோபத் தோடு ; கொதித்து - பொங்கி ; அவர் அடிக்க - அக் காவலர்கள் அடித்ததினால் ; தெறித்த குருதித் துளி - சிறீய இரத்தக் துளிகள் ; திசைத்திசையின் மொய்க்க - நாற்றிசையும் பரவி நிறையவும் ; பிறித்து - பிரிவ

செய்து; இரு கயிற்றிடை - கயிற்றின் இரு பக்கத்தும்; பிடித்துவர - (காவலர்) பிடித்துக்கொண்டு வரவும்; நாய் மேல் வெறித்து அடர - சாயானது தன்மீது வெறிகொண்டு (கோபித்து) கெருங்குதலால்; (வெருஞ்சும்) மான் என - (வெருஞ்சுகின்ற) மாணைப்போவ; வெருண்டு - வெருட்டி யடைந்து; முன் நடந்தாள் - காவலரின் முன் (சங்கிரவதி) நடந்து சென்றான். ஏ - று.

வி - ரை: மொய்க்க, பிடித்துவர, மாணை வெருண்டு, நடந்தாள் என்க, 'நாய் மேல் அடர (வெருஞ்சும்) மான் என வெருண்டு' எனக் கூட்டுக், பின் வெருண்டு என வரலின் 'வெருஞ்சு' என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. சினத்தொடு - சினத்தினால், எனப் பொருள் கூறினுமாம்.

### காசீராகனது மண்டபம் அடைதல்

77. வேலைகர் காவலரும் வேதமுனி வற்கண்  
ஆலைவயல் சூழ்பதி யனித்தமட மாதுக்  
காலைமுர சங்குமுற வாயில்கள் கடந்தே  
மாலைமுடி மன்னதுறை மண்டப மனைந்தார்.

ப - ரை: வேலை நகர் காவலரும் - கடலை ஒத்த விசாலமான கடரைக் காக்கும் காவலர்களும்; வேத முனிவற்கு - வேதங்களை யுணர்க்க விசுவாயித்திர முனிவருக்கு; அஞ்சு - அக்காலத்து; ஆலைவயல் சூழ்பதி அளித்த மடமாதும் - சுரும்புகள் பொருங்கிய வயல்களாற் சூழப்பட்ட தமது நாட்டைக் கொடுத்த இளமைவாய்ந்தவனாகிய சங்கிரவதியும்; காலை - அதி காலையில்; முரசம் குழுற வாயில்கள் கடந்து - முரசவாத்தியங்கள் ஒலிக்கின்ற வாயில்களைக் கடந்து; மாலை மன்னன் உறை - மாலை யையும் முடியையும் அணிந்து (காசி) அரசன் வீற்றிருக்கும்; மண்டபம் அணைந்தார் - மண்டபத்தைச் சேர்ந்தார்கள். ஏ - று.

வி - ரை: அதிகாலையில் (வீடியமுன்) அணைந்தார் என்க; மேல் "யங்கிருள் மறைந்தது வீடிக்கேதே" என்று வருதவின், வேலை நகர் - உவமைத்தொகை. ஆலை வயல் - கரும்பாலையும் வயலும் எனினுமாம். மாலை முடி - மாலையும் முடியும் (உம்மைத்தொகை). முரச - வீரமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்பன. சூழ்பதி, உறைமண்டபம் - வினைத் தொகைகள்.

### அரசனைக் காவலர் வணங்கி நீற்றல்

78. அத்தல மனைந்தவரு எக்கொடியர் மன்னைக் கைத்தல மெடுத்திரு கழுற்றெழுமுது நின்றூர்  
மெப்த்தவ முயன்றமனி வேயனைய தோன்மேல்  
வைத்தபின் முங்கொடு மடக்கொடிய நின்றூள்.

ப - ரா: அத்தலம் அனைத்தவருள் - அவ்விடத்தைச் சேர்ந்தவர்களுள் ; அக் கொடியர் - அந்தக் கொடியவர்களாகிய காவலர்கள் ; மன்னை - அரசனை ; கைத்தலம் எடுத்து - கையைக் குவித்து ; இருக்கும் தொழுது நின்றூர் - இரண்டு பாதங்களையும் வணக்கி நின்றூர்கள் ; மெய்தவ முயன்ற மடக்கொடியும் - சத்தியமாகிய விரதத்தை மேற்கொண்ட இளமைவாய்க்கு கொடிபோன்றவளாகிய சந்திரங்கியும் ; மனிவேய் அனைய தோண்மேல் வைத்த - அழகிய மூங்கிலை ஒத்த தோளின் மேல் வைத்திருக்குத் ; பின்மும் கொடு நின்றூள் - பின்ததையும் தாங்கிக்கொண்டு நின்றூள் . ஏ - று.

வி - ரா: அரசனை, பாதங்களை வணக்கினார் என்க. இரண்டு செய்ப்படிபொருள் வந்தன. 'அரசனது பாதங்களை' என்றும் ஒன்று. 'யாளையைக் கோட்டைக் குறைத்தான்' என்பதுபோல. கைத்தலம் - கை. கழல் - கழலையனித்த பாதங்களுக்காயிற்று ; தானி ஆகுபெயர் ; மெய்த தவம் - உண்மையான தவம் எனினுமாந். கொடியர் நின்றூர் ; மடக் கொடியும் நின்றூள் என்க.

### மன்னன் நிகழ்ந்து வினுவல்

79. நின்றவளவின் மன்னும் நிகழ்ந்துகையும் யென்கொ வென்றது சயித்தில் திறக்கென வுரைக்க மன்றல்கமழு கோதைபினம் வைத்தனள் நிலத்திற கொன்றபரி செந்தகெறி கூறிடுமில் வென்றூன்.

ப - ரா: நின்ற அளவில் - இவ்வாறு நின்ற சமயத்து ; மன்னும் - அரசனும் ; நிகழ்ந்த பிழை என்கொல் - (இவளால்) நிகழ்ந்த குற்றம் யாதோ : என்று அதிசயித்து — ; இல்து இறக்கு என உரைக்க - இப்பினத்தினை இறக்கு என்று (சந்திரவதிக்குக்) கூற ; மன்றல் கமழு கோதை - வாசனை வீசுகின்ற மாலையை அனித்த சந்திரக்கி ; நிலத்திற பின்ம வைத்தனள் - நிலத்திலே பின்ததை வைத்தான் ; [அப்பொழுது அரசன் காவலரை கோக்கி] கொன்ற பரிக எந்த கெறி - இப்பெண், பின்னையைக் கொன்றது எவ்விதம்? கூறிடுமின் என்றூள் - கூறுகள் என்று சொன்னான். ஏ - று.

வி - ரா: 'நின்றவளவில்' என்றபாலது 'நின்றவளவின்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று. கொல் - இடைச்சொல் ; இப்பொழுது சந்திரவதி எவ்வித அலங்காரங்களுறிஞரிடி நிற்பினும் 'மன்றல் கமழு கோதை என்றூர்' அதனை உடையவளா யிருந்தவள் என்பதையுட்கொண்டு. கோதை - அன்மொழித்தொகை. பிழை - முதனிலைத் தொழிற் பெயர். இறக்கு - 'ஆய்' விகுதியுணர்ந்து கெட்ட முன்னிலை ஏவன்முற்று.

காவலர் வினா - கூறல்

80. என்றிரை யுரைத்திட விளைஞ்சியவர் மன்னு  
வின்றிரவு நின்மகலை வந்திவ ளெடுத்து  
மன்றணி நெடுக்கெதருவில் வைத்துடல் பிளந்து  
கொன்றபடி கண்டுகொடு வந்தனமு னென்றார்.

**ப - ரை:** என்ற இரை உரைத்திட - என்ற அரசன் வினாவு;  
அவர் இறைஞ்சி - அக் காவலர் (அரசனை) வணக்கி; மன்னு - அரசனே!;  
இன்று இரவு - ; நின்மகலை - நின் பிள்ளையை; இவள் வந்து எடுத்து -  
இவள் வந்து (களவாக) எடுத்துச் சென்று; மன்று அணி கெடுக்  
தெருவில் வைத்து - மனிதர் கூட மிடங்கள் பொருங்திய நின்ட தெருவில்  
வைத்து; உடன் பிளந்து கொன்றபடி - உடலைப் பிளந்து கொன்றமையை  
அப்படியே; கண்டு - ; முன் - (தங்கள்) திருமுனிலையில்; கொடு வந்  
தனம் என்றார் - (இவளைக்) கொண்டுவக்தோம் என்று கூறினார்கள். எ - று.

**வி - ரை:** மன்ற - சபை - மனிதர் கூட மிடங்கள்; கொன்ற  
படி கண்டு - கொல்லுதலைக் கண்ணாலே கண்டு; வந்தனம் - தன்மைப்  
பன்மைமுந்து. உரைத்திட என்பதில் 'இடு' பகுதிப் பொருள் விகுதி.  
கெடுமை+தெரு=கெடுக்கெதரு. வந்தனம் என்பதில் அன்சாரியை.

அரசன் சந்திரவதியை வினாவல்

81. அந்தமொழி சொன்னவரை யங்கையி னமைத்து  
வந்தபடி யாவுமிவன் வல்லீயுரை யென்னச்  
சந்திர வதிந்தெரிவை தன்ஷடியை கோக்கிக்  
செந்துவர் மலர்க்குமுத வரய்மலர் திறந்தாள்.

**ப - ரை:** அந்த மொழி சொன்னவரை - அந்த வார்த்தை சொன்  
னவர்களாகிய காவலரை; அங்கையின் அமைத்து - (அரசன் தனது)  
அழகிய கையினால் அமைத்து சிறுத்தி; இவண் - வந்தபடி யாவும் -  
இவ்விடம் வந்தது பரியந்தம் கடந்தன யாவையும்; வல்லி உரை என்ன -  
பெண்ணே! நீ சொல்வாயாக என்று (அரசன் சந்திரவதியை) வினாவு;  
சந்திரவதித் தெரிவை - சந்திரவதியாகிய பெண்; தன் அடியை கோக்கி -  
தனது பாதங்களையே கோக்கினவளாய்; செந்துவர் - செம் பவளத்தையும்;  
குழுதமலர் - செங்காம்பல் மலரையும் (ஒத்த); வாய் மலர் - வாயாகிய  
மலரை; திறந்தாள் - திறந்து விட்டசொல்வாளாயினால். எ - று.

**வி - ரை:** செம்மை+துவர் = செந்துவர்; அம்+கை = அங்கை;  
'அகம் +கை' யுமாம்; வல்லி - உவமவாகுபெயர். வாய்மலர் - உருவக  
அணி. சந்திரவதித் தெரிவை - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.  
வல்லி - விளிப்பெயர் (அண்மைவிளி); இவண் - இடப்பொருள் தகருமருபு.  
உரை - ஆய்வி குதி புணர்ந்துகெட்ட விகாரமுந்து. தன்ஷடியை கோக்கி  
ஞால், பெண்மை யியல்புக்கமையா.

சந்திரவதி விடை கூறல்

82. செய்யமக வின்னுயிர் செகுத்தபடி கண்டாய் கையினி லெடுத்ததோர் சுவத்தையெதிர் கண்டாய் மெய்யிடை புலால்வெறி விரிக்தமுடை கண்டா யையமிலை யானுமொ ராக்கியறி யென்றார்.

ப - ரை : செய்ய மகவு - சிறங்க குழங்கதையின் ; இன் உயிர் - இனிய உயிரை ; செகுத்தபடி - (யான்) கொன்றமையை (அதுவர் கண்டதாகச் சொல்ல) ; கண்டாய் - (நீர்) அறிச்துகொண்டார் ; கையினில் எடுத்ததோர் சுவத்தை - கையில் எடுத்து வைத்திருக்கும் சுவத்தை யும் ; ஏதிர் கண்ணார் - கேரோ கண்ணார் ; மெய்யிடை - உடம்பிலே ; புலால்வெறி விரிக்தமுடை - புலால் நாற்றத்தால் பரவிய முடைநாற்றத்தையும் ; கண்டாய் - கண்ணார் ; யானும் ஓர் அரக்கி - நான் ஓர் இராட்சி ; ஜெய மில்லை - சந்தேக மில்லை ; அறி என்றாள் - (இதனை) அறிவீராக என்று கூறினார் ; எ - ரு.

வி - ரை : காவலர்கள் குழங்கதையைக் கொன்றமையைக் கண்டதாகக் கூறியமையின் ‘கண்டாய்’ என்றாள். முடை - தூர்காற்றம். இனிமை+உயிர்=இன்னுயிர். இல்லை என்னும் குறிப்புமுற்று ‘இலை’ என சின்றது.

83. என்றார வன்றதைக் குருண்டுடை லெடுத்தேன் வென்றிவடி. வேலிறைவு நின்னகரின் மேவி யின்றிரவி னின்மக விளங்கதை விரும்பித் தின்றிட நினைத்துயிர் செகுத்ததுளை தென்றாள்.

ப - ரை : வென்றி வடிவேல் இறைவு - வெற்றி பொருங்திய கூரிய வேலாபுத்தை யுடைய அரசே! ; என்றும் நரவன் ததைகள் உண்டு - எப்பொழுதும் மனி தருடைய வலிய ததைகளையே உண்டு ; உடல் எடுத்தேன் - உடலை வளர்த்தேன் ; இன்ற இரவு -- ; நின்கரின் மேவி - உமது நகருக்கு வஞ்சு ; இளங்கதை - இளமை யுடையோரின் ததையை ; விரும்பித் தின்றிட நினைத்து - விருப்பத்துடன் தின்ன நினைத்து ; நின்மகவு உயிர் செகுத்தது உளது - உமது புதல்வளின் உயிரைக் கொன்ற துண்டு ; என்றாள் - என்று கூறினார் ; எ - ரு.

வி - ரை : இனமை+ததை=இளங்கதை ; நின்+ககர் = நின்னகர் ; 6 - ம் வேற்றுமைத்தொகை ; வடி - உரிச்சொல் ; இறைவு - அன்மையிலி. மேவி - செய்வதனைச்சம். இரவினின் - ‘இன்’ சாரியை. செகுத்தது - காலங்காட்டிய தொழிற்பெயர். உளது - குறிப்புமுற்று.

காசி ஆசன் அமைச்சநடன் கூறுதல்

84. மடக்கொடி யுரைக்கவிது மன்னவ னுரைப்பா  
னடக்கமு மொடுக்கமு மரக்கியல வளன்னு  
மிடர்ப்பல விவட்கிவ ரிமூத்தமை நமக்குச்  
சுடச்சுட வுரைக்குமிவள் சொன்னமோழி யென்றுன்.

ப - ரா: மடக்கொடி உரைக்க - (இவ்வாறு) சங்கிரவதி கூற ;  
மன்னவன் இது உரைப்பான் - அரசன் பின்வருமாறு சொல்லத் தொடக்கியவனும் ; அடக்கமும் ஒடுக்கமும் - (இவளது) பணிவம் அச்சமும் ;  
அரக்கி அவள் என்னும் - (இவளை) அரக்கி அல்லள் எனத் தெரிவிக்கும் ;  
இவள் சொன்ன மோழி - இவள் குறிய விவடகள் ; இவர் இவட்கு இடர்  
பல இழைத்தமை - இக் காவலர்கள் இவனுக்குப் பல துண்பங்கள் செய்த  
மையை ; நமக்குச் சுடச்சுட உரைக்கும் - நமக்குச் சுடச்சுடத் தெரிவிக்கும் ;  
என்றுன் - என்று குறினுன் ; எ - று.

வி - ரா: மடக்கொடி - இளமையாகிய கொடிபோல்வாள் ; உவம  
வாகுபெயர். ‘சுடச்சுட உரைக்கும்’ என்பது குறிப்பிட்ட பொருளை  
நன்கு விளக்கவந்த ஒரு வழக்க மொழி. இவர்கள் செய்த துண்பத்தைப்  
பொறுக்க முடியாதவளாகித் தான் செய்யாத குற்றத்தைச் செய்ததாகக்  
கூறினால் ; இவர்கள் செய்த கொடுமையே அவ்வாறு சொல்லசெய்தது  
என்பது பொருள். உரைக்கும் - செய்யுமென்முற்று.

85. உயிர்க்கொலை புரிந்தவர் முகக்குறி யுரைக்குங்  
கையிற்குறி யுரைக்குமிரு கட்குறி யுரைக்குங்  
குயிற்குரங் மடந்தையிவள் கொன்றகுறி யுண்டென்  
றயிர்ப்பிலை யெனக்கென வமைச்சரோ உரைத்தான்.

ப - ரா: உயிர்க் கொலை புரிந்தவர் முகக்குறி உரைக்கும் - உயிர்க்  
கொலை செய்தவர்களை (அவர்களது) முகத்தோற்றமே தெரிவிக்கும் ;  
கையில் குறி உரைக்கும் - (அவர்களது) கைக்குறி காட்டும் ; இரு கண  
குறி உரைக்கும் - (அவர்களது) இரு கண்களும் குறி காட்டும் ; குயில்  
குரல் மடந்தை இவள் - குயிலின் குரல்போன்ற குரவினையுடைய பெண்  
ஞையை இவள் ; கொன்ற குறி உண்டு என்று - கொலை செய்ததற்குரிய  
அடையாளம் உண்டு என்று என்றுகிற ; அயிர்ப்பு - சங்தேகமும் ;  
எனக்கு இலை - எனக்கு இல்லை ; என அமைச்சரோடு உரைத்தான் -  
என்று மந்திரி மாருக்குச் சொன்னுன் ; எ - று.

வி - ரா: ‘கையில்’ என்பது ‘ஐ’ காசக் குறுக்கம். ‘கொலை  
செய்தவர்க்குரிய அடையாளம் இவளிடத்தில்லை’ எனக் குறினுன்.  
இவள் கொலைகாரியல்லன் என்பது அரசன் முடிபு. ‘அயிர்ப்பும்’ என்ற  
ஏசு உம்மை ‘கொலைகாரி எனக்கு முடிவும் இல்லை’ என்பதை என்று  
‘அயிர்ப்பு’ என விகாரத்தாற் கீருக்கது.

காவலீ அதனை மறுத்துக் கூறுதல்

86. வள்ளலிலை கூறிடலும் வந்தவர்கள் மன்னு  
பிள்ளையை யெடுத்தவடி பின்பிறகு சென்று  
கள்ளியிவள் கொன்றபடி கண்டுகொடு வந்தோ  
முள்ளதல் தில்லதை யுரைக்கவிதி யுண்டோ.

ப - ரூ : வள்ளல் இவை கூறிடலும் - அரசன் இவ்வாறு சொல்லு  
தலும் ; வந்தவர்கள் (அவளை அழைத்து) வந்தவர்களாகிய காவலர்கள் ;  
மன்னு - [அரசனைப் பார்த்து] அரசனே! ; பிள்ளையை எடுத்த அடியின்  
பிறகு சென்று - (இவள்) பிள்ளையை எடுத்துக்கொண்டு சென்ற அடியின்  
பிறகேயே (நாம்) போய் ; கன்னி இவள் கொன்றபடி கண்டு -  
கள்ளியாகிய இவள் (பிள்ளையக்) கொன்றமையையும் கண்டு ; கொடு  
வந்தோம் - (உடனே இவளை இங்கு கூட்டிக்) கொண்டு வந்தோம் ;  
உள்ளது அலது - உண்மையையே யன்றி ; இல்லதை - பொய்யை ;  
உரைக்க விதி உண்டோ - சொல்ல நியாயம் உண்டோ ; எ - ற.

வி - ரூ : இவள் பின்னுலேயே போனேம் ; காலன் கடத்திச்  
சென்றேரும்லேம் என்பார் 'அடியின் பிறகு சென்று' என்றார். இல்லது -  
இல்லாதது - கடவாதது (பொய்). 'உண்டோ' 'ஓ' எதிர்மறை. வந்தவர்  
கள் - வினையாலனையும் பெயர். இல்லது - உள்ளது - குறிப்புமுற்றுக்கள்.

87. உன்னுரை தனக்கொரைதி குத்தரமு முன்டோ  
வென்னுரை செயத்தகுவ தெம்பெரும வென்றே  
மன்னுரை கடற்புவி வளாகமிசை வாழு  
மின்னுயி ரிறக்குமிவ டன்னைவிடி னென்றார்.

ப - ரூ : எம் பெரும - எம் அரசனே! ; உன் உரை தனக்கு -  
தங்களது சொல்லுக்கு ; ஓர் எதிர் உத்தரமும் உண்டோ - மாருகச் சொல்  
லக்கடிய மாறுத்தரமும் ஒன்று உண்டோ? ; என் உரை செயத்தகுவது -  
(இல் விஷயத்தில் நாங்கள்) எதனைச் சொல்லத்தக்கதா பிருக்கிறது ;  
என்று - என்று கூறி ; மேஜம் ; இவள் தன்னை விடில் - இவளைக் கொல்  
வாது உயிர்குடன் விட்டால் ; மன் துரை கடல் வளாகம் - நிலைபெற்ற  
நுரைகள் பொருக்கிய கடலாற் குதிப்பட்ட ; புலியிசை - பூமியின் மீது ;  
வாழும் இன்னுயிர் - தீவிக்கின்ற இனிய உயிர்கள் ; (யாவும்) இறக்கும்  
என்றார் - (இவளால்) இறந்தவிடும் என்ற கறினர்கள் ; எ - ற.

வி - ரூ : மிசை - 7 - ம் வேற்றுமைச் சொல்லுருபு. இவள் +  
தன்னை = இவடன்னை ; கடற்புவி - 3 - ம் வேற்றுமை உருபும் பயனும்  
உடன்தொக்கதொகை. பெரும - அண்மைவினி. விடின் - செயின் என்  
ஞும் வாய்பாட்டு வினை ஏசம். தகுவது - குறிப்பு வினையாலனையும் பெயர்.

அரசன் பாதக் சுவடு பார்க்கத் தூதுவரை அனுப்புதல்

88. அன்னவை யுகராத்தவரை மன்னவ னமைத்தே  
யென்னைபல பேசுவதி லேழையடி தானே  
மின்னையடி சென்றதுள தோபிறி தெங்கண்  
திட்டிநாடியில் வந்திடுமே எச்சிலரை விட்டான்.

ப - ரை : அன்னவை உரைத்தவரை - அவ்வாறு கூறியவர்களை ;  
மன்னவைன் அமைத்து - மன்னவன் அடக்கி ; பல பேசுவதின் என்னை -  
பலவுற்றையும் பேசுவதிற் பயன்னன் ? ; ஏழை யடிதானே - (கொலை  
நிகழ்ந்தவிடத்தே) இப் பெண்ணினது அடி மாத்திரம் தானே ; பின்னை -  
அதுவங்றி ; பிறது அடி சென்றதுளதோ - வேற்றடிகளும் சென்றமை  
உண்டோ ? ; எனக்கண்டு - என்பதை அறிந்து ; இந்நொடியில் வந்திடும்  
என - இம் மாத்திரத்தே (திரும்பி) வந்துவிடவேண்டும் என்று கூறி ;  
சிலரை விட்டான் - சில தூதுவரை அனுப்பினான் ; எ - று,

வி - ரை : 'என்னை' என்பதில் 'ஜீ' சாரியை . 'என்' என்பது  
குறிப்புமற்று . 'எழை' இரக்கப்பொருளில் வந்தது . 'பின்னையடியும்'  
என்ற எச்ச உம்மை தொக்கது . இ+நொடி=இந்நொடி=இந்தகூணம் ;  
விடு+ஆன்=விட்டான் . பகுதி இரட்டித்து இறந்தகாலம் காட்டிற்று.  
உரைத்தவர் - வினையாலனையும் பெயர்.

தூதுவர் அடையாளம் பார்க்கச் சேல்லுதல்

89. போற்றடி பழிக்தவர்கள் போய்மறுகி னாடே  
காற்றடி கிழைக்குமுனர் கண்டிடுது மென்றே  
மாற்றடியி லாற்றறிய வல்லியடி வைப்பின்  
வேற்றடிகள் பார்த்தனர் யிரைக்குதெறி சென்றார்.

ப - ரை : அவர்கள் - அத் தூதுவர்கள் ; போற்று அடிபணிக்கு -  
(எனைய அரசர்களாலும்) வணக்கப்படுகின்ற அவு (அரசன்து) பாதக்களை  
வணக்கி ; மறுகின் ஊடேபோய் - வீதியினிடத்துக்கென்று ; காற்று - ;  
அடி கிழைக்கு முனர் - அடி அடையாளங்களை மாற்று முன்பு ; கண்டிடு  
தும் என்ற - (அடி அடையாளங்களை) அறிக்கொள்வோம் என்று ;  
மாற அடியில் - பிரம்பிணது அடியினால் ; ஆற்று அரியவல்வி - பொறுத்  
தற்கிய (துன்பமுறைக்கின்ற) கொடுபோன்ற சந்திரவுதியின் ; அடி  
வைப்பின் - அடிகள் வைக்கப்பட்டிருக்க இடங்களில் ; வேற்று அடிகள்  
பார்த்தனர் - வேறு அடிகளும் உள்கோ என்று பார்த்தவர்களாய் ; கெறி  
விரைக்கு சென்றார் - வழிகளை விரைவில் கடந்து சென்றார்கள் ; எ - று.

வி - ரை : மாறு+அடி=மாற்றடி - பிரம்படி ; வேறு+அடி =  
வேற்றடி ; 'பார்த்தனர்' - 'பார்த்தனராய்' - முந்தெங்கம். அடி -  
அடிச்சலுடு (ஆகுபெயர்). கண்டிடுதும் என்பதில் 'இடு' பகுதிப்பொருள்  
விகுதி. பணிக்தவர்கள் - வினையாலனையும் பெயர். முனர் என்பதில்  
அர் ? சாரியை. வைப்பு - வைக்கப்பட்ட இடம்.

கேள்விகள் மற்றைய சுவடுகளை அழித்தல்

90. அங்கவர்கள் வந்திடும் னத்திதரு வகத்துக்

கங்கருகு கண்ணல்லினை கண்ணபுரி மன்னன்

மங்கையடி யேயெழுதி மற்றையடி யெல்லா

மங்கைகொடு நீலிமுனி கெளசிக னழித்தான்.

ப - ரை : அவர்கள் - அத் துதவர்கள் ; அங்கு - அவ்விடத்துக்கு ; வந்திடும் முன் - வருவதற்கு முன்பு ; அத் தெரு அகத்து - அத் தெருவினிடத்து ; கங்கு அருகு - வரம்பறுகே ; கண்ணல் வினை - கரும்பு வினை கின்ற ; கண்ணபுரி மன்னன் மங்கை - கண்ணேசி காட்டு அரசன் புதல்வியாசிய சங்கிரவதியது ; அடியே எழுதி - பாதச் சுவடுகளையே எங்கும் எழுதி ; மற்றை அடிசல்லாம் - மற்றைய அடிகள் எல்லாவற்றையும் ; கெளசிகமுனி அங்கைகொடு நீலி - கெளசிக முனிவன் தனது உள்ளங்கையினால் தடவி ; அழித்தான் - அழித்துவிட்டான் ; எ - ற.

வி - ரை : அகம் - 7 - ம் வேற்றுமைச் சொல்லுகிறுப் : 'அத்து' - சாரியை ; மன்னன் மங்கை - 4 - ம் வேற்றுமைத் தொகை ; 'மன்னாலுக்கு மங்கை' - 'மன்னாலுக்குப் புதல்வி' என்பது பொருள். மற்று - இடைச்சொல் ; இனமான மற்றையடிகளை உணர்த்திற்று. அகம் + கை = அங்கை - உள்ளங்கை, நீர்குறைவாகசிற்குமிடமாகிய வரம்பறுகிலும் கரும்பு வினை தலின் நிலவளம் கூறியவாறு. வரம்பறுகும் எனக் கூறலும் ஒன்று.

தூதுவர் சுவடு பார்த்து மீணுதல்

91. ஏந்தவடி வந்ததென வெண்ணியவ னண்ணி

வந்தவடி யின்கவ டமைப்பனைவ ருங்கண்

திந்தவடி யேமுழுது மியாவர்களு மிங்கே

வக்தவடி யில்லையென மன்னாலுழை வந்தார்.

ப - ரை : அவன் நண்ணி - (துதுவர்) அவ்விடத்தை அடைந்து . வந்தது எந்த அடி என - (இங்கு) வந்துள்ள அடிச் சுவடு யாருடைய அடிச்சுவடு என ; எண்ணி - சிங்கித்து ; அந்த அடியின் சுவடு அமைப்பு - அந்த அடிகளின் சுவடுகள் அமைக்கிறுக்குமாற்றை ; அனைவரும் கண்டு - அனைவரும்(நன்கு) பார்த்து ; முழுதும் இந்த அடியே - இங்குகாணப்படும் அடிச் சுவடுகளைனத்தும் இந்தப் பெண்ணின் அடிச் சுவடுகளே ; யாவர்களும் - (வேறு) யாரும் ; இங்கே வந்த அடி இல்லை - இங்கே வந்ததனால் உண்டான அடிச் சுவடுகள் இல்லை ; என - என்ற கூறி ; மன்னன் உழை வந்தார் - (அதனைத் தெரிவிக்க) அரசனிடம் வந்தார்கள் ; எ - ற;

வி - ரை : உழை - 7 - ம் வேற்றுமைச் சொல்லுகிறுப். அவன் + நண்ணி = அவன்னண்ணி ; அமைப்பு - அமைத்தல் - எண்ணி அமைத்த உருவத்திற்காயது (ஆகு பெயர்).

தாதுவர் அரசனிடம் கூறுதல்

92. உற்றடி வணக்கியவர் முற்கலை யோதுங்கச்  
சுற்றடிகள் பற்பல தொடர்ந்து என்னி சென்றே  
மற்றடியி ஸிக்கொடிய கள்ளியடி யல்லால்  
மற்றடிக ஸில்லையென மன்னனை உரைத்தார்.

ப - ரை: அவர் உற்றா - தாதர் அங்கே வக்து ; முன்கலைதுங்க -  
முன் வஸ்திரங்களைக் கையால் ஒதுக்கிக்கொண்டு ; அடி வணக்கி - (அர  
சனது) பாதங்களை வணக்கி ; சுற்று பலபல அடிகள் - குழந்து திட்டத்  
பற்பல பாதச் சுவடுகளையும் ; தொடர்ந்து - பின்பற்றி : களி சென்றேஞ் -  
ஏன்றுக (பார்த்து) ச் சென்றேஞ் ; அற்று அடியின் - அத் தன்மைத்தாய  
அடிகளுஞ் ; இக் கொடிய கள்ளி அடி அவ்லாமல் மற்றடிகள் இல்லை -  
இந்தக் கொடுமைபொருங்கிய திருடியின் அடிச் சுவடுகளேயன்றி வேறு  
அடிச் சுவடுகள் இல்லை ; என - என்று ; மன்னனை உரைத்தார் -  
அரசனிடம் கூறினார்கள் ; எ - ற.

வி - ரை: பெரியோருடன் உரையாடும்போது வாய் புதைத்தலும்  
அசு ஒதுக்கலும் உண்மையின் 'கலை ஒதுங்க?' என்றார். பல+பல =  
பற்பல ; எனி - உரிச்சொல். அற்று - அத்தன்மைத்து ; குறிப்புமுற்ற  
(எண்டுப் பெயரெச்சம்). 'அடியின்' என்பதில் 'இன்' சாரியை ; 7 - ம்  
உருபு சேர்க்க ; அடியல்லால் என்பதில் பிரிசிலை ஏகாரம் சேர்க்கப்பட்ட  
து. சென்றேஞ் - தன்மைப் பண்மை முற்ற.

அரசன் மறுபடியும் ரந்திரவதியை வினுவல்

93. வள்ளாலும் வருந்திமிக மங்கைமுக நோக்கி  
யுள்ள துகரை செப்பெண வரைத்திட மறித்துங்  
கள்ளியெனை யல்லதிலை யென்றுகழு றக்கேட்  
டன்ள்வய ஞட்ரச ஞாந்தகம் வியந்தான்.

ப - ரை: வள்ளாலும் - அரசனும் ; மிக வருந்தி - (அவ் வார்த்தை  
களைக் கேட்டு) மிகவும் வருந்தி ; மறித்தும் - திரும்பவும் ; மங்கை முகம்  
நோக்கி - சந்திரவதியின் முகத்தைப் பார்த்து ; உள்ளது உரை செம்கு  
என உரைத்திட - உண்மைபைச் சொல்லாயாக என்ற கூற ; கள்ளி  
எனை அல்லது இலை என்று கழுற - (சந்திரவதி அரசனை நோக்கி இங்  
பின்னையைக் கொண்டு) கள்ளி என்னைத்தவிர வேறு யாருமிலர் என்று  
கூற ; அள்ளல் வயல் காட்டு அரசன் கேட்டு - சேறு பொருங்கிய வயல்  
என் குழந்த (காசி) காட்டு அரசன் (அதனைக்) கேட்டு ; அகம் நொந்து -  
மனம் வருந்தி ; வியந்தான் - (இவ்வாறு இப் பெண் கூறுவதேன் என)  
அதிசயித்தான் ; எ - ற.

வி - ரை: 'செம்கு' என்பதில் 'கு' சாரியை. செப்க எனப்  
பிரிப்பினுமாம். கொலைசெப்தோரே தம் குற்றத்தை ஒப்புக்கொள்ளார்.

அங்கனமாக இவள் செய்யாத குற்றத்தைச் செய்ததாகச் சொல்வது என்ன அரசன் அதிசயித்தான். நீதி வேந்தனுக்களின் அரசன் மனம் அவளைக் கொலைகாரி என முடிவு செய்யப் பலதரம் மறுத்தது என்றவாறு.

அரசன் உண்மையெறிய முடியாமைப்பற்றி வந்துதல்

94. கொல்லவிவள் வல்லவரும் மன்லன்கொலை செய்தா  
ளல்லளளி வங்கொருவர் வங்கவடி யில்லை  
தொல்லைவினை யெவ்வகை தொடர்ந்ததறி தக்க  
தில்லையேன மைந்தனி விவட்குருகி கின்றன.

ப - ரை: இவள் கொல்ல வல்லவரும் அல்லன் - இவள் கொலை செய்ய வல்லமை யுடையவரும் அல்லன் ; கொலை செய்தான் அல்லன் எனில் - (இவள்) கொலை செய்தில்லை என்று கூறினால் ; அங்கு ஒருவர் வந்த அடி இல்லை - அவ்விடத்தில் (இவள் அடியைத் தவிர வேறு) ஒருவராவது வந்த அடிச்சுவடி காணப்படவில்லை ; அறி தக்கது இல்லை - (ஆகையால் உண்மையை) அறிய முடியவில்லை ; தொல்லைவினை - பழைய தீவினை ; எவ்வகை தொடர்ந்தது - எப்படியோ (இவளைத்) தொடர்ந்திருக்கிறது ; என - என்று எண்ணி ; மைந்தனில் இவட்கு உருகி கின்றன - இந்த தன் புதல்வனால் ஏற்பட்ட துன்பத்தினும் (சங்கிரவதியால் ஏற்பட்ட துன்பம் அதிகரிக்க) அவள் சிலைமைக்காக மனம் உருகி கின்றன ; எ - ற.

வி - ரை: இவள் கொலை செய்யவில்லை. ஆயினும் இவளது தீவினை இவளைக் கொலைகாரி ஆக்குகிறது. எனெனில் இவளது அடியைத் தவிர வேறு அடிகள் அங்கு இல்லை. அன்றியும் இவள் உண்மையைச் சொல்லவும் விரும்பவில்லை. இந்திலைமை மிகவும் தர்ம சங்கடமாய் இருக்கிறதே என்று அரசன் வருக்கின்றன. எவ்வகை தொடர்ந்தது - எவ்வகையோ தொடர்ந்தது ; மைந்தனில் - மைந்தனிலும் ; உறுது ஒப்பு - 'காக்கையிற் கரிது களம் பழம்' என்பது போல (5-ம் வேற்றுமை). அறி - முதனிலைத் தொழிற்பொயர்.

அரசன் தீம்மானத்துக்கு வந்தல்

95. முன்னைவி யாலும்வினை முற்றுமத னுலு  
மென்னையிவ டன்னைவிட வென்பது கினைக்கேத  
கண்ணல்செறி காசிபதி கண்ணபுரி மன்னன்  
மின்னைவதை செய்வது விரும்பியோரு மித்தான்.

ப - ரை: முன்னை விதியாலும் - பூர்வகணம் விதிவசத்தாலும் ; வினைமுற்றும் அதனுலும் - (கெளசிக்கனால் ஏற்பட்ட) தீவினைகள் முடிவு பெறும் காலம் கிட்டியமையாலும் ; இவள்தன்னை விடல் என்னை -

இவளை (தண்டியாது) விடுதல் எங்களம் பொருந்தும் ; என்பது நினைந்து - என்ற மனதில் எண்ணி ; கன்னல்செறி காசிபதி - கரும்புகள் சிறைந்த காசி காட்டு அரசன் ; கன்னபுரி மன்னன் மின்னை - கன்னேசி காட்டு அரசன் புதல்வியாகிய மின்னலையொத்த சங்கிரவதியை ; வகுத செய் வது விரும்பி ஒருமித்தான் - கொலை செய்தலை விரும்பி மனம் உடன் பட்டான் ; எ - று.

வி - ரை : முன்னை விதியாலும் வினைமுற்றும் அதனாலும் ஒரு மித்தான் என்க. அரிச்சக்திரன் முதலியோரின் துன்பம் கீழ்கும் காலம் சமீபித்தமையின் காசிராசன் மனமும் மாறுபட்டதென்பதாம். சாட்சி களோடு இதுவரையும் இயையாது மாறுபட்டு கின்ற மனத்தை மாற்றிச் சாட்சிகளின் கூற்றுடன் மனத்தையும் இயையச் செய்தான்.

### அன்றீரவு விடிதல்

96. அவ்வண நினைந்திடலும் மவ்வளவு தன்னிற செவ்வண வயிற்குரிசி நீவினைக் கொல்லா மிவ்வண மகன்றிடு மெனுங்குறி விளங்க மைவண வயங்கிருண் மறைந்தது விடிந்தே.

ப - ரை : அவ்வணம் நினைந்திடலும் - அவ்வாறு (அரசன்) முடிவு செய்தலும் ; அவ் அளவு தன்னில் - அச்சமயத்தில் ; செவ்வண அயில் குரி சில் - சிவந்த நிறம் பொருந்திய வேற்படையையுடைய அரிச்சக்திரனது ; தீவினைகள் எல்லாம் - ; இவ்வணம் அகன்றிடும் எனும் குறி விளங்க - (இவ்விருள் கீங்குவதுபோல) கீங்குவிடும் என்னும் குறிப்பு விளங்குமாறு ; மைவண வயங்கு இருள் - கருதிறம் விளங்குகின்ற இருளானது ; மறைந்து விடிந்தது - கீங்கு விடிந்தது ; எ - று.

வி - ரை : குரிசில் - தலைவன் ; குறி - குறிப்பு. தற்குறிப்பேற்ற அணி ; இயல்பாக விடிதலுக்குக் கதையோடுமைந்த காரணம் காட்சிய மையின். 'வண்ணம்' - வணம் ஏன் நின்றது. குரிசில் - ஆடவருட் சிறந்தோன்.

### தூரிய உதயம்

97. தூங்குல மடங்கைதபடு சஞ்சல முணர்ந்தே மங்குலெழு வெண்சு மழுங்கியோளி மாயக் கங்குஞ்மக ஸிந்தாவினை கண்டகல வோட வெங்குல நெடுங்கதிர் வெகுண்டென வெழுந்தான்.

ப - ரை : தங்குல மடங்கைதபடு சஞ்சலம் - தங்கள் (குரிய) குலத் துப் பெண்ணுகிய சங்கிரவதி அனுபவிக்கின்ற துன்பங்களை ; வெங்குல நெடுங்கதிர் - வெம்மைக் குலத்திலுகித்த சின்ட கதிர்களையுடைய

குரியன் ; உணர்ந்து - அறிந்து ; மங்குல் எழுவெண்சு - இராக்காலத்தே தோன்றுகின்ற வெண்ணிங்கள் (சந்திரன்) ஆனது ; ஒளி மழுங்கி மாய - ஒளி மங்கி அழியவும் ; இந்த விலை கண்ட - (சந்திரவுதிக்கு கேர்ந்த) இத்தீவிலைகளை இதுவரையும் கண்டிருந்த ; கங்குல் மகள் - இரவாகிய பெண் ; அகல ஓட - அகன்ற ஓடவும் ; வெகுண்டெண் - (சந்திரன் மீதும் இருளின் மீதும்) கோபித்தாற் போல ; எழுந்தான் - உதயம் செய்தான் . ஏ - அ.

வி - ரை : 'இந்தவிலை கண்ட வெண்சு' எனவும் இயைக்க . சந்திரவுதிக்கு கேர்ந்த துன்பங்களைச் சந்திரனும் இருளும் பார்த்துக் கொண்டிருந்தமை கருதிச் சூரியன் அவற்றில் வெகுண்ட எழுந்தது என்றவாறு . இதுவும் தற்குறிப்பேற்றம் ; புலவன் தன் குறிப்பேற்றி யமையின் . 'கண்ட' என்றபாலது 'கண்டு' என அகரம் தொக்கு 'கண்டகல்' என நின்றது . சந்திரன் ஒன்றேயாக 'வெண்சு' என அடை வேண்டாமாயினும் 'வெண் என்' அடைபெற்றது ; 'இனச் சுட்டில்லா அடை' . நெடுங்குதிர் - நீண்ட கஜிர்களை உடைய சூரியன் ; மாய, ஓட, எழுந்தான் என்க . கதிர் - சினையாகுபெயர் .

### தூரியோதயத்துக் தாமரை மலர்தல்

98. காதலி பிடித்ததெறி கண்டெமது கற்பின்  
போதமிது வென்றுபுரு டர்க்கெதிர் குலாவும்  
மாதர்முக மென்னவய அந்தடமு மற்று  
மாதபன் முகத்தெதி ரலர்ந்தவர விந்தம்.

ப - ரை : காதலி பிடித்ததெறி கண்டு - (பெண்கள் குலத்தின்) தோழியாகிய சந்திரவுதிமேற் கொண்ட நன்னெறியிலைக்கண்டு ; எமது கற்பின் போதம் இது என்று - பெண்குலத்துக்குரிய கற்பின் உபதேசம், சந்திரவுதியின் இச்செயலேயாகும் என்று எண்ணி ; புருடர்க்கு எதிர் குலாவும் - கணவர்க்கு எதிரே (முகமலர்ந்து) குலாவிக்களிக்கின்ற ; மாதர் - நன்மாதரது ; முகம் என்ன - முகத்தைப்போல ; யயலும் தடமும் மற்றும் - யயல்களிலும் குளங்களிலும் மற்று மிடங்களிலுமின் ; அரவிந்தம் - தாமரை மலர்கள் ; ஆதபன் முகத்து அலர்ந்த - சூரியன் எதிரில் மலர்ந்தன . ஏ - அ .

வி - ரை : கணவன் மீது கொண்ட பக்கியால் அவன் பொருட்டு இத்துணைத் தன்பம் அனுபவிக்கிற சந்திரவுதி, கற்புடைய பெண்களுக்கு எடுத்துக் காட்டாகவும், அவள் செயல்கள் பெண்களுக்குக் கற்பிக்கும் உபதேசமாகவும் இருந்தன என்றவாறு . அரவிந்தம் - ஆகுபெயர் . மாதர் முகமென்ன அரவிந்தம் அலர்ந்த என்றவாறு . அலர்ந்த - பலவின்பால் முற்று . (இறங்தகாலம்).

சந்திரவதியைக் கோலைபேப்விக்க நினைத்தல்

99. விடுந்த காலையில் வேலெரு திறம்புறம் கானைன்  
மடிந்த மைந்தனை யெடுமென மனையிடைப் போக்கி  
முடிந்த தீவினைப் பயத்தினு முதிர்வினை யானுங்  
கடுந்தி இம்படி கருதினன் காசியர் கோமான்.

ப - ரை : விடுந்த காலையில் - பொழுது புலர்ந்த சமயத்தில் ;  
வேலெரு திறம்புறம் கானைன் - (சந்திரவதி கொலைகாரி அல்லன் என்  
பதந்து) வேலெரு ஆதாரமும் வெளிப்படையாகக் கானைமையான் ; மடிந்த  
மைந்தனை - இறந்த தனது புதல்வனை ; எடும் என - தாக்குங்கள் என்று ;  
மனையிடைப் போக்கி - அரண்மனையுட் கொண்டுபோக்குமெத்து ; தீவினை  
முடிந்த பயத்தினும் - (அரிச்சக்கிரன், சந்திரவதி முதலியோரின்) தீவினை  
கன் முடிந்தமை காரணமாகவும் ; முதிர்வினையானும் - பழைய ஊழ்  
காரணமாகவும் ; காசியர் கோமான் - காசிநாட்டரசன் ; கடுந்திடும்படி  
கருதினன் - (சந்திரவதியைக்) கொலைசெய்விக்குமாறு கருதினுன் ; ஏ - று.

வி - ரை : காசிராசன் பலவாறு யோசனை செய்து இம் முடிபுக்கு  
உந்தான் ; தனது எண்ணத்திற்கு ஆதாரம் வேறின்மையின். போக்கி -  
பிறவினை. கானைன் - எதிர்மறை முற்றெந்தசம். எடும் - செய்யுமென்  
முற்று. முதிர்வினை வினைத் தொகை.

வீரவாதுவை அழைத்து வந்துமாறு அரசன் தூதரை அனுப்பல்

100. சோரர் மற்றய ஹண்டெனிற் சோதித்து வங்கிந்  
நேரம் யாவரு முரைத்தில் ரவரவர் நினைவை  
யார நிந்தவ ஸிவடனை வதைப்பகற் கழைத்து  
வீர வாகுவைக் கொணர்கெனத் தூதரை விடுத்தான்.

ப - ரை : மற்று சோரர் அயல் உண்டெனில் - இவளைவிடக் கள்வர்  
வேறு யாரேனும் அயலில் இருக்தனராயின் ; சோதித்து வங்கு இங்கேரம்  
யாவரும் உரைத்திலர் - அறிந்து வங்கு இவ்வளவுக்குள் (யாரேனும்  
தொல்லியிருப்பர். அவ்வாறு இதுவரை) யாரும் உரைத்தாரல்லர் ;  
அவர் அவர் சீனைவை அறிந்தவர் யார் - ஒவ்வொருவாறு மன சினைவை  
வேறு யார் அறிந்திருத்தல் கூடும் ; (ஆகையால்) இவள்தனை வதைப்  
பதந்கு வீரவாகுவை அழைத்துக் கொணர்கென - இவளைக் கொல்வதற்கு  
வீரவாகுவை அழைத்துக் கொண்டுவருக்கன் என்று ; தூதரை விடுத்  
தான் - தூதரை அனுப்பினுன் ; ஏ - று.

வி - ரை : இத்தேரம் - இந்தேரம் ; யாவரும் - எவரும் ; உரைத்  
திலர் - இறந்தகால எதிர்மறைமுற்று. சோரர் உண்டெனில் உரைத்  
திருப்பர். அங்கைம் யாரும் உரைத்திலர் எனக் கொண்டு கூட்டிப்  
பொருள் கொள்ளப்பட்டது.

வீரவாதவைக் தாது அழைத்து வருதல்

101. **விரைவி நேடிச்சென் றவன்புலைச் சேரியின் மேவி**  
**அரசர் கோஜுனை யருளிப்பா டென்வரைத் தழழக்கச்**  
**கரைகொள் வெள்ளைவாய்ச் சிவங்காட்ட கருசிறநச் சடர்வாட்**  
**கரத லத்தொடுஉ கடிதுவந் தரசனைக் கண்டான்.**

ப - ரை : விரைவின் ஓடிச்சென்று - (தாதர்கள்) விரைவாக ஓடிச்  
 சென்று ; அவன் புலைச்சேரியின் ரேவி - அவ் வீரவாகு இருக்கும் புலைச்  
 சேரியை அடைத்து ; அரசர் கோன் - அரசர்க்காசனுகிய காசி ராசன் ;  
 உனை அருளிப்பாடு என உரைத்து - உன்னை (அழைத்து வருமாறு)  
 அருளப்பட்ட உத்தரவு உண்டு என்ற குறி ; அழைக்க - (அவனை  
 வரும்படி) அழைக்க ; கரைகொள் - கள்ளை உண்டமையான் ; வெள்ளை  
 வாய் - வெள்ளை சிறமான வாயோடும் ; சிவந்த கண் - சிவந்தகண்ணேழும் ;  
 கருசிறம் - கருசிறத்தினேழும் ; சடர்வாள் கரதலத்தொடும் - ஒளிவீசும்  
 வாளினையுடைய கையோடும் ; கடிது வந்து - விரைவாக வந்து ;  
 அரசனைச் சார்ந்தான் - அரசனைக் கண்டான் ; ஏ - று.

ப - ரை : கரை - கள் ; 'கடிது' என்பது கடி என்னும் உரிச்  
 சொல்லடியாகப் பிறக்க முற்றிரச்சம் ; அருளிப்பாடு - உத்தரவு ; அழைக்க  
 வந்து அரசனைக் கண்டான் என்க கருமை+நிறம்=கருசிறம் ; கொலைத்  
 தொழிலின் பொருட்டு மாத்திரமேதான் அழைக்கப்படல் மரபாதலின்  
 வாளொடு வந்தான். வேள்ளை வாய், சிவந்த கண், கநு நிறம் என்பன  
 ஒரழுகு தோன்ற நின்றன.

வீரவாத அரசனை வணங்க அரசன் கூடல்

102. **தூர நின்றவாய் புதைத்துள மலைந்துதூ சொடுக்கிப்**  
**பார மேனியைச் சுருக்கிவீழ்ந் தரசனைப் பணிந்தின்**  
**நேர நாயினேன் நன்னையென் நினைந்தவா தெங்ருன்**  
**வீர வாகுவை கோக்கியவ் வேங்தர்கோ னுரைப்பான்.**

ப - ரை : அரசின்ற வாய் புதைத்து - (வீரவாகு) அரத்தே  
 கின்ற வாய் பொத்தி ; உளம் மலைந்து - மனம் கடுக்கி ; தாசு ஒடுக்கி-  
 வஸ்திரத்தை ஒதுக்கி ; பார மேனியைச் சுருக்கி - பெரிய சரீரத்தைச்  
 சுருக்கி ; வீழ்ந்து - (ஷிவத்தில்) வீழ்ந்து ; அரசனைப் பணிந்து - அரசனை  
 நமஸ்கரிந்து ; இங்கேரம் - இச்சமயத்தில் ; நாயினேன் தனை - நாயினுக்  
 கடையேழுகிய என்னை ; நினைந்தவாறு என் - (வருமாறு) நினைந்து அழைத்  
 தது என்ன கருதி ; என்றான் - என்ற வினாவினான் ; வீரவாகுவை  
 கோக்கி - (அவ்விதம் வினாவிய) வீரவாகுவைப் பார்த்து ; அவ் வேங்தர்  
 கோன் உரைப்பான் - அவ் வரசர்க் கரசன் உரைப்பானுயினான் ; ஏ - று.

வி - ரை : பெரியோர்முன் வார்த்தையாழும்போது அசு ஒடுக்கலும்  
 வாய் புதைத்தலும் செய்தல் மரபு. நினைந்தவாறு - நினைக்கவேண்டி ஏற்  
 பட்டது. என - குறிப்பு முற்று. எவன் என்னும் குறிப்பு முற்று 'என்'  
 என்றாயிற்று.

அரசன் எந்திரவதியை வெட்டுமேறு கூறல்

103. அட்டி யாவிலள் குழலியைத் துணித்தன என்னுந் திட்டி யாற்கண்டே மென்சில ராரிவையைப் பிடித்துக் கட்டி வந்தனர் கட்டோடு கொண்டுபோய்க் களத்தில் வெட்டு வித்திடென் நிந்தனன் காசியர் வேந்தன்.

ப - ரா: துட்டியாம் இவள் - கொடியவளாகிய இவள் ; குழலியைத் துணித்தனன் - (தங்கள்) குழங்கையைக் கொன்றார் ; திட்டியால் கண் டோம் - (அதனை நாம்) கண்களாற் கண்டோம் ; என்ன - என்று ; சிலர் - ; அரிவையைப் பிடித்துக் கட்டிவந்தனர் - இப்பெண்ணைப் பிடித்துக் கட்டிக் கொண்டு என்னிடம் வங்தார்கள் ; (ஆகையால்) கட்டோடும் கொண்டு போய் - இவளைக் கட்டுடனே இட்டுச் சென்று ; களத்தில் வெட்டுவித் திடு என்று - கொலைக் களத்தில் வெட்டுவிப்பாயாக என்று ; காசியர் வேந்தன் - காசிநாட்டரசன் ; ஸந்தனன் - (சக்திரவதியை வீரவாகுவிடம்) கொடுத்தான். ஏ - று.

- வி - ரா: திட்டி - திருஷ்டி - கண் ; வெட்டுவித்திடு - பிறவினை சந்திரவதியை வீரவாத அரீர்ச்சந்திரனிடம் ஒப்படைத்தல்
104. பின்னைக் கைக்கொண்டு கட்டினை பிறகுற விசித்து மன்னைக் கைதொழு தேத்தித்தன் சேரியில் வந்து பின்னைத் தன்வயின் விலைப்பட்ட வயோத்தியர் பெருமான் றன்னைக் குவியே யவன்கையிற் நையலைக் கொடுத்தான்.

ப - ரா: மின்னை கைக்கொண்டு - மின்னலை ஒத்த சந்திரவதியை (வீரவாகு) கையிற் பிடித்துக்கொண்டு ; கட்டினை இறகுற விசித்து - முன்கட்டிய கட்டினைப் பின்னும் இறக்கட்டி ; மன்னை கைதொழுது ஏத்தி - அரசனைக் கைக்கப்பி வணக்கி ; தன் சேரியில் வந்து - தனது புலைச்சேரியில் வந்து ; பின்னை - பின்னர் ; தன் வயின் விலைப்பட்ட - தன் னிடம் விலைப்பட்ட ; அயோத்தியர் பெருமான் தன்னைக் குவியே - அயோத்தி அரசனாகிய அரிச்சங்கிரனை அழைத்து ; தையலை - சந்திர வதியை ; அவன் கையில் கொடுத்தான் - அவனிடம் ஒப்படைத்தான். ஏ - று

வி - ரா: மின் - உவமையாகு பெயர் ; வயின் - 7-ம் வேற்றுமைச் சொல்லுகிறு. தன் - சாரியை குவியே - 'ஏ' ஆகைசிறை. சேரி - ஊர். 'பின்னை' - 'ஐ' - சாரியை.

கோல்லுமாறு கூறி வாளையும் கோடுத்தல்

105. பின்னை கையக்கொடு பேரயுடல் பிளந்துபிர் தொலைத்த கள் ளி யைக்கொலைக் களத்திடைக் கொண்டுபோய்க்கவந்தங் துள்ளியோட்டி வெட்டெனத் தோகையைக் கொடுத்து வள்ளியோன்கையிற் தன்கையின் வாளையுக் கொடுத்தான்.

ப - ரை: பின்னையேக் கொடுபோய் - (நம் அரசனது) புதல்வினைக் தூக்கிச் சென்று; உடல் பிளக்கு உயிர் தொலைத்த - உடலைப் பின்கு கொண்ற; கள்ளியை - கள்ளியாகிய இவளை; கொலைக்களத்திடைக் கொண்டுபோய் - கொலைக்களத்திற் கொண்டு சென்று; கவந்தம் துள்ளி ஓட - உடற்குறை (=முண்டம்) தழுத்துச் செல்லுமாறு; நீ வெட்டு என - நீ வெட்டுவாயாக என்று; வள்ளியோன் கையில் - கொடையான ஞகிய அரிச்சங்கிரணது கையில்; தோகையைக் கொடுத்து - மயில் போன்ற சாயலையுடைய சந்திரவதியைக் கொடுத்து; தன் கையின் வாளையும் கொடுத்தான் - தன் கையிலிருந்த வாளையும் கொடுத்தான். எ - ற.

வி - ரை: வாளையும் என்பதில் 'உம்' எச்சவும்மை. வள்ளியோன் என்பது வள்ளல் என்பதன் அடியாகப் பிறக்கது. கையின் - 'இன்' சாரியை. தோகை - உவமவாகுபெயர்; ஓட - செயவெண்ச்சம் (நிகழ்காலம்).

அரிச்சங்திரானும் சந்திரவதியும் ஒருவரை ஒருவர் அறிதல்

106. வாளை வாங்கித்தன் மாதையும் வாங்கினன் வந்தான் பாளை யோதியை யறித்தனன் பாவையு மறிந்தாள் வேளை வென்றவற்ற் கேற்றதோ வென்கிறை மெலிந்தான் காளை வாட்டமுங் கோட்டமுங் கண்ணிகண் உரைப்பாள்.

ப - ரை: வாளை வாங்கி - வாளை வாங்கி; தன் மாதையும் வாங்கினன் வந்தான் - தன் மனைவியையும் வாங்கிக்கொண்டு (கொலைக்களத்திற்கு) வந்தான்; பாளை ஒதியை அறித்தனன் - (கழுகம்) பாளைபோலும் கந்தலை யுடைய சந்திரவதியை (தன் மனைவியை அரிச்சங்திரன்) அறித்தான்; பாவையும் அறிந்தாள் - பாவைபோன்ற சந்திரவதியும் (அரிச்சங்திரனை) அறிந்தாள்; [அப்பொழுது] இறை - அரிச்சங்திரன்; வேளை வென்ற வற்கு ஏற்றதோ என மெலிந்தான் - மன்மதனை எரித்தவராகிய சிவ பிரானுக்கு இது சம்மதமோ என்று மனம் வருந்தினான்; காளை வாட்டமுங் கோட்டமுங் கண்ணி கண்டு - காளை போன்றவனுகிய அரிச்சங்திரனது (மன) வாட்டத்தினையும் (மனத) தடுமாற்றத்தையும் சந்திரவதி உணர்ந்து; உரைப்பாள் - பின் வருமாறு கூறுவாளாயினான். எ - ற.

வி - ரை: வாங்கினன் - முற்றிரச்சம். ஓதி - அன்மொழித் தோகை; பாவை, காளை - உவம ஆகுபெயர்கள். கழுகம்பாளை கீட்சியாலும் செறி வாலும் கந்தலுக்குவரமை; சந்திரவதியை வெட்ட மனம் வராமையால் காலம் தாழ்த்தி மனக் கோட்டம் அடைந்தான் என்றவாறு.

சந்திரவதி அரிச்சங்கநிரைனத் தேற்றல்

107. முன்னை நாளர சாண்டனி முடிபுணைக் திருந்த மன்னர் செய்கையு மறங்களுந் திறங்களும் வளர்ந்த வின்ன முங்குறைந் துயிர் தரித் திருந்தவ ரில்லை யன்ன தேதுணி படியனேற் செங்கலை யென்றான்.

ப - ரை: அணி முடி புனைந்து அரசாணை இருந்த - அழகிய முடியைச் சூடி அரசாட்சி புரிந்திருந்த; மன்னர் - (நங்குல) மன்னர்களது; செய்கையும் அறங்களும் திறங்களும் - வீரச செயல்களும், தரு மங்களும் புழுகளும்; முன்னைநாள் வளர்ந்த - முந்காலத்து வளர்ந்திருந்தன; குறைந்து - (இத்தன்மைகளினின்றும்) குறைந்து; உயிர் தரித்து இருந்தவர் இன்னமும் இல்லை - உயிர் முந்த அரசர்கள் இது வரை யாரும் இருந்ததில்லை; அன்னதே துணிபு - அதனையே (தாங்களும்) துணிதல் முறை; அடியனேற்கு இரங்கலை - அடியவளாகிய என்பொருட்டு இரங்கந்த; என்றான் - என்ற கறிஞர்; ஏ - ரு.

வி - ரை: செய்யவேண்டிய அரச இயல்பினின்றும் இதுவரை வழுவிய அரசர் யாரும் துங்குலத்து இருந்ததில்லை; அதனையே நாங்களும் மேற்கொள்ள வேண்டும்; எனக்காக இரங்கந்த, என்றான். அன்னதே - 'ஏ' தேற்றப் பொருள். இரங்கலை - எதிர்மறை வியக்கோள் முற்று. இரங்குத்துதுஅல்: 'ஆ' எதிர்மறை விகுதி.

சந்தியகிர்த்தி அப்பொழுது அவ்விடம் வாஸ்

108. அக்க ணத்தினி லைமச்சதும் விரையவங் தனுகிப்புக்க வாறேலாம் புரவலன் புகண்றிடக் கேட்டுப் பக்க நோக்கியே மன்னைப் பணிக்துயிர் பதைக்க வொக்க வேக்கியே சுடர்மணித் தெருவில்வங் தூற்றான்.

ப - ரை: அக்கணத்தினில் - அச்சமயத்தில்; அமைச்சதும் விரையவந்து அனுகி - மந்திரி (சத்தியகிர்த்தி)யும் விரைவாக வந்து சேர்ந்து; புக்கவாறு எலாம் - ரிசமுந்தன யாவும்; புரவலன் புகண்றிடக் கேட்டு - அரசன் (=அரிச்சங்கநிரன்) கூறக் கேட்டு; பக்கம் நோக்கியே - பக்கவில் (யாரும் அவதானிக்கிருங்களா என்பதைக் கூர்ந்து) அவதானித்து; மன்னைப் பணிக்து - (அரிச்சங்கநிரனுகிய) அரசனை வணங்கி; உயிர் பதைக்க - உயிர் பதைத்து வருங்க; ஒங்க ஏகி - அவர்களுடன் சேர்ந்து சென்று; சுடர்மணித் தெருவில் வந்து உற்றான் - ஓளி வீசும் மணி மாடங்கள் அமைந்த தெருவில் வந்து சேர்ந்தான்; ஏ - ரு.

வி - ரை: தம்மை இன்னுரென அறியாவண்ணம் பக்கம் நோக்கி வணங்கினான் என்றவாறு. உறுதல் - அடைதல். அரசனுக்கும் தேவிக்கும் ஏற்பட்ட கஷ்ட சிலைபற்றிச் சத்தியகிர்த்தி பதைத்தனன் என்றவாறு.

அரிச்சக்திரன் சந்திரவதீயைக் கோண்டு சேல்லல் .

109. இடக்கை பாசமு மேதியும் பிடித்திட வலத்துத் தடக்கை பற்றிய சவஞ்சுடு கோவினுற் றன்ளிச் சடர்த்தெ ருத்தனிற் ரேன்றிடத் துனுக்கமுற் றேங்கி மடக்கொ டித்திரு மாதரு மைந்தரு முனைப்பார்.

ப - ரை: இடக்கை - (அரிச்சக்திரனின்) இடக்கையானது ; பாசமும் ஏதியும் பிடித்திட - (சந்திரவதீயைக் கட்டிய) கயிற்றையும் வாளையும் பிடிக்க ; வலத்துத் தடக்கை - வலப்பாகத்தேயுள்ள விசாலமான கை (வலக்கை) யில் ; பற்றிய - பிடித்துனள் : சவஞ்சுடு கோவினுல் - பினங்களை (தள்ளி) சடுகின்ற கோவினுல் ; தள்ளி - (சந்திரவதீயை) தள்ளிக்கொண்டு : சுடர் தெரு தனில் தோன்றிட - (அரிச்சக்திரன்) ஒளி பொருக்கிய தெருவில் வர ; மடம் கொடி திருமாதரும் - (அதனைக் கண்ட) இளமை வாய்த் தொட்டிபோன்ற அழகிய பெண்களும் ; மைந்தரும் - ஆடவர்களும் ; துனுக்கம் உற்று எங்கி - திடுக்கிட்டு எங்கி ; உரைப்பார் - (பின்வருமாறு) சொல்வாராயினர் ; எ - று.

வி - ரை: 'வலத்து' என்பதில் 'அத்து' சாரியை ; தடம் + கை = தடக்கை. ஒளிபொருக்கிய மாடங்களின் ஒளியால் தெருவும் 'சுடர்த்தெரு' ஆயிற்று. இடக்கை பிடித்திட வலத்துத் தடக்கை தள்ளி எ - று. சந்திரவதீயது இனிய தோற்றமும் அவனுக்கு நேர்க்க தீர்ப்பும் ஒன்றுடனுன்ற இயைபுடையன அன்மையின் மைந்தரும் மாதரும் துனுக்கமுற்றனர் என்றவாறு.

தேநுவிதியிலுள்ள மைந்தரதும் மாதாதும் கூற்றுகள்

110. கையோ செழுங்கமல முகமோ ஸிறைந்தமதி  
காலேர விளங்கினை வரால்  
மெய்யோ கலாபமயி விடையோ நுடங்குகொடி  
விழியோ கடைந்த வடிவேல்  
மையோ சுருண்டகுழன் மலையோ திரண்டமுலை  
வனிதைக் கெனப் புகதுவா  
கையோ விவட்குவிதி கொலையோ வெனக்கதறி  
யழுவா ரஹந்து விழுவார்.

ப - ரை: வனிதைக்கு - (இ) பெண்ணுக்கு (= சந்திரவதீக்கு); கையோ செழுங்கமல் - கைகளோ, செழுமையாகிய தாமரைப் பூக்கள்; முகமோ ஸிறைந்தமதி - முகமோ, பூரண சந்திரன்; காலேர இளம் சினை வரால் - கால்களோ, இளமையாகிய சினைகளை வரால்மீன்கள்; மெய்யோ கலாபமயில் - உடலேர, தோகையையுடையமயில் ; இடையோ நுடங்குகொடி - இடையோ, அசைகின்றகொடி ; விழியோ கடைத்த வடிவேல் - கண்ணே, கடைந்தெடுத்த கூரிய வேலாயுதம் ; சுருண்ட

குழலோ மை - சுருண்ட கந்தலோ, (கரிய) இருளாம் ; திரண்ட மூலையோ மலை - திரண்ட ஸ்தனங்களோ, மலைகளாம் ; என புகலுவார் - என்ற கறவார்கள் ; ஜெயா இவட்கு விதி கொலையோ - ஜெயா இவளுக்கு விதிந்த விதி கொலையோ! ; என கதறி அழுவார் - என்று கறி அழுவார்கள் ; அறைந்து விழுவார் - (தமது) முகத்தில் அறைந்து கொண்டு (சிலத்தில்) விழுவார்கள். எ - று.

வி - ரை : சங்கிரவதியின் உடல் அங்கங்களின் அழகு உவமை மூலம் கறப்பட்டது. மையோ, மலையோ என்பவற்றில் 'ஓ' பிரித்துக் கட்டப்பட்டது. 'ஜெயா' என்பது இரக்கக் குறிப்பிடைச் சொல்.

111. தவளத் திருத்தரள நகையுஞ் சிறந்தவிரு  
தனுவைப் பழித்த நுதலும்  
பவளத்தை யொத்தகணி யிதழும் படைத்தவிதி  
பதறிப் படைத்த நுளதோ  
கவளக் களிற்றரச ஹலகத் துயிர்க்குதவு  
கபடற் றிரக்க முடையோ  
னிவளோக் கொலக்கருதி யிவர்ணைக்க கொடுத்ததிற  
மேதன் றிரங்கி யழுவார்.

ப - ரை : தவளத் திருத்தரள நகையும் - வெண்மையான அழகிய முத்துப்போன்ற பற்களையும் ; சிறந்த இரு தனுவைப் பழித்த நுதலும் - சிறப்புடையதாகிய இரண்டு விற்களை இசழ்ந்த புருவங்களையும் ; பவளத்தை ஒத்த களி இதழும் - பவளம் போன்ற (சிவப்பு விறமுடைய) களிக்த இதழ்களையும் ; படைத்தவிதி - படைத்த பிரமதேவன் ; பதறிப் படைத் தது உளதோ - மனப் பதறலால் (இக்கொலை விதியை இவளுக்கு) படைத்திருக்கலாமோ ; உலகத்து உயிர்க்கு உதவு - உலகத்தின் கண் உள்ள உயிர்கள் யாவற்றிற்கும் உபகாரம் செய்கின்ற ; கவளக் களிற்ற அரசன் - கவள உணவை உண்ணும் யானைப்படையினையுடைய (கமது) அரசன் ; கபடு அற்று இரக்கமுடையோன் - வஞ்சகமற்ற தயாள சீலனு யிருந்தும் ; இவளோக் கெரலக் கருதி - இப்பெண்ணைக் கொல்ல முடிவு செய்து : இவர்களைக் கொடுத்த திறம் - இக் கொலைஞர்களது கையில் ஒப்படைத்த (மைக்குக் காரணமான) விதி ; ஏதென்ற இரங்கி அழுவார் - யாதாயிருக்குமோ என்ற இரக்கப்பட்டு அழுவார்கள் (சிலர்). எ - று.

வி - ரை : புருவங்கள் வில்லினும் அழகுடைத்தென்பார் 'தனு வைப் பழித்த' என்றார். 'துகல்' புருவத்தை யுணர்த்தியதாகவின் ஆகுபெயர். களி இதழ் - மென்மையான இதழ் ; கனிபோன்ற என்று கூறி 'கொவ்வைக்களி'யை ஒத்த எனப் பொருள் கூறினுமாம். யானை, உணவைக் கவளம் கவளாமாக உண்ணும். உயிர்களுக்கு நியதி ஏற்படுத்தும் கடவுளாதவின் பிரமனை விதி என்றார்.

112. வேலைப் பழித்தவிழி யானைச் சினத்தரசன்  
 வெட்டென் ருறைத்த பொழுதே  
 சாலச் சாங்கள்கடு கோவிற் சுடிந்துநனி  
 தள்ளிக் கொணர்ந்த புலையன்  
 சீலத்தை யுங்கனக மார்பத்தை யுங்குலவு  
 திண்டோ ஓயுங்கண் டிடின்  
 மாலோப்ப னன்றிமயி லோனேப்ப னல்லதூரு  
 மத்தெநுப்ப ஜென்று மருள்வார்.

ப - னா: வேலைப் பழித்த விழியானை - வேலை வென்ற கண்களை யுடையவளாகிய இவளை ; அரசன் சினத்து வெட்டு என்று உரைத்த பொழுது - (நமது) அரசன் கோபித்து வெட்டு என்று கட்டளையிட்ட பொழுது ; சாலக் கடிந்து - மிகவும் கோபித்து ; சவங்கள் சுடுகோவின் நனி தள்ளி கொணர்ந்த - பினம் சுடுகோவினால் (அப் பெண்ணை) வெகு தரம் தள்ளிக்கொண்டு வந்த ; புலையன் - இப் புலையனது (=அரிச்சங் திரனது) ; சீலத்தையும் - சிறந்த இயல்பினையும் ; கனக மார்பத்தையும் - பொன்மயமான மார்பினையும் ; குலவு திண்ட தோளையும் - விளங்குகின்ற வலிமை பொருங்கிய தோளினையும் ; கண்டிடின் - கோக்குமிடத்து ; மால் ஒப்பன் - (இவன்) திருமாலை ஒப்பான் ; அன்றி - அஃதன்றி ; மயிலோன் ஒப்பன் - முருகனையும் ஒப்பான் ; அல்லது — ; ஒரு மதன் ஒப்பன் - ஒப்பந்த மன்மதனை சிகர்ப்பான் ; என்று மருள்வார் - என்று ஏறி (அவன்றுகில்) மயங்குவார்கள் (சிலர்) ; எ - ற.

வி - னா: 'கோவின்' என்பதின் 'இன்' சாரியை. சால நனி - உரிச்சொற்கள். அரிச்சங் திரனது அழுகை வியந்தவாறு. வேலீலும் சிறந்த கூர்மையுடைய கண்கள். சுடுகோல் - வினைத்தொகை.

113. மறையோ னிடத்திவளை விலைக்கறி மிக்கவாரு  
 மகனேடு விற்றவ னிவன்  
 குறையோ பொருட்செவு தெரியாது மற்றுமொரு  
 கோடியோ னலக்க இறைவே  
 பறையோ னிடத்திவளை விலைக்கறி விற்றுமுளன்  
 பலநாள் கழித்த தறிவோ  
 மிறையோன் மகற்கிறது செயலா விவர்க்குவரு  
 மிடையு நிதென்றுறை செய்வார்.

ப - னா: இவன் - இந்தப் புலையன் (=அரிச்சங் திரன்) ; மறையோ னிடத்து இவளை விலைக்கறி மிக்க ஒரு மகனேடு விற்றவன் - ஒரு பிராமணனிடத்தில் இவளை (=சங்திரவதியை) விலை புகர்க்கு, சிறந்த

ஒரு புத்திரனுடன் விற்றவன் : பொருட்செலவு - (இவனுக்கு இப்படி) பொருட்செலவு வந்தது ; குறையோ தெரியாது - (என்ன) குறைவி ஞோலோ தெரியாது ; மற்றும் ஒரு கொடியோன் - (இவர்களின் பக்கத்தில் சிற்கும்) மற்றக் கொடியவன் (=சத்திப்பக்கிர்த்தி); அலக்கன்று - தன் பம் உண்டாமாறு ; பறையோளிடத்து இவனை விலைக்கறி விற்றவன் - பறையனிடத்திலே இவனை (=அரிச்சக்திரனை) விலைபகர்க்கு விற்றவன் ; பலாள் கழித்தது அறிவோம் - (இவ்வாறு இவர்கள்) பலாள் ராலங் கழித்தமையை அறிவோம் ; இறையோன் மகற்கு இறுதி செயலால் - (இப்பொழுது) அரசன் குறுக்கத்தையைக் கொன்றமையால் ; இவர்க்குவரும் இடைஞ்சல் இது - இவர்களுக்கு வகுத துன்பம் இதுவாகும் ; என்று உரை செய்வார் - என்ற குறுவார்கள் (சிலர்); ஏ - று.

வி - ரை : பறையன் என்பது பறையோன் எனவந்தது. 'மக ஞேட' - உடனிகழ்க்கி. விற்று உன் - விற்றலைச் செய்துளான். தேவதாசன் சிறப்புக்கருதி மிகக் குரு மகன் என்றார் ; இடை ஊறு - இடையிலே உற்றது.

114. எங்கோ மகன்கதற வுயிருண்ட கொலைகாரி  
யிவளோ வெனத் தொடருவார்  
வெங்கோப வன்கரியின் முன்போடு மென்றுசிலர்  
வெகுள்வார் கெருங்கி யடர்வார்  
பங்கோ பறைக்கவளை வதைசெய்த னம்படை  
படாதேர வெனப் பதறுவார்  
செங்கோன் முறைக்குவழு நீர்கொல்வ தென்றுசிலர்  
செயலால் விலக்கி யருவார்.

ப - ரை : எங்கோ மகன் கதற - எமது அரசகுமாரன் கதறியழு மாறு ; உயிர் உண்ட கொலைகாரி இவளோ - கொன்ற கொலைகாரி இவள்தானே? ; என தொடருவார் - எனப் பின்தொடருவார் (சிலர்) ; வெங்கோப வன்கரியின் முன்போடும் - கொடிய கோபத்தினையுடைய வலிய (மத) யானையின்முன்பு (இவளைப்) போடுங்கள் ; என்று சிலர் வெகுள்வார் - என்று சிலர் கோபிப்பார்கள் ; கெருங்கி அடர்வார் - கெருங்கிவந்து வருத்துவார் (சிலர்) ; இவளோ வதைசெய்தல் பறைக்குப் பங்கோ - இவளோ வதைசெய்தல் பறைப்பனுக்குத்தான் உரித்தோ? ; கம் படை படாதோ என பதறுவார் - எமது ஆயுதங்கள் (இவளைக்) கொல்லாவோ எனப் பதறுவார்கள் (சிலர்) ; [அவர்களை கோக்கி] ; நீர் கொல் வது செங்கோல் முறைக்கு வழு என்று - நீவீர் கொல்வது செங்கோ லாட்சி முறைக்கு வழுவாகும் என்று ; சிலர் செயலால் விலக்கிவருவார் - சிலர் தமது செயல்களாலே தடுத்துவருவார்கள் ; ஏ - று.

வி - ரை : சோ - அரசன் ; துஷ்டரை அரசன் அரசு நிதிப்படி தண்டிப்பான் ; அவ்விதம் கடைபெறவிடாது நீர் தண்டித்தல் செங்கோ லாட்சிக்கு இழுக்கு ஏற்படுத்தும் எனத் தடுத்தனர் என்றவாறு. அரசு நூத கட்டளைப்படியே கடைபெறவேண்டும் என்பதாம். செயலால் விலக்குதல் - கை முதலியவற்றால் தடுத்தல்.

115. அழியாத காசிபதி மகனுவி கொண்டவிவ  
ஊமியாய காரி யசதி  
பழிழுணி யிங்ககலி னெவிதாய் விடாதுகமர்  
பலாகி யும்பருகு வாள்  
விழியா வெறிக்குமுயிர் கவர்வாண் முகத்திலெதிர்  
விழியாது சில்லு மெனவே  
மோழிவார் வதைத்திடுகை பொருளாக வற்பமண  
முசியா எனப் பகருவார்.

ப - ரை : அழியாத காசிபதி மகன் - (ஒருயிரரூபம்) கொல்லாத வளுகிய காசிராசன் மகனது ; ஆவிகொண்ட இவள் - உயிரைக்கொண்ட இவள் ; அசியாயகாரி - (ஒரு) அசியாயகாரி ; அசதி - கெட்டவள் ; பழிழுணி - பாதகமே ழண்டவள் (=செய்பவள்) ; இங்கு அகவின் - இவவிடத்தில் சின்றும் (இவளைக் கொல்லாது) தப்பவிடின் ; எளிதாய் விடாது - இலகுவிள் (காம்மை) விடாமல் ; கமர் பலர் ஆவியும் பருகு வாள் - நம்மவர் பலரது உயிரையும் உண்பாள் (=மாய்ப்பாள்) ; விழி யால் ஏறிக்குதும் உயிர் கவர்வாள் - பார்வையினால் ஊறுசெய்தும் உயிர் கொள்வாள் ; எதிர் விழியாது சில்லும் எனவே - (ஆகையால் இவள்) எதிரில் சில்லாது (மறைந்து) சில்லுங்கள் என்று ; மோழிவார் - (சிலர்) சொல்லுவார்கள் ; வதைத்திடுகை - (இவளை) கொல்லுதல் ; பொருளாக - சிக்சயமா (மென இவள் அறிந்தாளா) கவும் ; அந்பம் மனம் முசியாள் - சிறிதும் மனம் மெவியாள் ; எனப் பகருவார் - என்று (சிலர்) கூறுவார் ; எ - று.

வி - ரை : அசியாயகாரி, அசதி என்பவற்றில் 'இ' பெயர் விகுதி. 'பழிழுணி' என்பதில் 'இ' வினைமுதல் விகுதி. பருகுவாள் - தண்ணீரைப்போல இலகுவாக உண்பாள் ; விழி - பார்வை (ஆகுபெயர்) ; வதைத்திடுகை - தொழிற்பெயர். 'கை' விகுதி ; தான் இறக்கப்போவது சிக்சயம் என அறிந்தும் மனம் மெவிச்திலள் என்றவாறு. ஏறிக்குதும் - 'உம்' எச்ச உம்மை.

116. தப்பாது மன்மகளை யுயிர்கொண்டு திரமுண்ட  
தறுகண் ஞாரக்கி நமர்தான்  
கைப்பாச முற்றுவர வலளோ விசும்பினிடை  
கரவா திருத்த விலளை

நப்பா ஸீனக்கறுவி யிவள்கொன்ற தோவலதி  
யார்கொன் றதோ தெய்வமே  
யிப்பாவி தண்றலையில் வைத்தா யுனக்குநடு  
ஸிலையோ வெனப் புகலுவார்.

ப - ரை: தப்பாது - தப்பியோடவிடாது ; மன் மகளை உயிர் கொண்டு உதிரம் உண்ட - அரசுகுமாரனைக் கொன்று (அவன்து) இரத் தத்தைப் பருகிய ; தத்தன் அரக்கி - அஞ்சாமையுடைய அரக்கியாயின் ; சமர்தம் கைப்பாசம் உற்றுவரவுள்ளோ - நம்மவர்களது கைக் கயிற்றிற் கட்டுண்டு வரக்கூடியவளாவன்னோ ? (=வருவன்னோ?) ; விசம்பின் இடை கரவாது இருத்தல் இலன் ஏன் - (இவன் அரக்கியாயின்) ஆகா யத்தில் மறைதலில்லாய் (இவ்வாறு நாம் கட்டும்படி) இருத்தல் எதன் பொருட்டு? ; [ஆகையால் இவன் அரக்கியல்லன்] ; அப் பாலனைக் கறு விக் கொன்றது இவன்னோ - அந்தப் பாலகளைக் கோபித்துக் கொன்றது இவன்தானே? ; அவ்வது கொன்றது யாரோ - அவ்வது (அப் பிள்ளையை) கொன்றது (வேறும்) யாரேனுமாயிருக்குமோ? (இவன் கொன்றமை சிசயயில்லை) ; தெய்வமே - ; இப் பாலிதன் தலையில் வைத்தாய் - (இக் கொலைக் குற்றத்தை) இப் பாவியின் தலையில் சுமத்தி விட்டாய் ; உக்கு நடு இலையோ - உனக்கு கடுஷிலையை இல்லையோ ; என புகலுவார் - என்ற (சிலர்) கூறுவார்கள் ; எ - று.

வி - ரை: 'வரவுள்ளோ' என்பதில் 'ஓ' எதிர்மறை வரான் என்பது கருத்து. 'எவன்' என்னும் குறிப்புமுற்று 'என்' என்றாய் (என) என ஸீண்டு 'இலன்' என்னும் குறிப்பு முற்றப் பெயருடன் இயைந்து 'இலன் ஆதல் என்' என வந்தது. குறிப்பு முற்றக்கு ஆக்கச் சொல் விரித்தல் விதியாதவின் 'இலன்' என்பதை 'இலன் ஆதல்' என விரிக்க ; அரக்கியாயின் மறையாதிருக்கவும் கட்டுண்ணவும் காரணமில்லை யாதவின் இவன் அரக்கியல்லன். எனவே இவன் கொலைகாரி என்பது துணிபன்று. ஆதவின் இவன் இநப்புக்கருதித் தெய்வத்தை கொங்களை என்பதாம். கடு - ஸீதி ; பாவி - இரங்கப்படத்தக்கவன்.

117. கொலைகாரி யைத்தருவில் விலைகூறி விற்றபடு  
கொலைகார துட்ட ஸிவனும்

புளையா ஸினைக்கொலைசெ யிவளாவி கொல்வதொரு  
போருவோ வெனக் கதறுவார்  
விலைகூறி ஸிற்றவலு மிவனுகில் விட்டிடுவன்  
விடலீ ரெந்த தொடருவார்  
கலையா லிறுக்குமட ஊறவே பினித்தகயி  
றடனே பிடித்து வருவார்.

ப - ரை : கொலைகாரியை - (இக்) கொலைபாதகியை ; விலைகுறி - விலைபகர்க்கு ; விற்ற படுகொலைகார துட்டன் இவனும் - விற்ற படுகொலைகார துட்டன் ஆகிய இவனும் ; புலையாவினை கொலைசெய் - இழுந்த செயலாகிய கொலையைச் செய்த ; இவள் ஆவி - இவளுயிரை ; கொல் வது - ; ஒரு பொருளோ - (இவனுக்கு) ஒரு பொருளாகுமோ? ; என தத்துவார் - எனக் கதறி அழுவார் (சிலர்) ; விலைகுறி விற்றவனும் இவனுகில் - (இவளை) விலைபகர்க்கு விற்றவனும் இவனேயாகில் ; விட்டிடுவன் - (இவளைக் கொல்லாது) விட்டுவிடுவான் ; விடலீர் என தொடருவார் - (இவர்களை) விட்டுவிடாதீர்கள் என்று கறித் தொடர்க்கு செல்வார் (சிலர்) ; கலையால் இறுக்கும் மடல் - சீலையினால் இறுக்க கட்டிய தோள் மடல்களை ; உற பிணித்த கறிது - மிகவும் (இறகு) கட்டிய கறிந்தை ; உடனே பிடித்து வருவார் - (தாங்களுப்) பிடித்து வருவார்கள் (சிலர்) ; எ - ற.

வி - ரை : 'இவனும்' என்பதில் 'உம்' இழிவு சிறப்பு. புலையாவினை - புலை ஆகுவினை ; 'ஆகு' என்னும் சொல் 'ஆ' எனவும் ஏற்கு மாதவின் 'புலையாவினை' என வக்கது கொலை - தொழிற்பெயர். கொல்வது - காலங்காட்டிய தொழிற்பெயர். பொருளோ - ஒரு பெரிய காரியமாகுமோ? என்றபடி. விடு+அல்+ஸர்=விடலீர் - விடாதீர். எதிர்மறை முன்னிலைப் பன்மைமுற்று.

118. தனியாய் பாவிகுறை யெவர்போ யுரைத்திடுவர்  
தருமா லயப் புரவல்.

னனியாய் மென்றுசிறி துணராதோர் பெண்பழியை  
யவுமே கொளக் கருதினை  
னினியா சிரங்குபவ ரெனவே யலைக்குவயி  
தெரியா வலைக்கு சுழல்வார்  
கனிவாய் புலர்க்குநிலை தளர்வார் கலங்கியுடல்  
தரைவார் புலம்பி யழுவார்.

ப - ரை : தனியாய்பாவி - (வேறு) உதவியற்றவளாகிய(இப்)பாவி யது ; குறை - துன்பத்தை ; எவர்போய் உரைத்திடுவர் - எவர் போய் [இவனது துணையானவர்க்கு] சொல்லுவார்கள் ; தரும ஆலயம் புரவலன் - தருமத்துக்கு இருப்பிடமான (மது) அரசனே ; அசியாயம் என்ற சிறிதும் உணராது - (இக் கொலைத்தீர்ப்பு) அசியாயமானது என்பதைச் சிறிதும் உணராது ; ஓர் பெண்பழியை - ஒரு பெண்ணைக் (கொன்ற) பழியை ; அவுமே கொளக்கருதினுண் - வீணாக அடைய நினைக்கான் ; யார் இனி இரங்குபவர் - யார் இனி (இவளுக்காக) இரங்குபவர்கள் ; என - என்ற குறி ; அலைக்கு - வருக்கு ; வரிது எரியா - வரிது எரிது ; உலைக்கு சுழல்

வார் - உலைவடைக்கு சுழல்வார்கள் (சிலர்); கனிவாய் புலர்க்கு சிலைதளர் வார் - கொவ்வைக் கணிபோன்ற வாயானது புலர் தம்சிலை கெடுவார் (சிலர்); உடல் கலங்கி கறைவார் - உடல் கலக்கமடைக்கு அழுவார் (சிலர்); புலம்பி அழுவார் - வாய்விட்டு அழுவார் (சிலர்); எ - அ.

வி - ரை : ஏரியா - செய்யா வேண்ணும் வாய்பாட்டு வினை எச்சம். கரைதல் - மணங்கரைக்கு மனத்துள் புலம்பல்; புலம்பி அழுதல் - பிரலாபித்து அழுதல். அசியாயம் என்றபாலது எதுகை தோக்கி அசியாய மாயிற்று. கடுசியாயம்.

**119. வல்லோர்கள் வல்லபடி சொல்வார்கள் மன்னுமிகை மருமானை பிவள் கொன்றவா அ  
நில்லாத போதிலை வறிதே வதைத்தபழி  
யார்பால தென்று பகர்வார்  
கொல்லா துவன்சிறையில் வைத்தே விளங்கினிவள்  
கொலைதான் வதைத் திடுதலா  
மல்லாது விட்டிடலு மறமாகு மென்னவவ  
ரவரோ இரைத் துழுவார்.**

ப - ரை : வல்லோர்கள் வல்லபடி சொல்வார்கள் - வல்லமையுடையவர்கள் (தங்கள் வன்னமயால்) வல்லமையாகத் (தம் காரியத்தைச் சாதித்துச்) சொல்வார்கள்; மன்னும் இறை மருமானை - சிலைபேறுடையவளுகிய (நமது) அரசனது வழித்தோன்றலை (=புதல்வினை); இவள் கொன்றவாறு இலாதபோது - இவள் கொன்றதில்லையாயின்; இவளை - ; வறிதே - வீணை; வதைத்தபழி யார்பாலது என்று பகர்வார் - கொன்ற பாவம் யாரைச் சார்க்கது என்று கூறுவார் (சிலர்); கொல்லாது - இவளைக் கொலைசெய்யாது; வன்சிறையில் வைத்து விளங்கின் - வலிய சிறைக் கூடத்தில் (சிறிது காலம்) வைத்து வழக்கை விளங்கினால்; இவள் கொலைதான் - இவளால் (செய்யப்பட்ட) கொலைதான் (எனின்); வதைத் திடுதல் ஆம் - (இவளை) கொல்லுதல் (கக்க) தாம்; அல்லாது - அல்லாதது எனில் (=கொலைசெய்தாள் அல்லள்ளனில்); விட்டிடலும் அறமாகும் - (இவளை) விட்டுவிடுதல் தருமமாகும்; என - என்று; அவர் அவரோடு இரைத்து ஒழுவார் - ஒருவரோடு ஒருவர் சொல்லி வருக்குவார்கள் (சிலர்); எ - ரு.

வி - ரை : சாதித்தல் : உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும் செய்தல். இவள் கொலை - இவளாது கொலை; டி.ம் வேற்றுமைத் தொகை; அவர் அவரோடு உரைத்தல் என்பதற்குத் தம்முட்டாமே கூறினர் என உரைத்தலுமாம். 'அல்லாதது' என்றபாலது 'அல்லது' எனத் தொகுக்கப்பட்டது (தொகுத்தல் விகாரம்). 'கொன்றவா அ' என்பது உயிரளவைடு. கொலைதான், அல்லாது என்பவற்றுடன் 'எனின்' என்னும் சொல் சேர்த்துப் பொருள் கூறப்பட்டது.

120. பதியேது பாவியிவண் வர வேது வந்துபெறு  
பலனேது பாவ நிகழ்பெண்  
மதியேது வித்தனையும் வினோவித்த தேதென்று  
மறுகா மருண்டு விழுவார்  
விதியே யறக்கொடியை யெளியா டனைக்கறுவி  
விலைகுறி விற்றது மலாற்  
சதியே வினோத்தனையீ கறமோ வெனச்சிலர்க  
தளர்வார் முகத்தி லறைவார்.

ப - ரை: பாவி இவள் பதி ஏது - பாவியாகிய இவளது ஊர்  
எதுவோ; வரவு எது - (இவ்விடம்) வந்தகாரணம் யாதோ; வந்து பெறு  
யலன் ஏது - வந்து பெற்ற பலன் (தான்) யாதோ; பாவம் நிகழ் -  
(இக் கொலைப்) பாவம் நிகழ்வதற்குக் காரணமான; பெண் மதி ஏது -  
பெண்புத்தி எதுவாயிருந்ததோ; இத்தனையும் வினோவித்தது ஏது என்று -  
இவ்வளவு நீமைகளையும் கடைபெறச் செய்தது (எப்பாவமோ) என்று;  
மறுகா - சமூன்று; மருண்டு விழுவார் - மயங்கி விழுவார் (சிலர்);  
விதியே - (ஓ) விதியே!; அற நோடியை - (நீ) மிகவும் கொடியை;  
எளியாள் தனை கறுவி - எளியவளாகிய இவளைக் கோபித்து; விலைகுறி  
விற்றதுமலால் - விலைபகர்வித்து (அடிமையாக) விற்பித்ததும் ஆல்லாமல்;  
சதியே வினோத்தனை - (இற்றியில்) நாசத்தையும் வினைவித்தாய்; எது  
அறமோ - இது நீதியாகுமோ; என் சிலர்கள் தளர்வார் - என்று சிலர்  
தளர்வாராய்; முகத்தில் அறைவார் - முகத்தில் அறைக்கு துக்கிப்  
பார்கள்; எ - ரு.

வி - ரோ: 'தளர்வார்' முற்றெறச்சம்; இக் கொலைக் குற்றத்துள்  
சிக்குமாறு இவளைச் செலுத்திய பெண் புத்தி எதுவோ என்பார் 'பாவ  
நிகழ் பெண்மதி ஏது' என்றார். கூறி; விற்றது என்பன பிறவினைக  
ளாக்கிப் பொருளுறைக்கப்படல் வேண்டும். சிலர்கள் - சிலர்; 'கன்'  
வேண்டாவிகுதி; செய்புள் நோக்கி வந்த விரித்தல் விகாரம்; சிலர்  
கண் தளர்வார் எனப் பிரிப்பாருமூனர். கன் - கண்ணீர்; எளியாள் -  
பாவி என்பன இருங்கப்படத் தக்கவன் என்ற பொருளான.

131. அங்கே யடித்தவடி யிங்கே யலைக்குமலே  
வல்லாம வெய்து கொலையும்  
பங்கே ருக்தின்று மலர்போல் விளங்குமுக  
மறியாத பாவை யனையா  
ளங்கே பிறந்தனள்கொ வெங்கேவை எர்த்தனள்கொ  
வெங்கே யிருக்தனள் கெ:லோ  
யிங்கே பிறந்தவிய வந்தா ளனப்பலரு  
மிடைகின்ற வெங்கை தணிலே.

ப - ரை: அங்கே அடிக்கும் அடிடம் - அங்கே அடித்த அடியும் ; இங்கே அலைக்கும் அலைவும் அல்லாமல் - இங்கே அலைகின்ற அலை வும் அல்லாமல் ; எய்த கொலை அறியாத - கடைபெற்ற (அரசு குமாரனது) கொலையையும் அறியாத ; பங்கேருகத்தின் நஹமலர்போல் விளங்கு முக பாவை அனையாள் - தாமரையினது வாசனை மிகுங்க மலர் போல் விளங்குகின்ற முகத்தினையுடைய பாவையை ஒத்தவளர்கிய இவள் (=சங்கிரவதி) ; எங்கே பிறக்கன்கொல் - எங்கே பிறக்கானோ ; எங்கே வளர்க்கன்கொல் - எங்கே வளர்க்காளோ ; எங்கே இருக்கன்கொல் - எங்கே இருக்காளோ : இங்கே இறந்து அவிய வந்தாள் - இங்கே இறந்தொழிய வந்தாள் ; என - என்று ; பல்ரும் இடைகின்ற எல்லை தனிலே - பல்ரும் வருந்துகின்ற சமயத்தில் ; எ - ற.

வி - ரை: 'கொல்' இடைச்சொல். இவன் அடி, அலைவுகளை, அறிவாளையன்றி அரசுகுமாரன் கொலையை அறிந்தவனால்லன் என்ற வாறு. தனக்கு கடைபெற விருக்கும் கொலையைப்பற்றியும் அறியாள் எனிலுமாம். இப் பாட்டு அடித்த பாவுடன் முடியும் (குனகம்). கொலை யும் என்பதிலுள்ள 'உம்' பிரிக்கப்பட்டு 'அடி' உடனும் 'அலைவு' உடனும் இயைத்துப் பொருள்கொள்ளப்பட்டது.

அரிச்சங்கிரன் சங்கிரவதீஸய வேட்டுத்துக்காக  
மத்திலீன் புந்தே கோண்டு செல்லுதல்

122. என்ன பாதகஞ் செய்தன மெனவிறை நகைத்துக் கண்ணி கைகளைக் கட்டிய கயிறுதான் பிடித்துத் துன்னு மரமணித் தோரண வாயிலைக் கடங்கு பொன்னின் மாநகர்ப் புரிசையின் புறத்துவங் திறுத்தான்.

ப - ரை: என்ன பாதகம் செய்தனம் என இறை நகைத்து - (இத் துண்பங்களை அதுபவிக்க நாம்) என்ன பாவங்களை (முற் பிறப்பில்) செய்தோமோ என எண்ணி, அரசன் (=அரிச்சங்கிரன்) புன்னகைசெய்து ; கண்ணி கைகளைக் கட்டிய கயிறுத் தான் பிடித்து - பெண் (=சங்கிரவதி) எனின் கைகளைக் கட்டிய கயிற்றைத் தான் பிடித்துக்கொண்டு ; துன்னு மாமணித் தோரண வாயிலைக் கடங்கு - கெருங்கிய பெரிய மணிகளால் ஆக்கப்பட்ட தோரணங்கள் பொருந்திய வையிலைக் கடங்கு ; பொன்னின் மாநகர் - பொன்மயமான பெரிய காசி கூரினது ; புரிசையின் புறத்து - மதிலின் புறத்தே ; வந்து இறுத்தான் - வந்து தக்கினுன் ; எ - ற.

வி - ரை: மிகப் பெரிய இடர் நேரும் காலத்து அறிவாளிகளுக்குப் புன்னகை தோன்றலு முண்டு. பொன்னின் - பொன்னை ஒத்த எனிலுமாம். கசரின் புறத்தே கொலைத் தண்டனை சிகழுமாதலின் 'புரிசையின் புறத்து' என்றார்.

வசிட்டன் இக் காட்சியைக்காண இந்திரன் அழைத்தல்

123. உற்ற நாளையில் வசிட்டனவ் வும்பர்கோண் நன்குக் கொற்ற வானினக் கியான்புகல் கோதிலா னிடத்தே யற்றை நாண்முதற் கெளகிக னமைக்கும் நனைத்து மிற்றை நாள்விடுக் காண்பதீ யெழுகவென் நிசைத்தான்.

ப - ரை: உற்ற நாளையில் - (அவ்வாறு அரிச்சங்கிரன் கொண்டு) வக்த அச்சமயத்தில் ; வசிட்டன் - வசிட்டமுனிவர் ; அவ் உம்பர்கோண் தனக்கு-அங்கத் தேவர்க்கட்டு அரசனுகிய இந்திரனோக்கி ; கொற்றவா - வெற்றியையுடைய அரசனே ! ; ஸினக்கு - உனக்கு ; யான்புகல் - (மிக வும் ஒழுக்கமுடையவனென்று) யான்சொன்ன ; கோதிலான் இடத்தே - குற்றமற்றவனுகிய அரிச்சங்கிரனைத்து ; கெளகிகன் - (அரிச்சங்கிரனைக் கீழ் மக்களென்று சின் சபையில் அன்று என்னை ஏதிர்த்துக் கூறிய) கெளகிகமுனிவன் ; அற்றை நாள்முதல் அமைக்கும் ஊறு அனைத்தும் - அன்று தொடக்கம் (அவ் வரிச்சங்கிரனுக்குப்) புரிந்துவரும் துண்பம் யாவும் ; இற்றை நாள்விடும் - இன்றைன் நீங்கிவிடும் ; காண்பம் - (அதனை நாமும்) காண்போம் ; நீ எழுக என்று இசைத்தான் - நீ வரு வாயாக என்று கூறினார் ; எ - ற.

வி - ரை: 'உற்ற நாள்' என்பதில் 'நாள்' என்பது 'நாள் மலர்' என்பதிற்போல காலையை உணர்த்திற்று. சமயத்தில் எனப் பொருள் கூறினுமாம். அன்று+நாள் =அற்றைநாள் ; அன்று - (அ) பண்டறி கூட்டு ; முன் கடந்தமையை ஞாபகப்படுத்திற்று. இன்று+நாள்=இற்றைநாள் 'ஐ' சாரியை. காண்பம் - உள்ப்பாட்டுத் தன்மைப் பண்மைமுற்று. விடும் - செய்யுமென்முற்று. விடவான் எனவும் பொருள் குறலாம்.

அட்டதிக்குப்பாலகநும் தும்புத நாரத் முதலியோநும் கான வநகல்

124. தாழும் வர்க்கட மாமுனி யவ்வரை சாற்றச் சூழ மாதருங் தும்புரு நாரதர் தாழும். வாழும் வச்சிர பாணியும் வசிட்டனும் யாரு மேழு பாலருங் காணவங் தந்தரத் திருந்தார்.

ப - ரை: தாழும் வார்க்கட மாமுனி - (கீலே) தாழ்க்கு தொங்கு கிள்ற நீண்ட சுடையையுடைய மேன்மைபொருக்கிய வசிட்டமுனிவர் ; அவ் உரை சாற்ற - அவ் வார்த்தையைச் சொல்லுதலும் ; வாழும் வச்சிரபாணியும் - (செல் போகங்களுடனும்) வாழுகின்ற வச்சிராயுதத்தைக் கையிலே பொருக்கிபவ (இந்திரனும்) னும் ; குழும் மாதரும் - (அவனை) குழுங்கிருக்கும் (தெய்வ) மகளிரும் ; அம்புரு நாரதர்தாழும் - அம்புரு நாரதர் என்னும் இருவரும் ; வசிட்டனும் - வசிட்டமுனிவரும் ; ஏழு

பாலரும் - (திக்குப்) பாலகர் எழுவரும்; யாரும் - (மற்றுமுன்னோர்) யாவரும்; காண - (அந் சிக்குசிகையக்) காண; அந்தாத்து வந்து இருந்தார் - ஆகாயத்து வந்திருந்தனர். எ - று.

வி - ரா : அட்டதிக்குப்பாலகருள் கீழ்த்திசைக் கிறைவனுகிய இங் திரனை முஞ்சுறியமையின் எழுபாலகரும் எனப் பிற்குறினார். அவர் அக் கிணி, யமன், சிருதி, வருணன், வாபு, குபேரன், ஈசானன் எனப்படுவர்.

கோசிகள் அரிச்சங்கிரனைப் போய் கூறுமாறு புத்தி கூறுதல்

125. அந்த வேளையிற் கொசிகள் விரைந்துவந் தரசே  
யிந்த கோதக வெய்தலென் னெங்குஞ் முன்னங்  
தந்த நாடியான் நந்திலே னெனுமொழி சாற்றி  
யுந்த நாடுமிவ் வுழிர்களும் பெறுகென வுரைத்தான்.

ப - ரா : அந்த வேளையில் - அந்தச் சமயத்து; கொசிகள் விரைந்து வந்து - கெளசிகமுனி விரைவாக (அரிச்சங்கிரனும் சங்கிரவதி யும் சிற்குமிடத்தின்று) வந்து; அரசே - அரசனே! ; நீ இந்த கோதகவு எய்தல் என் - நீ இந்தத் துண்பங்களை அதுபவிப்பது ஏற்காக? (=அதுபவிக்க வேண்டியதில்லை); எங்கு முன்னர் தந்த நாடு - எங்கு (இ) முன்னர் தந்த நாட்டை; யான் தந்திலேன் எனும் மொழி சாற்றி - யான் உனக்குத் தந்திலேன் என்கிற (ஒரு பொய்) வார்த்தை கூறி; உம் தம் நாடும் - உங்களுடைய (கோசல) நாட்டையும்; இ உழிர்களும் பெறுக என உரைத்தான் - இந்த (இறந்த, இறக்கவிருக்கின்ற) உழிர்களையும் (மீளவும்) பெறுவாயாக என்ற கூறினான். எ - று.

வி - ரா : எய்தல் என் - இத் துண்பங்களை அதுபவித்தல் என்ன பயன் கருதி என்றுரைத்தலுமாரம். பொய் புகலுவையாயின் சின் துண் பங்களைன் தும் அகலச் செய்வேன் என்று ரென்பது. சங்கிரவதியை அரசன் தொல்லுமுன் கொசிகள் விரைந்து சென்று ரென் றவாறு. ‘பெறுக என்’ என்ற்பாலது ‘பெறுகென்’ எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. பெறுக - வியங்கோள்முற்று.

அரிச்சங்கிரன் சங்கிரவதி என்போர் கூறிய விடை

126. சேர சின்றவன் செப்பிய தாங்கவ ரன்றி  
யாருங் கேட்டிலர் செட்டானு மமரரு மறிந்தார்  
வீர வேந்தனு மங்கையு மவஞ்சி வீழ்க்கிங்  
கியாரை யிந்த வேழுமைக் காட்செய்தி யென்றார்.

ப - ரா : சேர சின்று - (அரிச்சங்கிரன் சங்கிரவதி என்போரின்) பக்கத்தில் சின்று; அவன் - அக் கொசிகமுனி; செப்பியது - கூறி

யலை (இவ்வார்த்தை) களை; ஆங்கு - அவ்விடத்தில்; அவர் அன்றி - (அரிச்சக்கிரண் சங்கிரவதியாகிய) அவ் விருவருமே யன்றி; யாரும் கேட்டிலர் - (வேறு) எவ்வேறனும் கேட்டிலர்; [ஆயின்] வசிட்டனும் அமரரும் அறிந்தார் - வசிட்டமுனிவரும் தேவர்களும் (அதனை) அறிந்தார்கள்; வீர வேங்கனும் மங்கையும் - வீரத்தினையுடைய வேங்க(ஞாகிய அரிச்சக்கிர) னும் தேவியும்; அவன் அடி வீழ்க்கு - அ(க்கெளசிக முனி)வரது பாதங்களில் வீழ்க்கு (வணங்கி); இங்கு - இவ்விடத்தில்; நீ - ; இந்த ஏழைகளும்கு - இந்த இளைக்கைகளும்கு; யாரை ஆள் செய்தி - யாரை ஆளாக்குகிறீர்; என்று கேட்டார்கள். எ - ற.

வி - ரை: பொய்யாமையாகிய வீரத்தினையுடையையான் 'வீர வேங்கன்' என்று ரெனினுமாம். ஆள் செய்தி - ஆளாக்குகிறீர்; இந்த இழிசையைச் செய்யுமாறு சீர் யாரைக் கேட்கிறீர். எம்மைக் கேட்பது முறையா என்றவாறு. செய்தி - இதரவிதி; முன்னிலைமுற்று - சிகழ் காலன் காட்டிற்று.

127. சேய்கை யண்ணையி அயிர்க்கொரு துணையெனச் சிறந்த வாய்கை யாலகந் தூய்கையா மற்றிலை புறத்தைத் தூய்கை செய்வது நீரலாற் சொல்லினவே றளதோ கோய்கை செய்யினும் வாய்கையே நோன்பெனக் கருதி.

ப - ரை: புறத்தை தூய்கை செய்வது - புறத் தேக்கத்தைப் புனிதம் செய்வது; சீர் அலால் - நிரேயன்றி; சொலின் வேறு உள்தோ - சொல் வத்தக்க வேறேறதேனும் உண்டோ [அதுபோல]; சேய்கை அண்ணையில் - பரலோகத்திலும் இவ் வலகத்திலும்; உயிர்க்கு ஒரு துணை என சிறந்த - உயிர்களுக்கு ஒப்பற்ற துணையாகிச் சிறந்த; வாய்கையால் - சத்தியத்தி னால்; அகம் தூய்கையாம் - உள்ளம் தூய்கையடையும்; மற்று இலை - (அவ்வாறு புனிதம் செய்வது) வேறெறதுவ மில்லை; [ஆதலால்] நோய்கை செய்யினும் - துண்பம் தரினும்; வாய்கையே நோன்பெனக் கருதி - சத்தியமே (கமக்கு) விரதமென எண்ணி. எ - ற.

வி - ரை: சேய்கை, அண்ணை என்பன சேய்கையான (எப்துவ தான்) மோட்டத்தையும் அண்ணை (எப்தியுள்ள) இவ்வுலக வாழ்வை யும் கருதின. (ஆகுபெயர்கள்). “புறத் தூய்கை நீரான்னையும் அகங் தூய்கை வாய்கையாத் காணப்படும்” “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை கன்று” என்னும் குறட்பாக்களின் கருத்துப் புலப்பட சின்றது இப்பாடல். இது குளக்க. ‘என்று’ என் 130-ம் செய்யுளில் முடியும். ‘உள்தோ’ என்பதில் ‘ஓ’ எதிர்மறை.

128. புலைய னும்விரும் பாதனிப் புன்புலால் யாக்கை கிலையை ஞமருண் பெயினு நெடிதுறச் சிறந்தே தலையை சேர்த்தரு சத்தியம் பிறழ்வது தரியேங் கலையு ஞாந்தசீ யெமக்கிது கழுறவ தழுகோ.

ப - ரை : புலையனும் விரும்பாத - பறையனும் விரும்பாத ; இப்புன்புலால் யாக்கை - இந்த இழித்த புலால் நாற்றத்தினையுடைய உடம்பை ; நிலை என மருண்டு - நிலையானது என மயங்கி (உணர்த்து) ; உயிரினும் கெந்து உற சிறந்து - உயிரைக்காட்டிலும் மிகுதி உடைய தாய்ச் சிறப்படைஞ்சு ; தலைமைசேர்க்கரு சத்தியம் - முதன்மை பொருங் தியதாகிய சத்தியத்தை ; பிறழ்வது - தவறதற்கு ; தரியோம் - (மனம்) பொருங்தோம் ; கலை உணர்த்த நீ - (எல்லாக்) கலைகளையும் உணர்ந்த நீர் ; எமக்கு இது கழறவது அழகோ - எமக்கு இவ்விதம் கழறவது (உமக்கு) முறையாகுமோ ; எ - ற.

வி - ரை : 'சேய்மை அன்மையில் உயிர்க்கு உறுதிபயத்தலின் உயிரினும் சிறந்த என்றார் ; யாக்கையின் பொருட்டு உயிர்க்கு உறுதி தரும் உண்மையை விடோம்' என்றவாறு. 'அழகோ'—'ஓ' எதிர் மறை. 'புலையனும்' 'உம்', இழிவுசிறப்பு - தரி+ஆ+எம்=தரியேம். உள்ப்பாட்டுத் தன்மைப் பண்மை முற்று. 'ஆ' எதிர்மறை இடைநிலை கெட்டது.

129. இம்மை யம்மைவீ டெனமறை புலங்கொள் வியம்பும் மும்மை யுந்தரு முறையுடைத் தெனுவிலை முரணி யெம்மை யாழ்வயிற் றடக்கினீ உமிழ்கலா வெரிவாய் வெம்மை கர்கர குய்க்கினு மெய்ம்மையை விடோமால்.

ப - ரை : மெய்ம்மை - சத்தியமானது ; இம்மை அம்மை வீடு - இம்மை (யின்பம்) மறுமை (யின்பம்) மோட்சம் ; என மறைபுலம் கொள இயம்பும் - என்று வேதங்கள் அறிவுடனியையக்க்கறும் ; மும்மை யும் தரும் - மும்மையின்பங்களையும் தருதலாகிய ; முறை உடைத்து - தன்மையினை உடையது ; எனும் நிலை முரணி - என்ற சொல்லப்படுகின்ற அவ் வியல்பு மாறுபட்டு ; எம்மை - எங்களை ; ஆழ்வயிற்று அடக்கி - (தனது) ஆழமான வயிற்றிலே அடக்கி ; மீட்டு உமிழ்கலா - மீட்டும் வெளியே உழிழாத ; எரிவாய் - அக்கினியாகிய வாயை உடைய ; கரகு உய்க்கினும் - நரகத்திலே செலுத்திவிடுமாயினும் ; விடேம் - (நாம் அந்த மெய்ம்மையைக்) கைவிடோம் ; எ - ற.

வி - ரை : ஆல் - அசை. இம்மை அம்மை ஆகுபெயர்கள். இவ்வுலக வின்பம் மறுஸம யின்பம் மேசட்ச வின்பம் முன்றுக் காரவல்ல தாகிய மெய்ம்மை அவ் வியல்புமாறிக் கொடிய நாகே தருமாயினும் அதனை விடோம் என்றவாறு. உய்க்கினும் 'உம்' எதிர்மறை. 'உமிழ் கலா' ஈறு குறைந்த எதிர்மறைப் பெயயரச்சம். உமிழுது+கு+அல்+ஆ எனப் பிரித்து 'கு'வும் 'ஆ'வும் காரிக்யகளாகவும் 'அல்' எதிர்மறை இடைநிலையாகவும் கொள்ளலாம். உமிழுதிலுது+ஆ எனப் பிரித்து

‘இல்’ என்னும் ஆற்றல் இடைவிலை திரிக்கும், எதிர்மறை ஆகாரம் பெற்றும் வந்தது என்றுமாம்.

### கேள்கிழுனி மறைதல்

130. பதியி முந்தனம் பாலனை யிமுந்தனம் படைத்த சிதியி முந்தன மினிகமக் குளதென நினைக்குங் கதியி முக்கினுங் கட்டுரை யிமுக்கிலோ மென்றுர் மதியி முந்துதன் வாயிமுந் தருந்தவன் மறைந்தான்.

ப - ரூ: பதி இமுந்தனம் - (சத்தியத்தைக் காத்தற பொருட்டு நமது) நாட்டை இழந்தோம் ; பாலனை இழந்தோம் - புத்திரனை இழந்தோம் ; படைத்த சிதி இமுந்தனம் - பெற்ற செல்வ (மனைத்தையும்) யிமுந்தோம் ; இனி கமக்கு உள்ள என நினைக்கும் - இனி கமக்கு உள்ளது என்ற (நாம்) கருதுவதாய் ; கதி இழக்கினும் - மேலானக்கி (=மோட்ச இன்பத்தை) யை இழந்தாறும் ; கட்டுரை இழக்கிலோம் - சத்தியத்தை இழக்கமாட்டோம் ; என்றுர் - என்ற குறிஞர்கள் : [அப்பொருது] மதி இழந்து - புத்தி கெட்டு ; தன் வாய் இழந்து அருந்தவன் - தனது சபதத்தினையும் இழந்தவராய அரிய தவத்தினையுடைய விசுவாமித்திர முனி ; மறைந்தான் - மறைந்தார் ; ஏ - ற.

வி - ரூ: இந்திர சபையில் புத்திகெட்டு அரிச்சக்திரனைக் கொண்டு பொய் சொல்லுவிப்பேன் என்று கூறிய சபத மொழி இன்றுடன் வழுவிற்றுகளின் வாய் இழந்த என்றுர். வாய் - ஆகுபெயர். வார்த்தையைக் கருதினமையின். வாயிமுந் தவருந்தவன் என்பது வாயிமுந்தகுந்தவன் என வந்தது. வாயிமுந் என்பதற்கு யாதும் சொல்ல மாட்டாதவராயிய எனவும் பொருள் கூறலாம். கதி இழக்கினும் ‘உம்’ எதிர்மறை.

### விசுவாமித்திரான இந்தினி அழைத்தல்

131. மறைந்து போகலும் வாசவன் மாமுனி வளைக்க யறைந்த காரண மறிந்துபோ வெனவரு கணமுத்தான நிறைந்த நாணமுந் குறைந்தபார் வையுமுற நினைவு குறைந் திருந்தனன் முகிலிடத் தவருடன் கூடி.

ப - ரூ: மறைந்து போகலும் - (கெளசிக்கமுனி) மறைந்து செல்லுதலும் ; வாசவன் - இந்திரன் ; மாமுனிலவைனக்கூட்டு - பெரிய (தவசிரோட்ட ராய கெளசிக) முனியைக் கூவி ; அறைந்த காரணம் முழுவதும் - (நீர்) கூறிய (சபத வார்த்தைகளின்) முடிவு முழுவதையும் ; அறிந்துபோம் என அருகு அழைத்தான் - அறிந்து செல்லும் என்றுசொல்லித் தன் பக்கத்தே வருமாறு அழைத்தான் ; நிறைந்த நாணமும் - அதிகரித்த நாணமும் ; குறைந்த பார்வையும் - (அதனுற்) குணிந்த பார்வையும் ; உற - பொருந்த ; முகிலிடத்து - மேக மண்டலத்தே ; அவருடன் கூடி - அவர்களுடன்

கூடு ; சினைவு குறைந்திருக்கனன் - (இறுமாப்பான) சினைவு குன்ற (மனம்) சேர்ந்திருக்கார் (விசவாமித்திரமுனி). எ - று.

வி - றை : அதைந்த காரணம் என்றது முன் தேவருலகில் கடக்க சபதங்களை உணர்த்தி விண்றது. கூய், கூடு செய்தென் ஏச்சங்கள்.

அரிச்சங்கிரன் சங்கிரவதியடன் கேவதாசன் கிடங்க இடத்துக்கு  
(=கடலைக்கு) வந்தல்

132. வாசத் தார்புனை வாசவ னுடன்முனி வைகப் பாசத் தாள்கரம் பினித்ததீரார் பாசங்கை பற்றிப் பேசத் தான்பெருன் பினாஞ்சுடு கோவினாற் றள்ளி நேசத் தார்மகன் கிடங்கதீரார் கெடுகில் முற்றுன்.

ப - றை : முனி - (கெளாசிக) முனி ; வாசத்தார் புனை வாசவனுடன் வைக - (வாசனை பொருந்திய மந்தாரமலர்) மாலையை அணிந்த இந்திர னுடன் இருக்க ; பாசத்தாள் - (தன்மீது) அன்புடையாள் (ஆகிய சங்கிரவதியினது); கரம் பினித்தது ஓர் - கைகளைக் கட்டியதாகிய ஒப்பற்ற ; பாசம் கைபற்றி - கயிற்றைக் கையாற் பிடித்து ; பேசத்தான் பெருன் - யாதொன்றும் பேசாதவனுய ; பினம் சடு கோவினால் தள்ளி - பினங்களைத் (தள்ளிச்) சடுகின்ற கோவினால் (சங்கிரவதியைத்) தள்ளிக் கொண்டு ; சேசத்தார் மகன் - அன்பு மிகுந்தவர்களாய் அவர்கள் புதல்வனுகிய தேவதாசன் ; கிடங்கதோர் - (இறங்கு) கிடங்கதாகிய ஒப்பற்ற ; கெடுகில்லம் உற்றுன் கீண்ட சிலத்தை (=கடலையை) அடைக்கான். எ - று.

வி - றை ; தேவதாசன் கிடங்கமையின் அதனை ஒப்பற்ற சிலம் என்றார் ; அவனது புனிதத்தன்மை கருதி. பாசம் - அன்பு, கயிறு என்னும் இருபொருளில் வந்தது. ‘பேசத்தான்’ : தான் - சாரியை.

சங்கிரவதி அரிச்சங்கிரனை வணங்கி, அழும் வழுவேல் என  
அரிச்சங்கிரனுக்குக் கூறல்

133. வழுக்கி னென்றுநி வழிபடு தெய்வத்தை வணங்கிக் கிழுக்கு நோக்கியீன் டிருவெனக் கிளிமொழி மடங்கை பழுக்க மானவக் கணவீனப் பரவியென் னுவி பிழுக்க வஞ்சிகீ யறம்வழு வேலென வியம்பும்.

ப - றை : வழுக்கின் - வழுக்கமாக ; என்றும் - தினமும் ; சிவழுபடும் தெய்வத்தை - ஸி வணங்கும் தெய்வத்தை ; வணங்கி - வணங்கி(க்கொண்டு) ; கிழுக்கு நோக்கி - கிழுக்குத் திசையை நோக்கி(க்கொண்டு) ; சங்கு இரு என - இல்விடத்தே இருப்பாயாக - என்ற (அரிச்சங்கிரன்) கூற ; கிளிமொழி மடங்கை - கிளியினது மொழி

போலும் மொழியினையுடைய பெண் (ஞகைய சந்திரவதி) ; பழக்கமான அக்கணவளைப் பரவி - வழக்கமாக வழங்கி வந்த தனது கணவளை வணங்கிக்கொண்டு; என் ஆவி இழக்க அஞ்சி - என்னுயிரை இழத்தற்குப் பயந்து; நீ - சீர்; அறம் வழுவேல் என இயம்பும் - தரும நெறியினின்றும் வழுவாதீர் எனச் சொல்லுவாள் ஆயினான்; எ - று.

வி - ரை: குலமகட்குத் தெய்வம் கொழுங் ஆதவின் கணவளைப் பரவினான் என்றவாறு வழுவு + ஆ + எல் = வழுவேல்; ‘ஆ’ எதிர்மறை இடைநிலை. இயம்பும் - செய்யுமென் முற்று. “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில் செல்லாதாகும் செய்யுமென் முற்று” சண்டுப் பெண்பாலில் வந்தது. கிளிமொழி - உவமத்தொகை.

அரிச்சங்க்ரீன் வாளை எடுத்தல்

134. பொருங்கு நீத்தத்திற் புற்புத வாழ்வைக் கீழ்ப்பெண் றருங்க வத்தையு மறத்தையு மெய்யையும் விடுத்து வருங்கன் மன்னவ வழிவழி சிறக்கென வாழ்த்தி பிருங்க இன்ஸ்டர் வாட்படை வலக்கையி னெடுத்தான்.

ப - ரை: மன்னவ - அரசனே!; நீத்தத்தில் பொருங்கும் புற்புத வாழ்வை - கீரிலே தோன்றுகின்ற கீர்க்குமிழிபோன்ற (ஷையற்ற) வாழ்வை; நீ - சீர்; மெய் என்று - ஷையானது என்று கருதி; அரும் தவத்தையும் அறத்தையும் மெய்யையும் - அரிய தவத்தினையும் தருமத்தினையும் சத்தியத்தையும்; விட்டு வருங்கல் - (கை) விட்டு (பின்) வருங்கதற்க; வழி வழி சிறக்க - வங்சபரம்பரையாகச் சிறக்கு வாழ்வீராக; என வாழ்த்தி இருங்கபின் - என்று வாழ்த்தி (சந்திரவதி கிழக்கு சேரக்கி) இருங்கபின்னர்; சுடர் வாள் படை - ஒளி பொருங்கிய வாளாபுத்தை; வலக்கையின் ஏடுத்தான் - (அரிச்சங்க்ரீன்) வலக்கையின்கண் எடுத்தான். எ - று.

வி - ரை: சிறக்க, வருங்கல் - வியக்கோள் முற்றுக்கன். ‘நீத்தத்தின்’ என்பதில் ‘இன்’ ர - ம் வேற்றுமை உவம உருபு. வருங்கு + ஆ + அல் = வருங்கல். ‘ஆ’ கெட்டது. உடலுக்கு மெய் என்னும் பெயர் உள்தாபினும் அது மெய்யன்று என்று கூறினான். மன்னவ - அண்மை விளி.

அரிச்சங்க்ரீன் வாளை வீசல்

135. உலகு யிர்க்கெலாம் பசுபதி யொருமுத லாயி னலகில் சிருடை யவன்மொழி மறையெனி னதங்களிலக றம்பல வற்றினும் வாய்மையி டில்தெல் விலகு றுமலவ் வாய்க்கையை விரதமாக் சொளின்யான்.

ப - ரை: உலகு உயிர்க்கு எலாம் - (இந்த) உலகத்திற்கும் (இதின்கண் உள்ள) உயிர்கள் எல்லாவற்றிற்கும்; பசுபதி - பரம

சிவனே : ஒரு முதல் ஆயின் - ஒப்பற்ற ((முழு)முதல் (கடவுள்) ஆனால் ; அலகுவில் சீர்உடை மறை - அளவற்ற சிறப்பினையுடைய வேதங்கள் ; அவன் மொழி எனில் - அவனது (திருவாய்) மொழியாகு மெனில் ; அதன்கண் இலகு அறம் பலவற்றிலும் - அவ் வேதத்தின்கண் (கொல் லப்பட்டு) வினாக்களின்ற தருமங்கள் பலவற்றிலும் ; ஓய்வை ஈடு இலதேல் - சத்தியமே தனக்கு ஒப்ப (உயர்வு) அற்ற தருமமெனில் ; அவ் வாய்மையை - அச் சத்தியத்தினை , யான் - ; விலகுருமல் விரதமாக கொளின் - தப்பாத விரதமாகக்கொண்டு ஒழுகினேனுயின் ; எ - ரு.

வி - ரூ : இப்பாட்டின்மூலம் உலக வாழ்வு முறையையும் உண்மையின் சிறப்பினையும் தெரியலாம். பசு - ஆன்மா - உயிர் ; பதி - தலைவன் ; பரமஸிவனுக்குப் பசுபதி என்னும் பெயர் எய்திற்கு ; உயிர்களுக்குத் தலைவராதவின். அலகு - அனவு ; பசுபதியின் மொழி மறை ; மறையில் தரும கெறிகளுள். அத் தருமங்களுள் வாய்மையே சிறந்தது என்பது. “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்பதும் நோக்கற்பாலது. கொளின் - செயின் என்னும் எச்சம்.

வாள் மாலையாகச் சந்திரவதியின்மீது வீழ்லீ

136. நெறியி னன்னவென் நனைவிடா நெறியிவட குளதே விறுதி யின்மையைப் பெறுகவில் லெணினிவ விறுதி பெறுக வென்றுவரான் வீசினன் பேதைத் தன் கழுத்தில் மறும் ணத்திடு மாலையாய் வீழ்ந்ததவ் வடிவாள்.

ப - ரூ : அன்ன நெறியின் என்னை - அத்தகைய . (சிறந்த) நெறியில் ஒழுகுகின்ற என்னை ; விடா - (மனத்தினின் றும் ஒருபொழுதும்) விட்டுக்காத ; கெறி - கற்புகெறி ; இவள்கு உளதேல் - இவளுக்கு (=சந்திரவதிக்கு) உளதாயின் ; இறுதி இன்மையைப் பெறுக - இறவாதிருப்பாளாக ; இல் எனில் - (அவ் வயிரியகுளம் இவளுக்கு இல்லையாயின்); இவள் இறுதிபெறுக - இறக்கொழிவாளாக ; என்று - என்றுக்கறி ; வாள் வீசினன் - (அரிச்சங்கிரன்) வாளை வீசினன் ; அவ் வடி வாள் - அக்கரிய வாள் ; பேதை தன் கழுத்தில் - அப் பெண்ணினது (=சந்திரவதியது) கழுத்தில் ; மறு மனத்து இடும் மாலையாய் வீழ்ந்தது - இரண்டாம் முறை இடப்படுகின்ற மனமாலையாக வீழுக்கது ; எ - ரு.

வி - ரூ : வடி - கூர்மை - உரிச்சொல் ; இரண்டாம் மனத்தில் கிடை மாலையாய் வடி தது எனினுமாம். சிறை - கந்து. ‘அன்ன கெறி யன என மாற்றுக.

முற்றும்.



அ.வெ.கு.கம் :  
திரும்பன் அழுத்தகம்